

ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்த
ஸ்ரீ ஹஸ்திகிரி மகாத்ம்யம்



திருவஹ்நிரபுரம் சேடலூர் வித்வான் பகவத் விஷயம்

பண்டித பூஷணம் தேசிக தர்சனாசார்யர்

ஸ்ரீ உப. வே. மஹாமஹோபாத்யாய

நரளிம்மச்சார்யர் ஸ்வாமியின் வ்யாக்யானம்




॥ ஶநீ� ॥

॥ ஶநீ3தெ நிஹாஞ் சஹா தெஶிகாய நங்கு ॥

சோர் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே ஶரணம்.
ஶநீமந் நிகமாந்த மஹா தேசிகன் அருளிச்செப்த
பதி னை ந்தா வது ரஹ ஸ்யமான

ஸ்ரீஹஸ்தகிரிமாதா த்ம்யம்.



தனியன்கள்.

ஶநீநாநு வெஜ்டநாயாயது: கவிதாக்ஷிதுக்கெவஸரீ |
வெஞாஞ்சாவாயதுவயெடா டெ வந்தியதாஂ வாநா ஹஞ்சி |
நாநாநாஜாயாவாது: ஜூநவெவாஶாலாலுஷண்டு |
ஶநீ3தெஅஜ்டநாயாயது: வதெ வெஞாஞ்சதெஶிகடு ||

சீரோன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரோன்றுச் சோன்ன பழமோழியுள்—ஓரோன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.



ஸ்ராவது: உஹதா: உஹாநடுஜடாவயதுஞ்சநியதுநண்டு
கீ: சாவநுஸரவிஸுஸராஜஸஹிஷ்டி ஜநாஹாவது: ததுஷ்டு |
ஸ்ராதுஞ்சாவயு உளவிழண்டுநனெ வடுதாராவயாதாரக
பெனுணீஸெவரவாரிஜாதகாலிகா வாழாதுஷ்சாதவெ |

॥ ஸ்ரீ : ॥

॥ ஸ்ரீ செதை நிலாக்ஞா தெசிகாய நஸ : ॥
॥ ஸ்ரீ செதை ஸ்ரீ நிவாவராஜா நாஜ உஹா தெசிகாய நஸ : ॥


திருவல்லீந்திரபுரம் சேட்லூர் வித்வான் பகவத் விஷயம்

பண்டித பூஷணம் தேசிக தர்ஶநாசார்யர்

ஸ்ரீ உப. வே. மஹாமஹோபாத்யாய

நர ஸி ம் மாசார்யர் ஸ்வாமி யின்

வ்யாக்யானம்.



- 1) இந்த மின் புத்தகத்தை வடிவமைத்தது மற்றுமின்றி, கரந்தம், தமிழ் மற்றும் ஸம்ஸ்கருத மொழிகளில் உள்ள மூல உரையை கவனத்துடனும், தவறில்லாமலும் தட்டச்ச செய்து. இந்த புத்தகம் வெளியிட உதவிய திருப்புல்லாணி ஸ்ரீ ரகுவீரதயாள் ஸ்வாமிக்கு மனமார்ந்த நன்றிகள்.
- 2) இந்த மின்புத்தகத்தை தனது வளைதளத்தில் (www.sadagopan.org) வெளியிடுவதற்கு தயைகூர்ந்து அனுமதித்த ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ வரதாச்சாரி சடகோபன் ஸ்வாமிக்கு மனமார்ந்த நன்றி.
- 3) அட்டைப்பட வடிவமைப்பு உதவி : ஸ்ரீ முரளீ தேசிகாச்சாரி



வினாக்கள்

ஹஸ்திகிரி -- யானையினுடைய மலை, மாஹாத்மயம் -- பெருமை, யானைமலையினுடைய பெருமையை நிறுபிக்கும் க்ரந்தம் ஹஸ்திகிரி மாஹாத்மயம் என்னப்படுகிறது. இந்திரனுடைய வாஹனமான ஜிராவதம் நெடுநாள் தவம் செய்து மலை ரூபமாக எம்பெருமானைத் தரிசித்துக் கொண்டிருப்பதினால் ஹஸ்திகிரி என்கிற திருநாமம். அன்றிக்கே கஜேந்திராழ்வான் பகஜானுடைய திருவடித்தாமரைகளில் தாமரஸ் புஷ்பங்களை ஸமர்ப்பித்து உஜ்ஜீவித்தபடியினால் ஹஸ்திகிரி என்கிற திருநாமமாகவுமாம். அதுவுமன்றிக்கே,

இஜாஹோஹாவிடுதவூசு டொரா விஜீவூநாதந: |

தகொ ஹவீதிநிரிந்துாஉ வூாதிராவீசு உஹாநிரோ:||

திங்கார்சித்தஸ்த்ர புரா விஷுஸ்ஸநாதந: |

ததோ ஹஸ்தி஗ிரிநீம ர்வாதிராஸீது மஹாகிரே:||

திஃங்நாகை, ரர்சிதஸ்தத்ர புரா விர்ணுஸ்ஸநாதந: |

ததோ ஹஸ்திகிஃரிர்நாம க்யாதிராஸீது மஹாகிஃரே:||

என்கிறபடியே திக்கஜங்கள் ஆராதித்த கேஷத்திரமாகையினால் ஹஸ்திகிரி என்கிற திருநாமமாகவுமாம்.

எல்லா இடத்திலும் தன்னுடைய பூர்ண ஶக்தியுடன் வயாபித்திருக்கும் பகவான் ஒரு கேஷத்திர விஶேஷத்திலே ஸாந்தித்யம் பண்ணியிருளி தன்னுடைய குணாதிகளை ப்ரகாஶம் செய்கிறானாகையாலே அப்படி ஸாந்தித்யம் செய்தருளிய கேஷத்திரத்தைக் கொண்டே அந்த எம்பெருமானை ஆழ்வார்கள் அலை ந்தித்துப் போந்தார்கள். அப்படி ஆழ்வார்கள் மங்கஹாஸாஸனம் செய்தருளிய கேஷத்திரங்களே திவ்ய தேசங்கள் என்கிற ஏற்றம் பெற்றவைகளாயிருக்கும். அப்படிப்பட்ட ஆழ்வார்களில் ப்ரதானரான நம்மாழ்வாரைக் கூடல்தராகவுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் அந்தத் திவ்ய தேசங்களிலேயே பகவத் பாகவத கைங்கர்யாதிகளைப் பண்ணிப் போருகிறார்கள்.

அப்படிப்பட்ட கேஷத்திரங்கள் எல்லாம் நமக்கு உத்தேச்யமே ஆகிலும் அவற்றில் சில பகவானுடைய இன்னம் சில விஶேஷ கார்யங்களினால் ப்ரதான தமங்களாய் நிற்கும். அவைகளாவன;-- எம்பெருமான் லோக ஸம்ரகஷணார்த்தமாக தானே ஒரு அபிநவமாக தசாவதாரம் செய்யத் திருவுள்ளம் பற்றி பொய்கை முனி பூத்தார் பேயாழ்வார் என்கிற முனி தரய ரூபமாய் அவதரித்த காலத்தில் அவர்கள் மூவரையும் அனுக்ரஹித்தருளிய கேஷத்திரமான திருக்கோவலூர் ஒன்று. பதிவர் பாடும் பெருமாள் என்கிற ஏற்றம் பெற்றவராய் ஸ்ரீமந்நாதமுனிகள் துடக்கமாய் ஸ்ரீதேசரிகன் வரையிலான ஆசார்ய பரம்பரையிலுள்ள ஆசார்யர்களில் ப்ரதானரானவர்களுக்கு விஶேஷ அனுக்ரஹங்களைச் செய்தருளிய பகவான் ஸேவை ஸாதிக்கும் கேஷத்திரமான திருவரங்கம் பெரிய கோயில் ஒன்று. ஆசார்ய பங்கத்திக்கு ஸரிரோபூஷணமாய் ஸ்ரீரங்கநாதனால் பஹாப்ரகாரமாக பஹாமானிக்கப்பட்ட ஸ்ரீதேசரிகனுக்கு அடியிலே அடியவர்க்கு மெய்யன் அருள் புரிந்த கேஷத்திரமாகிய அயிந்தை மாநகர் ஒன்று. ஸ்ரீமந்நாதமுனிகள் மூலமாய் இந்த ஸம்ப்ரதாயம் ப்ரவருத்தமாவதற்குக் காரணமாயிருந்த ஆராவமுதாழ்வான் ஸேவை ஸாதிக்கும் கேஷத்திரமான திருக்குடந்தை ஒன்று.

இப்படி நம் பூர்வாசார்யர்களுக்கு விஶேஷ உபகாரம் செய்தருளிய ஆகாரத்தினாலே திவ்ய தேசங்களுக்கு ஒரு பெருமை ஏற்பட்டாப்போலே திவ்ய தேசங்கள் அல்லாத கேஷத்திரங்களில் சில நம் ஆசார்யர்களால் அங்கு தங்களுக்கு உண்டான விஶேஷ பகவத் கடாக்ஷத்தை முன்னிட்டு பஹாமானிக்கப்பட்டிருக்கும். அவைகள் காஞ்சிபுரம், மதுராந்தகம், திருநாராயணபுரம் முதலியவையாகும்.



இவற்றில் முதலில் சொல்லப்பட்ட கேஷத்திரத்திற்கு ஹஸ்திகிரி என்கிற மற்றொரு திருநாமம். ஹஸ்திகிரி கேஷத்திரம் பூதத்தாழ்வாராலும் கலியனாலும் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஏற்றம் பெற்றதாயிருந்த போதிலும் அந்த மங்களா ஶராஸனம் அங்கு மலையிவாரத்தில் ஸேவை ஸாதிக்கும் அழகியசிங்கர் விஷயம் என்றும் ஸ்ரீ தேவாதிராஜன் விஷயமானதல்ல என்றும் பூர்வர்கள் நிஷ்கர்ஷித்தார்கள். ஆகிலும் சிலர் அந்த மங்களாசாஸனம் ஸ்ரீ தேவராஜனைப் பற்றியது என்று நிர்வாஹிக்கப்பார்க்கிறார்கள். இது உசிதமல்ல, ஏனெனில் ஸ்ரீ தேசரிகன் தாமே ஸ்ரீ வரத ராஜ பஞ்சாஸத்தில்

'யஸுாநாலாவயிமணாசரக்ஞாவாநுகொ' கொ
ஊஹுஞ்சு ஹஜாயியோ ஊநிஸுாநுவெளாஶா: '

யஸ்யாநுமாவமாதிராந்துமஶகுவந்தோ

முதின்த்ய மங்குராதியோ முனிஸார்வபெளமா:

யஸ்யாநுபா, வமதி, கந்துமஶக்ஞுவந்தோ

முஹ்யாந்த்ய பங்குரதியோ முநிஸார்வபெளமா:

என்று அருளிச் செய்திருக்கிறார். இங்கு : அங்குர திய:’ என்றது, பகவானுடைய எண்ணிறந்த கல்யாண குணங்களைக் கணக்கிடுகிறேன் என்று கம்பீரமாக ப்ரதிஜ்ஞை செய்து, ஒரு குணத்தைக் கூடப் பூர்ணமாக வர்ணிக்க முடியாமல் கை சோர்ந்து யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ: என்கிறபடியே வெட்கித் திரும்பி வந்த வேத புருஷன் படியைப் பரித்யஜித்து, முதலடியிலேயே ’ உயர்வற உயர் நலமுடையவன் , என்றாரம்பிக்கும்படியாக மயர்வற மதி நலமருளப்பெற்ற ஆழ்வார்கள் என்றபடி. மூநி ஸார்வ பெளமா என்றது முனிவர்களுக்குள் உத்க்ருஷ்டரான ஆழ்வார்கள் என்றபடி.’ மாசில் மனம் தெளி முனிவர் வகுத்ததெல்லாம் மாலுகந்த வாசிரியர் வார்த்தைக்கொவ்வா , என்றே இவ்வாசார்யன் தாமே பரதேசாந்தரத்தில் அருளிச்செய்திருப்பது, இப்படி ஆழ்வார்கள் மஹர்ஷிகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டர்கள் என்றது ஒரு விஶேஷங்கள்ல. ஆஹார பாத்தியே மோக்ஷ ஸாதனமான கர்மங்களில் வாக்யகாரரினால் முதலில் உதாஹரிக்கப்பட்டது. ஸத்வ ரஜஸ் தமஸ்ஸாக்கள் கலந்த ஆஹாரத்தை உட்கொள்ளுகிற மனுஷ்யர்களைக்காட்டிலும் ஆறு குணங்கள் நிறைந்த அன்னத்தைப் பஜிக்கு மவர்களுக்கு வ்யாவ்ருத்தி ஒதப்பட்டதிரே. கேவலம் இலை முதலிய வகைளைப் பஜிக்கும் ரிஷிகளைக் காட்டிலும் உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ண னென்றிருந்தவரான ஆழ்வார் உத்க்ருஷ்டராகையாலே அவரே முனி ஸார்வபெளமர் என்று நிருபிக்கப்பட்டிருக்கிறார் என்றபடி. இப்படிப்பட்ட விஶேஷ மஹிமமையைடைய ஆழ்வார்களும் ஸ்ரீ தேவாதிராஜனைப் பார்த்து அவருடைய வடிவழகில் ஈடுபட்டு மோஹத்தை அடைந்தபடியினால் அவர் விஷயமாகக் கவி பாடினார்களில்லை. அதாவது ஆழ்வார்களின். மங்களா ஶராஸனம் ஸ்ரீ தேவப் பெருமாளுக்கு இல்லை என்பதை இப்படி நிருபித்தருளினாராயிற்று.

ஆகிலும் சிலர் ஸ்ரீ தேசரிகன் ஸ்ரீ த்ரமிடோபநிஷத் ஸாத்தில்

"பொசவாதெழுரிக்ஞ பௌரிபாணவஸகூதா மாண ஹடெணை:

பூஹா வெவா யொஹு பூயஷ ஶதகே வீக்ஞா வாஞ் '

"பரத்வாயீரித்஥் பரிசரணஸக்தோ முண ஗ணை:

ப்ரமு ஸேவா யோய் பிரதம ஶதகே வீக்ஞா வரதம் '

என்று அருளிச்செய்திருப்பதைக் கொண்டு திருவாய்மொழி முதல் பத்து முழுவதும் ஸ்ரீ தேவப் பெருமாள் விஷயம் என்று நிர்வாஹிக்கப் பார்க்கிறார்கள். இங்கு ப்ரயோகிக்கப்பட்டிருக்கும் ’ வரதம் , என்கிற பதம் ரூடி ஶக்தியினால் ஸ்ரீ தேவாதி ராஜனைச் சொல்லுகிறது என்று இவர்களுடைய அபிப்பிராயம். வரத்தைக் கொடுப்பவன் வரதன் என்கிற யோக வயுத்பத்தியே ப்ரஸித்தம். பகவானுடைய எண்ணிறந்த திருநாமங்களில் ஓன்றுக்காவது யோக வயுத்பத்தி கூடாமல் ரூடி ஶக்தியினால் நிர்வாஹிக்க வேண்டிய ஸ்ரமம் கிடையாது. ஆழ்வார்களும் அந்தந்த திவ்ய தேசபத்தைக் கொண்டே அந்தந்த எம்பெருமானை நிருபித்தார்களத்தனை போக்கி ரூடியான திருநாமத்தை ஹரிடத்திலும்





ப்ரயோகித்தார்களில்லை. மூல கரந்தத்தில் வேறு திவ்ய தேசம் ப்ரஸ்தாவிக்கப்பட்டு இருக்க, அதற்கு விருத்தமாக ஸ்வாமியின் ஸங்கரஹத்திற்கு அர்த்தம் சொல்லுவது உசிதமாகாது. ' அயர்வறு மமர் களதிபதி' இத்யாதி பதங்கள் இன்னம் அனேகம் திவ்யதேசங்களிலும் ஸார்த்தமாகுமாகையினால் அவைகளைக்கொண்டு நிர்வலிக்கப் பார்ப்பதும் யுக்தமாகாது. உபாய ஜ்ஞானவிஷயத்தையும் பல ப்ரத்தவ ரூப உபேய ஜ்ஞான விஷயத்தையும் நிருபிப்பதே இந்த ப்ரகரணத்திற்கு உசிதம். அந்த இரண்டு ஆகாரங்களுமே இங்கு ஸேவா யோக்யம் ', ' வரதம் ' - என்று அருளிச்செய்யப்பட்டிருக்கின்றன என்பதே யுக்தமாகும்.

யஞாவர்தூவ தழக்காங்காணா ஹாஜுதாயா விழாவெட்டுவாஶாங்கொஜிஹ விழா
ஹாங்கொயிதாங்குதை

யந்நாஸ்த்யேவ ததஜ்ஞதாமநுகுங்கணாம் ஸர்வஜ்ஞதாயா விதுங்வல்யேவாமாம்போ4ஜமிதங்தயாகில
விதங்க் ப்ராந்தோயமித்யுச்யதே

என்கிறபடியே இல்லாததை இருப்பதாக நிருபித்து ஒரு பெருமை பெறப் பார்ப்பது ப்ராந்த க்ருத்யமாகும் என்றிரே நிர்ணயிக்கப் பட்டது.

இப்படியாகில் ஸ்ரீ தேவப்பெருமாஞ்சுக்கு மஹிமை குறையாதோ என்னில், அவருடைய மஹிமைக்கு வேறு காரணங்கள் இருக்கிறபடியினாலே குறைவு வாராது. சக்ரவர்த்தித் திருமகனிடத்தில் அதிக ஈடுபாடுடைய பட்டரை பெருமாஞ்சுக்கு எல்லா வித மேன்மைகள் இருந்தும் கண்ணனுக்குப் போல ஸாரத்ய தூத்யாதிகளைச் செய்தருளிய ஏற்றம் இல்லையே' என்று கேட்க, அவரும் அது அவருடைய தவறுதலன்று, ஜகத் ப்ரஸித்தி பெற்ற இக்ஷவாகு வம்சத்தில் முடி சூடப் பிறந்த அவரை தூத்யாதிகளைச் செய் என்று ஒருவரும் சொல்லாமையினால் அவர் அதை இழக்கும்படி நேரிட்டதேயன்றி அவருடைய குணங்களின் தாழ்வினாலல்ல ' என்றிரே நிர்வலித்தது. அதைப் போல இங்கும் ஆழ்வார்கள் ஸ்ரீதேவப் பெருமாஞ்சுடைய பரிபூர்ண ஸோபையில் ஈடுபட்டு, அது வாசாம் கோசரமாக இருந்ததினால் அதை வர்ணிக்காமல் போய்விட்டபடியினாலே ஸ்ரீ தேவப் பெருமாஞ்சுக்கு ஒரு குறைவும் வாராது.

மேலும் கொங்குப் பிராட்டியை 'பரதத்வம் எதுவாயிருக்கும்' என்று சிலர் கேட்க, அவனும் ' எம்பெருமானார் காடிச்சால் மூலையில் தெய்வத்தைத் தொழுதால் அதுவே நமக்குப் பரமோத்தேஸ்ய மாகும் ' என்று அருளிச்செய்தாள் என்பது ப்ரஸித்தமிரே. துல்ய ந்யாயத்தினாலே அந்த எம்பெருமானாரும் அவருடைய திருவுள்ளக் கருத்தை ஸதாசார்யோபதேசரத்தால் அறிந்து அதை ப்ரதிஷ்டாபனம் செய்தருளிய ஸ்ரீ தேசிகனும் உகந்தருளிய பெருமாள் என்கிற விசேஷத்தை உடையவர் ஆகையினால் ஸ்ரீ தேவப்பெருமாள் நமக்குப் பரமோத்தேஸ்யராவார். ஆனாலும் அவர்களும் காரணமில்லாமல் அபிமானித்தார்களில்லை. எங்ஙனே என்னில்:- கீழில் நிருபித்தபடி நம்முடைய ஸம்ப்ரதாயத்தை ப்ரவசனம் செய்வதில் விசேஷ உபகாரம் செய்தருளிய எம்பெருமான்களையே நம் பூர்வர்கள் விசேஷித்து ஆதரம் செய்தார்கள். இந்த ஆகாரம் ஸ்ரீ தேவப்பெருமாள் இடத்தில் பூர்ணமாக இருப்பதைப் பற்றி அவர்கள் அப்படிக் கொரவித்தார்கள். அந்த உபகாரங்கள் எவை என்னில், அவைகள் நிருபிக்கப்படுகின்றன.

முதல் முதலில் வையமெல்லா மறை விளங்க வாள் வேல் ஏந்தி நின்ற கலியன் ஒரு ஸமயத்தில் கப்பம் கட்டவில்லையென்று அரசனாலே கைதியாக்கப்பட்டபொழுது, அவருடைய ஸ்வப்னத்தில் தோன்றி, அவரைக் காஞ்சிபுரத்திற்கு வரவழைத்து, தனம் இருந்த இடத்தைக் காட்டியருளி உபகரித்தது ஸ்ரீ தேவராஜனே அநந்தரம் எம்பெருமானார் யாதவப்ரகாசனுடைய குழ்ச்சிக்குத் தப்பி ஓடி இரவில் வழி தெரியாமல் திகைத்து நிற்கும்பொழுது வேடன் ரூபமாய் தோன்றி அவரைக் காஞ்சிபுரம் அழைத்து வந்தது ஸ்ரீ தேவாதிராஜனே. பிறகு பெரிய முதலியாரை நேரில் ஆஸ்ரயிக்க முடியாமல் பண்ணிய ஸ்ரீரங்கநாதனை வெறுத்து, காஞ்சிபுரம் திரும்பி வந்து, மேலே செய்ய வேண்டுவது எது என்று நிச்சயிக்க முடியாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்த எம்பெருமானாருடைய ஸந்தேஹநங்கள் தீரும்படி திருக்கக்கி நம்பிகள் மூலமாய் ஆறு வார்த்தைகளை அருளிச்செய்து, அவர் ஸம்ப்ரதாய ப்ரவசனத்தில் உத்யுக்தராம்படி செய்தருளியதும் ஸ்ரீதேவப்பெருமாளே. இதற்கப்புறம் ஆசார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ தேசிகனை அன்றே அடைக்கலம் கொண்டதும் நம் அத்திகிரித் திருமாலேயல்லவா. ஆசார்யனுக்குப் புத்திரனாய் அவதரித்ததும் ஸ்ரீதேவாதிராஜனிரே. இவ்வளவு விசேஷ அனுக்ரஹங்களையும் செய்ததற்கும் காரணம் பேரருளாருடைய





பரம க்ருபையோகையினால் அத்தை நிருபிக்கத் திருவுள்ளாம் பற்றி, ஸ்ரீராமனுடைய பெருமையைப் பரக்க நிருபித்து, பகவானுடைய ஏற்றத்திற்குக் காரணம் பிராட்டியாகையாலே ஸ்தாயாஸ் சரிதம் மஹத் என்று மஹர்ஷி நிருபித்ததோ பாதி, ஸ்வாமியும் பேரருளாளனுக்கு இவ்வளவு க்ருபை உண்டானதும் இந்த கேள்திரத்தின் பெருமையோகையினால் இந்த ஸ்ரீஸுக்திக்கு பேருளாள் மாஹாத்மயம் என்காமல் ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்மயம் என்று திருநாமம் சாற்றியருளினார் என்பது அறியத்தக்கது. இந்த காந்தத்தில் மேலே விஸ்தாரமாக நிருபிக்கப்போகிற அர்த்தத்தை ஸாசிப்பித்துக்கொண்டு இந்த ப்ரபந்தத்திற்கு விஷய ப்ரயோஜன அதிகாரிகளையும் காட்டானின்று கொண்டு மங்களாசரணம் செய்தருளுகிறார்- மாநார்ஹும் : 'என்றாரம்பித்து.

(ப - ரை.) மஹதாம் - பெரியவர்களான ப்ரும்மாதிகளுக்கும், மாநார்ஹும் - பூஜிக்கத்தக்கதான், மஹா நட - நர்த்தனம் செய்பவர்களுக்குள் உத்கருஷ்டரான ருத்திரனுடைய, ஜடா - ஜடையின், பர்யந்தே - நாலு பக்கங்களிலும், நிர்யந்தரண - தடை இல்லாமல் இருக்கிற, க்ரீடா - விளையாட்டினால், பந்துர -- அழகான, ஸிந்துராஜ - ஸமுத்திர ராஜனுக்கு, மஹிஷி - பத்னியாகிய கங்கைக்கு, ஜந்மாஸ்பதம் - உத்பத்தி ஸ்தானமாயும், வந்தாரு - ஸேவிக்கிற, ப்ருந்தாரக - தேவதைகளினுடைய, ச்ரேணி - வரிசைகளின், ஶேகர - ஶிரஸ்ஸாக்கு அலங்காரமாயிருக்கிற, பாரிஜாதகலிகா - பாரிஜாத மொக்குக்களினால், சூடாளம் -- ஶிரோ பூஷணத்தை உடையதுமான, மாதங்காசல - ஸ்ரீ ஹஸ்திகிரியின், மெளளி - ஶிகரத்திற்கு, மண்டந - அலங்காரமாயிருக்கிற, மனை: - ரத்னமாகிய பேரருளாளருடைய, தத் - அப்படிப்பட்ட, பதம் - திருவடியை, ஈடாமஹே - ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம்.

(தா - ம்.) மாநார்ஹும் மஹதாம் என்றது ஜஞான ஸக்திகளினால் மிகவும் உயர்ந்தவர்களான ப்ரும்ம ருத்திராதிகளுக்கும் அளவிட்டறிய வொண்ணாமையினாலே பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இது வியப்பே இத்யாதிகளிற்படியே அவர்களுடைய ஸ்தோத்திரத்துக்கு விஷயமானவன் என்றபடி. மஹாநட இத்யாதி -- இத்தால் ஸகல லோகங்களுக்கும் பாவன தமமான கங்கைக்கும் அப்படிப்பட்ட பாவனத்வத்தை உண்டாக்கக்கூடிய பெருமையை உடையது பக்ஜானுடைய திருவடி என்றபடி. மாதங்காசல இத்யாதி -- ஸர்வ வஸ்துக்களிலும் பரிபூர்ணமாயிருக்கும் வஸ்து அதைவிட்டுப் பரிச்சின்னமாயிருப்பதொரு தேர விஸேஷஷ்திலே ஸாந்நிதியம் பண்ணி வர்த்திப்பதும், அதற்கு மேலே ஸர்வ விபூதிகளுக்கும் நாதனாயும், அவைகளைத் தனக்கு இருப்பிடமாயும் உடைய தான் ஸ்வாதீன விப்ரவ விபவம் பகவந் விஸேஷாத் தவாம் தேவநாயகமுஸரந்தி பராவரஜ்ஞா : என்று இவர் தாமே அருளிச் செய்திருக்கிறபடியே ஸ்ரீஹஸ்திகிரிநாதன் என்கிற திருநாமம் பூண்டு, சிரத ஶரிகரி ஸ்ரீநா ஸத்மவாந் பத்மபோநே: என்கிறபடியே தனக்கோர் இருப்பிடமில்லாமல் அல்பமான ஒரு தேர விஸேஷஷ்தைத் தனக்கு ஒரு இருப்பிடமாகவும், அத்தாலேயே தான் ஒரு குடியிருப்புப் பெற்றவனாக நினைத்திருக்கையும், அதற்கு மேலே ஸர்வ வஸ்துக்களுக்கும் ஸேஷியான தான் ஒரு பர்வதத்தின் ஶரிகரத்திற்கு அலங்காரமாய் நின்று அதற்கு ஸேஷபூதனாய் நிற்கையும், வடமாமலைஉச்சியை என்கிறபடியே ஹஸ்திகிரிக்குத் தன்னை ஸேஷமாக நினைத்திருக்கை முதலியவையும் தெரிவிக்கப் பட்டதாயிற்று. மாதங்காத்ரெள மரதகருசிம் புஷ்ணீ என்று இவர் தாமும் அலெந்தித்தாரியே. வந்தாரு இத்யாதியால் போக்கயத்வாதிச்சாயம் வயஞ்ஜிதமாயிற்று. இந்த ஸ்தோத்தில் மாநார்ஹும் என்பதினால் ப்ரும்மாவினால் ஆராதிக்கப்பட்ட சரித்திரமும், மஹா நட இத்யாதியால் வேகவதியின் கோபாவேஸாத்தால் உண்டான க்ருபா விஸேஷமும், ஜந்மாஸ்பதம் என்பதால் அந்தப் பெரிய நதியினுடைய ஆடம்பரங்களை அடக்கின வருத்தாந்தமும், மாதங்காசல இத்யாதியால் ப்ரும்மாவினுடைய அஸ்வமேத யாகத்தின் முடிவில் உத்தர வேதியில் ஆவிரப்பவித்து, அவருடைய ப்ரார்த்தனைக்கு இனங்கி ஸகல மனுஜ நயன விஷயதாங்கதனாய் இருக்கும் தன்மையும், வந்தாரு இத்யாதியால் தத்காலத்தில் ஸர்வ தேவதைகளினாலும் ஸேவிக்கப் பட்டிருந்த பெருமையும் ஸுகிதமாகிற படியினாலே வக்ஞயமாணார்த்தம் ஸங்கரஹிக்கப் பட்டதாகிறது. இத்தால் இந்த கரந்தத்துக்கு விஷயம் பேரருளாளருடைய க்ருபையும் அதின்மூலமாக அஜன் திருவடிகள் என்றும், ப்ரயோஜனம் அவனுடைய திருவடிகளை ஸதா அனுபவிக்கை என்றும், அதிகாரிகள் மஹான்கள் என்றும், ஸம்பந்தம் அந்தத் திருவடியின் மஹிமையை ப்ரதிபாதித்து அதின் மூலமாக அந்தத் திருவடிகளின் நித்யானுபவத்தைப் பெறுகை என்றும் நிருபிக்கப் பட்டதாகிறது.

வாழியருளாளர் வாழியணி அத்திகிரி

வாழி யெதிராசன் வாசகத்தோர் -- வாழி

சரணாகதி யென்னும் சார்வடன் மற்றொன்றை

அரணாகக் கொள்ளாதாரன்பு.

(1)

இப்படிக் கீழ் ஸ்தோத்தினால் மங்களா சரணம் செய்தருளி, அதில் நிருபிக்கப்பட்ட அர்த்த விஸேஷஷ்களுக்குக் காரணத்தை நிருபித்தருளுகிறார் -- வாழி என்றாரம்பித்து.





(பதவுரை) அருளாளர் -- க்ருபா குணத்தையே தமக்கு நிருபகமாக உடைய ஸ்ரீதேவப்பெருமாள், வாழி -- வாழவேண்டும், அனி -- பூமிக்கு அலங்காரமான, அந்திமி -- ஹஸ்திகிரி, வாழி, யாராசன் -- ஸ்ரீபாஷ்ய காரருடைய, வாசகத்தேர் -- ஸ்ரீஸ்லிக்திகளையே தங்களுக்குக் காலகேஷபமாக உடையவர், அதாவது பகவத் ராமானுஜ ஸ்ரீஸ்லிக்தி நிஞ்சுர்கள், வாழி, சுணாக்ஷி என்னும் -- சரணாகதி என்று சொல்லப் படுகிற, சாங்வுன் -- உபாயத்தோடு, அதாவது அதற்கு ஸமமாக, மற்றொன்றை -- வேறு ஒன்றையும், அதாவது தன்னையும் பக்த்யாதிகளையும், அரணாக -- தங்களுக்கு ரகஷகமாக, கோளாநாதர் -- அங்கீகரியாதவர்களுடைய, அன்பு -- விஸ்வாஸம், வாழி.

தாத்பர்யம் :-- அருளாளர் அதாவது இவ்வுலகங்களை இரகசிக்கிறவன், அன்றிக்கே அத்தால் நிருபிக்கப் படுமவன் என்றபடி. ப்ரஸாத³ பரமேளா நாதெளை² என்கிறபடியே பரதவம் ஸ்வரூபத்தை விட்டுக் கழற்ற வொண்ணாமையாலே ஸ்வரூபத்தைப் பற்றிக் கிடக்கும். தயை மற்ற எல்லாக் குணங்களிலும் ஸ்வரூபத்திலும் விஞ்சியிருக்கும் என்றபடி. ஆழ்வாரும் முதலடியிலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று அநந்த கல்யாண குணங்களையும் அனுபவித்து, இரண்டாவது அடியில் அவைகள் எல்லாவற்றிற்கும் மேற்பட்டதான் தயா குணத்தைத் தனித்து நிருபித்தாரிறே. நம் பூர்வர்கள் எல்லோரும் கொண்டாடும் அடியவர்கள் என்பதை இவர் தாமே ஸ்ரீதயா சதகத்தில் கமலாவாஸ காருண்யை காந்திந்: என்றாருளிச் செய்தாரிறே. அத்தையே இங்கும் நிருபித்தாராயிற்று.

அன்றிக்கே க்ருபையினால் ஆளப்பட்டவர், அதாவது அதற்கு வசப்பட்டவர் என்றபடியாகவுமாம். ஸ்வாதீந் வருஷ கிழ்ஸாம் என்று ஸ்ரீதயா ஶதகத்தில் அருளிச் செய்திருக்கிறார். எம்பெருமான் க்ருபைக்கு வசப்பட்டிருப்பதால் தன் இங்குப்படி செய்யவொண்டிரே.

வதார்ஹமபி காகுத்தஸ்து: க்ருபயா பர்யபாலயத் என்று மஹர்ஷியும் அனுஸந்தித்தான். விதி குழந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே என்றதும் இங்கனுஸந்தேயம். இத்தால் மாநார்ஹம் இத்யாதிக்குக் காரணம் காட்டப்பட்டதாகிறது. கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து குழந்தமர் துதித்தால் உன் தொல் புகழ் மாகுணாதோ? என்றாரிறே.

அனி அத்திகிரி என்றது பூமண்டலத்துக்கு அலங்காரமான ஸ்ரீ ஹஸ்திகிரி என்றபடி. அந்த ஹஸ்திகிரிக்கும் ஓர் அலங்காரமாகவிறே பகவான் இருப்பது! இத்தால் மாதங்காசல இத்யாதிக்குக் காரணம் காட்டப் பட்டதாகிறது.

யதிராசன் வாசகத்தோர் என்றது நிர்விஷ்டம் யதிஸார்வபெளம வசஸாமாவ்ருத்திஹிர் யெளவுநம் என்று இவர் தாமே அனுஸந்தித்தபடி எம்பெருமானாருடைய ஸ்ரீஸ்லிக்திகளினாலேயே தங்களுடைய காலத்தை யெல்லாம் போக்குமவர்களாகையால் அவற்றையே தங்களுக்கு நிருபகமாக உடையவர்கள் என்றபடி. இத்தால் மஹதாம் என்பதற்குக் காரணம் காட்டப்பட்டதாகிறது. ஸ்ரீபாஷ்யகாரருடைய ஸ்ரீஸ்லிக்திகளைப் பரிசயம் செய்த மஹான்கள் அந்தப் பகவானுடைய திருவடித்தாமரைகளைத் தவிர மற்றொன்றையும் நெஞ்சாலும் நினையார்களிறே. தனித்தனியே ஆதியெனாவகை நம் போதமரும் திருமாதுடன் நின்ற புராணனைச் சாற்றினர் இவரேயிறே.

வாழி சுரணாகதி இத்யாதி -- வாழி அருளாளர் என்று ஆரம்பித்த ஸ்வாமி மஹா விஸ்வாஸத்தின் பெருமையை வெளியிடுவதற்காக இங்கு ஒரு பாட்டின் பாதியால் அதை நிருபித்தாராயிற்று. இது பொய்கை முனி என்று துடங்கி மற்ற ஆழ்வார்களை அனுஸந்தித்து கலியனுடைய பெருமையை வையமெல்லாம் மறை விளங்க இத்யாதி ஒரு பாதத்தில் அருளிச் செய்ததற்கு ஒக்கும் என்று நம் ஆசார்யன் பணிக்கும்.

சாங்வுன் என்றது சரணாகதியாகிற உபாயத்துடன் கர்ம யோகம், ஜ்ஞான யோகம், பக்தி யோகம் முதலியவைகளை ஸாக்ஷாத்தாகவும் விளம்ப ரஹிதமாகவும் மோகேஷாபாயமாக நினையாதார் என்று சரணாகதியின் ப்ரபாவத்தை வெளியிட்டதாகவுமாம். நிஷ்கிஞ்ஜநாதவ த⁴நிரா என்றது இங்கனுஸந்தேயம். அன்றிக்கே சரணாகதியுடன்கூட கர்மயோகாதிகளையும் சேர்த்து, அவனுடைய திருவடியைத் தவிர மற்று ஒன்றையும் என்னாதவர்கள் என்றபடி. சாதகனும் என் வசமாய் என்னைப் பற்றும் சாதனமும் சரண நெறி அன்றுமக்கு சாதனங்கள் இந்நிலைக்கு ஓர் இடைபில் நில்லா என்றும் ப்ரபத்தேர்வ்யாஜமாக்ரதவம் என்றும் அருளிச் செய்யப் பட்டிருக்கிறபடியே பேரருளாளரான அந்த எம்பெருமானைத் தவிர வேறு ஒரு உபாயத்தை அவனுக்கு ஸமமாகக் கொள்ளாதவர்களுடைய மஹா விஸ்வாசம் என்றபடி. அவர்களுடைய அன்பிற்கு விஶேஷமாவது லோகத்தில் பலத்திலும் அதற்கு ஸாதனமான உபாயங்களிலும் அன்பு வெவ்வேறு பட்டிருக்கும். ப்ரபன்னனுக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் ஒன்றாகையினாலே ஏகபக்திர்விஸ்ரிஷ்யதே என்கிறபடியே எல்லா விதமான அன்பும் அவனேயாயிருக்கையே. இப்படி உபாயமும் பலனும் அவன் என்றேற் படுகிறபடியினாலே தத் பதம் என்பதும் வ்யாக்யாணம்.



இப்படி மங்களா சரணம் செய்ததுளி மேல் வாக்யங்களினாலே தாம் நிருபிக்கப் போகிற சரித்திரத்தின் ஸங்கரஹத்தையும், அது எவ்விடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் இப்படித் தாம் ஸங்கரஹிப்பதற்கு ப்ரயோஜனத்தையும் அருளிச் செய்துகொண்டு பாகவதர்களை ஸாவதானமாகக் கேட்கும்படி ஆஸாலிக்கிறார் --- ஸகல என்றாரம்பித்து.

2

வைகல் வொக ஹிநதை விஷய விவிய வெஞ்செனுப பூறேண்^{ங்களான} புராணங்களில் தொவூதுமைக்காலே முந்ப என்னப்பட் பூறோண் புராணத்தில் வெதுப்புத கெஞ்சு தொஹாது^{கி} தொப்துகாலே வெந்திதமான பேரருாளன் பெருநம்மை ஹாவாக்ரான வெறவநிள்குடைய ஹாதய ராஸ்நார்யமாக ஜந்ஸனிலே ஹாவமும் வாக்கிலே ராபமும் கரத்திலே தாளமுமாக ஹாவ ராப தாளங்களை வருத்த ஹாத ஶராவீகுத்தின்படியே பண்ணும் இசையும் திகழுப் பார்க்கின்றோம். இத்தைக் குறிக் கொண்டு கேட்டருள்வீரின்.

ஸகல லோக ஹிததம் விடைய விவித⁴ வேதா³ந்தோப ப்³ரஹ்மனங்களான புராணங்களில் முக² ய தமமாகை அலே மு பட எண்ணப்பட்ட ப்ரீஹ் அண்ட³ புராணத் தீவ் ஸத் வர் கேஷத்ர அஹாதும் முக²த் அலே ஸந் ³ர்பி அன பேரருளாளன் பெருநை கை பா⁴வுகரான ப⁴க³ வந் நிச்ட² ருடை ஹ்ரு ³ ரஞ்ஜனார்த் ² காக னஸ்ஸிலே பா⁴ மும் வாக்கிலே ராக³மும் கரத் தீவே அனமு காக பா⁴ ராக³ அளங்களை வகுத் ப⁴ர ஶராஸ்தரத் தீவ்படி⁴ பண்ணும் இசையும் தீகழுப் பார்க்கின்றேம். இத்தைக் குறிக் கொண்டு கேட்டான்வீர்மின்.

ஸகல லோக - எல்லா லோகங்களுக்கும், ஹிததம் விஷய - உயர்ந்த தன்மையைப் பட்டிச் சொல்லுகிற, விவித - அனேகம் விதங்களான, வேதாந்த - வேதாந்தங்களின் அர்த்தங்களை, உபர்முற்மணக்களான - விரசதமாக நிருபிக்கின்ற , முக்யதமமாகையாலே - இத்யாதி -

அப்புயர்ஷிதம் பூர்வம் (எது உயர்ந்ததோ அதை முதலில் சொல்லவேண்டும்) என்கிற ந்யாயப்படி முற்படச் சொல்லப்பட்ட தாகையினால் இது எல்லாப் பூராணங்களிலும் உத்க்ரஸ்தமானது என்றுபடி.

"புராண" என்பதற்கு (ஸஹஸ்ர பூதி ஸஹஸ்ர வங்ச ஜங்குராணி அ| ஸவைபுகிததோகயூதே வங்சாநாயரிதங் யக |) ஸர்க்கப்ச ப்ரதிஸர்கப்ச வம்பச மன்வந்தராணி ச | ஸர்வேஷ்வரதோகே அத்யந்தே வம்பானுசரிதஞ்ச யத் | | என்று புராண ரத்னத்தில் ஸகங்கம் நிருபிக்கப்பட்டது. பூர்ணதோதர பாஷ்யத்தில் இவர் தாமே புராண என்ற பத்திற்கு

புரைவ வித்யமானத்வேபி ஸம்ப்ரதி நவத்வா புராண தவம்' | சிரானுதீதத்வேபி அபூர்வவத் நித்யானுபா⁴வ்யமித்யர்த:² | அநாதி³ வைதி³கார்த² விஷயத்யா வஸ்த³யாந்தரேப⁴ய: புராத³னத்வா சாபுராணத்வம்' | யதோ²க்தம்' வாயல்யே - ப்ரத²மம்' ஸர்வ ஶாஸ்த்ராணாம்' புராணம்' ப்ரஹ்மணோதி³தம்' | அனந்தரம்' ச வக்தரேப⁴யோ வேதா³ஸ்தஸ்ய விநிஸ்ஸ்ருதா: இதி என்று அர்த்தம் அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்தேயம்.

ஸதர்ஸிதமான - காட்டப்பட்ட, பாவுகரான - ரளிகர்களான, பகவந் நிஷ்டருடைய - பாகவதர்களுடைய, ஹ்ருதயாஞ்ஜீ னார்த்தமாக -மனதில் ஸந்தோஷம் உண்டாவதற்காக, வகுத்த - விஸ்தாரமாக நிருபிக்கப் பட்டிருக்கிற, பரத ஶராஸ்தரத்தின் படியே - பரதமுனியால் செய்யப்பட்ட





பரத ஶாஸ்திரத்தின்படியே, பண்ணும் - கானமும், இசையும் - ஷட்ஜாதி ஸ்வரங்களும், திகழி - ப்ரகாஸி க்ரும்படி,

அவை ப்ரகாஸி க்கையாவது

தஹாசுலாயதெந ஜெய தஸ்மாத் கா³ யதே ந தே³ யம்' என்று ஸாமாந்யமாக நிஷேஷதம் இருந்தபோதிலும்,

ஹரிக்ஷீதி விநெவாநங்கஸ்தாவூணைந நரொதை | ஹாஷா ஹாநஂ ஹாதவூ

ஹரிக்ரதிம் வினைவாந்யத் ப்³ ராஹ்மனேன நரோத்தம் | பா⁴ஷா கா³ னம் கா³ தவ்யம்

என்று தனித்துச் சொல்லப்பட்டிருக்கிறபடியே பகவத் குணானுபவத்தில் அந்வயித்து நிற்பது. இவ்வர்த்தத்தை இவர் தாமே

ஹாஷாஹ்தி: பூராஹா ஹஹவதி

பா⁴ஷாகீ³ தி: ப்ரஸஸ்தா ப⁴க ஃ³ வதி

என்று அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்தேயம்.

குறிக்கொண்டு - ஸாவதானமாக.

இப்படி வாக்யங்களினால் நிருபிக்கப்பட்ட பேரருளாளருடைய பெருமை எப்படிப்பட்டது? ஸத்யவரத சேஷத்திரமாஹாத்மயத்தில் அது எப்படி ப்ரகாஸிதமாகிறது? அது பாகவதோத்தமர் களுக்கு எப்படி ரஞ்ஜகமாகிறது? என்றிவை முதலியவைகளை நிருபித்தருளுகிறார் - "எண்டிசையும்" என்றாரம்பித்து.

ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் 3

எண்டிசையும் கடலேமும் மலைகளேமும்

ஸரேமு வையகமும் படைத்திலங்கும்

புண்டரீக்தயன் புணர்த்த பெரியவேள்விப்

புனித நறும் போக்கியத்தை உகந்து வந்து

தொண்டையெனு மண்டலத்தி னடுவிற் பாரில்

தூ நில மெய் விரதத்தில் தோன்றி நின்ற

கொண்டலருட் குணமே நாம் கூறுகின்றோம்

கூர்மதியீர் குறிப்பாகக் கொண்மினேரே. (2)

(பதவுரை) எண்டிசையும் --எடுத் திக்குகளையும், கடலேமும் - ஏழு ஸமுத்திரங்களையும், மலைகள் ஏழும் - ஏழு குல பர்வதங்களையும், ஸரேமு - பதிநான்குகளான, வையகமும் - லோகங்களையும், படைத்து - ஸ்ரஞ்சித்து, இலங்கும் - ப்ரகாஸி க்ரி, புண்டரீக்த்து - பகவானுடைய திருநாயீ கமலத்தில் உண்டான, அயன் - ப்ரஞ்மா, புணர்த்த - அனுஷ்டித்த, பெரிய - மஹத்தான, வேள்வி - அஸ்வமேத யாகத்திலே, புனித- பரிஸ்ராத்தமான, நறும் - வாசனையுடன் சுடிய, போக்கியத்தை - போக்யமான ஹவிஸ்ஸை, உகந்து - ஆசைப்பட்டு, வந்து - பரமபதத்திலே இருந்து இங்கு வந்து ஆவிரப்பவித்து, பாரில் - பூமியில், தொண்டையெனு மண்டலத்தில் - தொண்டை மண்டலம் என்னும் தேசுத்தினுடைய, நடுவில் - மத்தியில், தூநில - பரிஸ்ராத்த ஸ்தானமான, மெய்விரதத்தில் - ஸத்ய வரதம் என்னும் சேஷத்திரத்தில், தோன்றி - ப்ரகாஸி திருக்கொண்டு, நின்ற - நிற்கிற, கொண்டல் - மேகம் போன்ற எம்பெருமானுடைய, அருள் - க்ருபையாகிற, குணமே -





குணத்தையே, நாம், கவறுகின்றோம் - சொல்லுகிறோம், கவர்மதியீர் - ஸுக்ஷமமான புத்தியை உடையவர்களே, குறிப்பாக - ஸாவதானமாக, கொண்மினோரே - அங்கீகரியுங்கள், இதை எப்பொழுதும் அனுபவியுங்கள் என்றபடி.

(தூத்பர்யம்)

"எண்டிசையும்புண்டரீகத்தயன்" என்பதினால் ப்ரும்மாவினுடைய ஜ்ஞான ஶக்த்யாதி களின் மேன்மையையும், அதற்குக் காரணமான பிறப்பினால் வந்த ஏற்றமும் தெரிவிக்கப் படுகிறது.

"பெரிய வேள்வி" -என்றது எல்லா யஜ்ஞங்களையும்விட உத்க்ருஷ்டமாகிய அஸ்வமேத யாகம் என்றபடி.

"நறும் போக்கியத்தை" என்றது

வபா பாரிஜெலாலாவு வாஹிலாயா பெலுவாலு

(வபா பரிமால்லாஸ வாஸிலா஧ர பல்வான் வபா பரிமால்லாஸ வாஸிலாத⁴ர பல்லவம்)

என்கிறபடியே வபையாகிற ஹவிஸ்ஸை என்றபடி. ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் வெண்ணையை அழுது செய்தபடியே அர்ச்சா ரூபத்தில் ஸேவை ஸாதித்திருக்க வேண்டும் என்பது இத்தால் தயோதிதமாகிறது.

உகந்துவந்து என்றது அதைத் தாம் அங்கீகரிப்பதற்காகவே அத்யுத்க்ருஷ்டமான பரமபதத்தில் இருந்து துர்க்கந்தமயமாய் மிகவும் ஹேயமான இந்த லோகத்தில் வந்து என்றபடி.

தோன்றி நின்ற என்றது ப்ரும்மாவிற்கு அருள் செய்து அவர் இஷ்டம் பூர்த்தியானவாறே தம் தாமம் மேவிச் சென்று இனிது வீற்றிருக்கையன்றிக்கே

சுஞ்சாவி பாரிஜூஷுதெ (அயாபி பரி஦ுயதே அத்³யாபி பரித்³ருஸ்யதே)

என்றபடியே நித்ய ஸாந்தித்யம் பண்ணிக் கொண்டிருக்கிற என்றபடி.

கொண்டல் என்றது மேடு பள்ளம் என்கிற விபாகம் இல்லாமல் பெய்கிற மேகத்தைப்போல உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற வித்யாஸம் பாராமல் க்ருபை செய்தருஞ்சிறபடியினாலே மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய பகவான் என்றபடி. கறுத்த நிறமுள்ள திருமேனியின் ஸாம்யத்தாலும், மேகம் போன்றவன் என்றாகவுமாம்.

அருள் குணமே என்றது க்ருபையாகிற ஒரு குணத்தையே என்றபடி. மற்றைய எல்லாக் குணங்களிலும் ஆஸ்ரிதர்களுக்குத் தஞ்சமாயிருப்பது க்ருபையேயிறே. நம் பூர்வர்களும் அந்த க்ருபையிலேயிறே ஜகாந்திகளாய்ப் போந்து நின்றது.

ஷோ ஹவேயாஸொதெ (ஒஷ ஭வேயுரேதோ³ஷோ பாவேயுரேதே)

என்கிறபடியே எம்பெருமானுடைய ஜ்ஞானம் ஶக்தி முதலியவைகள் எல்லாம் தயை இல்லா விட்டால் தோஷங்களாகப் பர்யவைகிக்கும், அவைகளையும் குணங்களாக்கக் கூடிய தன்மை இந்த க்ருபைக்கே இருக்கிறபடியினாலே இதுவே குண ஶப்தத்திற்கு முக்யமான வாச்யம் என்றதாயிற்று. அன்றிக்கே **அருள்** - க்ருபையினுடைய, **குணமே** - ப்ரகாரத்தையே, என்றார்த்தமுமாகவுமாம். அப்பொழுது ஸ்வாபாவிக்கவும், ஸ்ரவ விஷயத்வம் முதலியவைகள் விவகாஷிதங்களாகும்.

கவர்மதியீர் என்றது ஸாரஸார விவேகம் பண்ணக்கவடிய புத்தியை உடையவர்கள் என்றபடி.

யசேஷெக்க ஹாண்டூதெ ஸ்ராஞ்ச நிழலைந்தா:

(யடைகை ஗ுணப்ரான்தே ஶாந்த நிரமப்பந்தை: யதே³கைக கு³ணப்ராந்தே ஸ்ராந்தா நிக³மபந்தை³ன):

என்றிவர்தாழும்,





பிராஹீலெக்க ஹாணாவயீஸ்யா வூஷா ஹிநா நொங்ஜதொதி ஶேரதெ
(இரசுவடைக் குணாவ்஧ிப்பா ஸதா ஸ்திதா நோமதோ தி ஶேரதே)

கி³ரஸ்த்வதே³கைக சு³ணாவதீ⁴ப்ஸயா ஸதா³ ஸ்தி²தா நோத்³யமதோ தி ஶேரதே)

என்று பெரிய முதலியாரும் அருளிச் செய்திருக்கிறபடியே பகவானுடைய ஸாமாந்ய குணங்களில் ஒரொன்றே அளவிடமுடியாமல் இருக்க அவைகளுள் ஸர்வோத்திருஷ்டமான க்ருபையாகிற மஹா குணத்தைக் கவுகின்றோம் என்று ப்ரதிஜ்ஞை செய்தருளியது ஸாத்யமாகுமோ என்கிற ஆகோஷபத்திற்கு ஸமாதானமாக,

யா ஸ்ராவயியயா ஜதி வாவுஶாக்ஷ வூஸாஜூவஜைவ வாதைபி வூஷா வூவக்ஷ |

வெஊ பத்தாஷ்டாவாசது ஜஹாணாவக்ஷ கோ ஜஜைதாரணா காலாஏயா விழிசெஷஷ: ||

(யது ஶமாவதி யது மதி வாய்ஶக்தி: ஸ்தைவமேவ குணாவ்வாயா ஸ்துவஷ: |

வெடா ஶதுர்முகுஷ மஹாஷ்வ: கோ மஜ்தோரணு குலாசலயோர்வி ஶேஷ: || |

யத்³வா ப்ரமாவதி⁴ யதா²மதி வாப்யஶக்தி: ஸ்தைனம்யேவமேவ க²லுதேபி ஸதா³ ஸ்துவந்த: | வேதா³ப்ரசதுர்முக²முகா²ப்ரச மஹார்ணவந்த: கோ மஜ்ஜைதோரணு குலாசலயோர்வி ஶேஷ: || |

என்று அருளிச் செய்யப்பட்டிருப்பதைத் திருவுள்ளம்பற்றி, கவிகளான நீங்கள் எப்படி பகவத் குணத்தை வர்ணிக்க இழிந்தீர்களோ, அதைப்போல நானும் வர்ணிக்க உபக்ரமித்தேன் என்று அருளிச் செய்கிறார் - வம்மின் என்றாரம்பித்து. அதாவது பூர்ணமாய் வர்ணிக்க முடியாவிட்டாலும் ஶக்தி உள்ளவரையிலாவது அனுஸந்திக்கிறேன் என்று ஸமாதானம் சொல்லப்பட்டதாகிறது. இத்தாலும் க்ருபையின் உத்கர்ஷம் தெரிவிக்கப் பட்டதாகிறது.

ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் 4

வம்மீன் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளைப் பெற்று மென் நெஞ்சம் கோயில்
கொண்ட பேருளாளர் என்றும்
வியப்பா விருதாதும்படி கரை புரண்ட கருணைக்கடலை
எவ்வண்ணம் பேசவீர் ஈதென்ன பாங்கே. (3)

பதவரை

புலவீர் - வித்வான்களே, வம்மின் - வாருங்கள், அருளாளப் பெருமாள் - க்ருபையை உடையவரான ஸ்வாமி, என்றும், இது மேலே 'விருதாதும்படி' என்பதுடன் அந்வயிக்கிறது, அருள் ஆழி - க்ருபைக்கு ஸமுத்திரமாகிய, அம்மான் - ஸ்வாமி, என்றும், திருமாமகளைப் பெற்றும் - பூர்ணாகிற உத்தம ஸ்தோயான லக்ஷ்மீயைத் தனக்கு அஸாதாரணமான பார்யையாகக் கொண்டும், என் நெஞ்சம் - என்னுடைய மனதை, கோயில் - இருப்பிடமாக, கொண்ட - அங்கீகாரித்த, பேருளாளர் - அதிகமான க்ருபையை உடையவர், என்றும், வியப்பா - ஆஸ்சர்யமாக, விருதாதும்படி - பிருதுகளைச் சொல்லித் திருச்சின்னம் முதலிய வாத்யங்களை ஊதும்படி, கரை புரண்ட - கரையை அதிகரமித்த, கருணைக்கடலை - க்ருபையாகிற ஸமுத்திரத்தை, எவ்வண்ணம் - எந்தவிதமாக, பேசவீர் - நீங்கள் சொல்லுவீர்களை, ஈதென்ன பாங்கு - இந்தப் பரிபாகம் எப்படிப்பட்டது? நமக்கெல்லாம் ஸாத்யமானதோ என்றபடி.

தாத்பர்யம்





"அருளாளப் பெருமாள்" என்பதினால் பகவானுடைய க்ருபை மிகவும் கொஞ்சமோ என்கிற ஶங்கை உதிக்கலாமாகையினாலே அதற்கு ஸமாதானமாக மேல் 'அருளாழி' என்றருளிச் செய்யப் பட்டிருக்கிறது. அது ப்ரயோஜன பர்யவஸானமான ப்ரகாரத்தைக் காட்டுகிறது 'திருமாமகளை' இத்யாதி. எல்லா நன்மைகளையும் தன் கடாசஷலேஸத்தினால் கொடுத்தருளுகிற பெரிய பிராட்டியைத் தனக்கு ஸ்வாதீனமான பார்யையாகப் பெற்றும் அதிநீசனான 'என் நெஞ்சம் கோயில் கொண்ட' என்று அந்த க்ருபையின் ஸர்வ விஷயத்வம் நிருபிக்கப்பட்டது.

'விருதாதும்படி' என்றது 'பேரணிந்துலகத்தவர் தொழுதேத்தும் பேரருளாளன் எம்பெருமானை' என்றும், 'அருளாழி அம்மானைக் கண்டக்கால்' என்றும், 'திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் காமருசீர்க் கலியன்' என்றும் இப்புடைகளில் ஆழ்வார்கள் எம்பெருமான் விஷயமாக அனுஸந்தித்துப் போந்த பிருதுகள் என்றபடி. இப்படி மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பேசும் பெருமையை அல்பஜ்ஞர்களான நாம் எவ்வண்ணம் பேசுவது? என்று ஶங்கை காட்டப் பட்டாகிறது. அவனுடைய குணங்களைப் பூர்ணமாக அனுஸந்திப்பது ஒருவருக்கும் ஸாத்யமல்லவாகையினால் அவரவர்கள் அறிந்த மட்டுமேதான் பேச வேண்டுமாகையினால் அப்படியே நானும் செய்கிறேன் என்கிற ஸமாதானம் அபிப்ராயத்தில் கொள்ளப்பட்டது.

இப்படி அஶக்யமான கார்யத்தை ஆரம்பிப்பதைவிட,

கநாரஜோஞாஷ்டாணாா பூர்ணமாக அனுஸந்திப்பது ஒருவருக்கும்

(அனாரஸோமநுஷ்யாண் பிரதம் குழிலக்ஷணம்

அநாரம்போ⁴மனுஷ்யாணாம்' ப்ரத² மம் பு³த்³தி⁴லக்ஷணம்)

என்கிறபடியே ஆரம்பிக்காமல் இருப்பதல்லவோ புத்திமான்களினால் செய்யத்தக்கது, ஆகையினால் பகவானுடைய க்ருபையின் ப்ரபாவத்தை வர்ணிக்காமல் இருப்பதே உசிதமானாலும், ஆசார்யர்களினால் அவன் திருவடிகளில் ந்யஸ்தபரனாக்கப்பட்ட நாம் புருஷார்த்தத்தைப் பற்றியும் ப்ரியாப்ரியங்கள் நேரும் பொழுது கர்ம லேசம் நஸிக்கிறது என்கிற ஸந்தோஷத்தினாலே த்ருஷ்டார்த்த ப்ரவ்ருத்திகளிலும் ஸம்பந்தம் இல்லாமையினால் கேவலம் அநந்ய ப்ரயோஜனமான காலசேஷபத்திற்காக அறிந்த மட்டும் பகவத் குணங்களை வர்ணிக்க உபக்ரமிக்கிறோமாகையாலே ஒளசித்யக் குறைவில்லை என்று ப்ரபந்த ஆரம்பத்தை ஸமர்த்தனம் செய்தருளுகிறார் - ஒன்றே என்றாரம்பித்து.

ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் 5

ஒன்றே புகலென் றனர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம்மத்திகிரித் திருமால்
இன்றே இசையிலினையடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவதெல்லா நமக்குப் பரமொன்றிலதே. .4.

(பதவுரை)

ஒன்றே - பூர்மந் நாராயணனாகிய ஒரு தத்துவமே, புகல் - ப்ராப்யமும் உபாயமும், என்று, உணர்ந்தவர் - அறிந்தவர்களான நம் ஆசார்யர்கள், காட்ட - நம்மை அவன் திருவடிகளில் ரக்ஷய வஸ்துவாக ஸமர்ப்பிக்க, (அன்றிக்கே) உணர்ந்தவர் - தத்வ ஹித புருஷார்த்தங்களை நன்றாக அறிந்த ஆசார்யர்கள், ஒன்றே புகல் என்று காட்ட - பகவான் ஒருவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உபதேசம் செய்ய, இந்த பகஷத்தில் பரந்யாஸும் பலிதம், திருவருளால் - தம்முடைய க்ருபையினால், அன்றே - அப்பொழுதே, அடைக்கலம் கொண்ட - ரக்ஷய வஸ்துவாக





நம்மை அங்கீகரித்த, நம் - நம்முடைய, அத்திகிரித் திருமால் - பூர் ஹஸ்திகிரியில் வாஸம் செய்கிற பகவான், இசையில் - நாம் ஒப்புக்கொள்ளும் பகூஷத்தில், இன்றே - இந்த தினத்திலேயே, அதாவது இப்பொழுதே, இணையடி - ஒன்றுக்கொன்று ஸத்ருஶங்களான திருவடிகளில், சேர்ப்பர் - சேர்த்துவிடுவர், இனி - இதற்குப் பிறகு, பிறவோம் - ஸம்ஸாரத்தில் பிறக்கக் கடவோமல்லோம், வருவதெல்லாம் - இதற்குப் பிறகு நேருகிற ஸாக, துக்கங்களொல்லாம், நன்றே - நல்லதே, நமக்கு, ஒன்று - ஒரு விதமான, பரம் - பரமும், இலதே - இல்லை.

தாத்பர்யம்

இந்தப் பாட்டிற்கு ஸ்வாமி தாமே பூர் ரஹஸ்ய ரத்னாவளீ ஹ்ருதயத்தில் விஸ்தாரமாக வ்யாக்யானம் அருளிச் செய்திருக்கிறார். அதிலிருந்து இங்கே கொஞ்சம் ஸங்கரஹிக்கப் படுகிறது.

"ஒன்றே புகல்" என்றது "நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு" இத்யாதிகளிற்படியே பகவான் வருவனே ஸித்தோபாயம் என்றபடி.

உணர்ந்தவர் என்றது

பூஷூஹூ ஹூஹூனாராஹோ பூஷூஹூ பூதூஹாதூங : |

பூஷூஹூயம் வைய பூஷூஹூயா பூஷூ விரோதி ஊ ||

வாநி ஸகலா வெஞா வெஞா திஹாவஸ்தாரானகா : |

ப்ராய்ஸ்ய ஬்ரஹ்மாருப் ப்ராஸுஶ ப்ரத்யாத்மன : |

ப்ராஸுபாய் ஫ல் ப்ராஸேஸ்தா ப்ராஸி விரோதி ச ||

வாநி ஸகலா வேஞாஸ்ஸேதிஹாவஸ்தாரானகா: |

ப்ராப்யஸ்ய வெஞா ப்ராப்துஸ்ச ப்ரத்யஹாத்மந : |

ப்ராப்த்யபாயம் வைய ப்ராப்தேஸ்தாயா ப்ராப்தி விரோதி ச ||

வாந்தி ஸகலா வேஞாஸ்ஸேதிஹாவஸ்தாரானகா : |

என்கிறபடியே ஸர்வ ஸாஸ்திரங்களுக்கும் ஸாரமான ஸம்பந்த விஷயமாயும் அர்த்த பஞ்சக விஷயமுமான ஜ்ஞானத்தை உடையவர்களாய் அதை உபதேசிக்க வல்லவரான ஆசார்யர்கள் என்றபடி.

உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட என்று அந்வயம். புகலொன்றில்லாத நமக்கு ஸாத்யோபாயத்தாலே வசீகரணியமான ஸித்தோபாயத்தை வெளியிட என்று அர்த்தம். இத்தால் உபாயனுஷ்டானமும் பலித்தபடி ஸாதிதம். அங்ஙனன்றிக்கே ஒன்றே புகல் என்று **உணர்ந்தவர்** என்று ஆசார்யர்களை விஶேஷிக்கிறதாகவுமாம். அப்பொழுது **காட்ட** என்பதற்கு அவர்கள் நம்மைப் பகவானுடைய திருவடிகளிலே அநந்ய ரக்ஷயத்வேந ஸமர்ப்பிக்க என்று அர்த்தம்.

திருவருளால் என்றது மிகவும் அதிகமான பாபங்களைச் செய்தவர்களையும் பொறுத்தருளக் கூடிய உத்க்ருஷ்டமான க்ருபையாலே என்றபடி. அன்றிக்கே எம்பெருமானை ஆஸ்ரித ரக்ஷணத்திலே அபிழுகனாக்கும் அகில ஜகந் மாதாவான பெரிய பிராட்டியாருடைய அநபாய க்ருபையினாலே என்று அர்த்தமாகவுமாம்.

அன்றே அடைக்கலம் கொண்ட என்பதற்கு உத்தர கூஷணத்திலேயே நம்முடைய ரக்ஷண பரத்தை அங்கீகரித்துக் கொண்ட என்று அர்த்தம்.

நம்மத்திகிரித் திருமால் என்பதற்கு ஆஸ்ரிதர்களை அனுக்ரஹிப்பதற்கென்றே பூர்ஹஸ்திகிரியில் வந்து பலப்ரதானோந்முகனாய் நிற்கும் பூர் தேவப்பெருமான் என்று அர்த்தம்.





இன்றே இசை இணை சேப்ப என்பதற்கு கஷி த அ டய வண்டும் என்று ந ம் இச் சப்படும் காலத்தில் அப்பொழுதே கொடுவுலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிக்கூட்டி அருள்வர் என்று அர்த்தம்.

இனிப்பிறவோம் என்று ஜஸ்வர்ய கைவல்யாதி புருஷார்த்தங்களைக் காம்பறக் கைவிட்டு பகவத் சேஷத்திர வாஸ கைங்கர்யாதி ஸங்கத்தாலே "இங்கே திரிந்தேர்க்கு இழுக்குற்றெறன்" என்கிறபடியே தவரையற்று இருக்குமளவிலும் சரணமாகும் தன தாளாடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் இந்த ஶரீரம் விட்டபிறகு மற்றொரு ஜனம் வராதபடி ரசஷித்தருளுவான் என்றபடி.

நன்றே வருவதெல்லாம் என்றது இந்த ஸம்ஸ ர தில் இருக்கும்வ ரயில் உண்டாகும் ஹித ஹிதங்கள் நம் ஸ அங்கீகரிக்கப்பட்ட ப்ரரப்த கண்டத்தின் பலமாக உண்டாகிறபடியினாலே அவைகள் ப்ரிய ஹித விஶேஷங்கள் என்றபடி.

நமக்குப் பரம் ஓன்றிலதே என்றது ஆத்ம ரசஷ்ணார்த்தமாகச் செய்ய வேண்டிய கார்யம் ஒன்றும் இல்லை என்றபடி.

இனிப் பிறவோம் என்றும் நமக்கு என்றும் பன்மையாக ப்ரயோகித்திருப்பது

பொருள்களுக்கும் பைசாதி வா சீய அ வெவஷ்டிவ ஸங்குர்யா : | சீதனெவ சீத பூயாஸுநி தகவிசீகா : போலின பேசு ||

पशुर्मनुष्यः पक्षी वा ये च वैष्णव संश्रयाः । तोनैव ते प्रयास्यन्ति तत्त्विष्णोः परमं पदम् ॥

பஸ்ரார்மநுஷ்யஃ பக்ஷி வா யே ச வைஷ்ணவ ஸங்ஶியா: | தேநெவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமஂ பதம் ||

இத்யாதிகளிற்படி தன்னுடைய அனுபந்திகளுடன் ரசஷ்டிக்கப்படுவதைத் தெரிவிப்பதற்காக. ஆக இத்தால் ஒரு கார்யத்திற்காக நமக்குக் கர்த்தவ்யாம்ஶாம் ஒன்றும் இல்லாமல் போன்போதிலும் இங்கிருந்த காலத்தில் பது பகுக்க கஅறிந்தவ ரயில் பகவ குண னுபவம் பண்ணுகை உ தர க்ருத்ய திற்கு உசித கயின ஸ அதில் ப்ரவருத்தி செய்யப்படுகிறது என்பது தெரிவிக்கப்பட்டதாகிறது.

ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் 5A

குவில் ஜம்பீக்ஸாதியாய், குவில் ஜமங்கராசியாய், குவில் ஜமஞாயாரானுய், குவில் ஜமஷ்ககாரணானுதனுய், குவில் ரெஹை பூதுநீக் குலாராடெனக்காநானுய், குபார் காராணு ரெஸாரீஸு வாத்டு இளாரா சென்றாரா உல்லாஉயியான ஸியைபதி பொராட்சோதமன்னன்றும் தேவு முலகு முயிரும் மற்றும் யாதுமில்லா வன்று உணவுக்காராவி குதித்தாலே ஹுவாஜை பொருத்தமாக ஸுதித்து, தேவு மெப்பொருஞும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்து, திசைமுகன் கருவுள் வீற்றிருந்து, பூஜாபதி பொராபதி ஸாராபதி பிகுபதி ஜவபதி யநபதி முதலான ரெஹாக்கு பூவெநுத்தையும், குதலவிதலவூதமாவிகள் என்றும் சொல்லுகிற ஹொமஹூநங்களையும், இவற்றில் உட்பட்ட ரெஹாசு இவு ஹொமா ஹொமோபைகராண விஶேஷங்களையும், விவிய விசிசு ஸங்கிவெஶாங்களாகப் பகுத்து, பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருஞும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடலேழும் ஏழு மாமலைகளும் விசம்பும் அண்டமும் தாஞ்கி நின்று, தனக்கு இளாஸையூசனுமாய் குவைவங்கி ஸிடெநுமான உதாராவைன உதாராசர ஹாவந நிழாஹகளுக்கி வைத்தருள், இவ்வயிகாரா பெற்ற ஹுவா நானிஜாதனுய்த் தோன்றச் செய்தே குனிஜாத தக்ஞுகையாலும், ஸாரு கீதா ஜாவமாக வெஷபூவாதுநா பண்ணுகையாலும், ஸாவூதீ ஸஹாரித யாராவாகையாலும், நாலு வாந்களையும் ஸுதித்த நாநாவிச ஸாஇரூத்தாலும் நமக்கு நிகர் யாரென்று குனிஜந விடுா பூது ஏற்றங்களும் ஹூக்குஞுச் செருக்கும் ஏறி, கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் இறந்து நின்ற பெரு மாயனை ஸுஸாஇரூய ஸாயுமான





ஸஹாயியைக் கொண்டு ஸாக்ஷாத்தீரிக்கலாம் என்று பார்த்து, இளப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி, அளப்பிலைம் புலன்டக்கி அன்பவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டாங்கே விளக்கினை வீதியில் கண்டு மெய்ம்மையைக் காண வொருப்பட்ட வளவிலே பொறுப்புவை ஸாக்ஷாத்தார விரோயியா யிருப்பதொரு மாளாத வல்வினை இவனை ஸஹாயியில் நின்றும் மீட்டது. அப்பொழுது,

வம்பவிழ் போதமர் மாதருகந்த வம் மா நிதியைத்
தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல் வினை மொய்க்க முகிழ் மதியாய்
அம்புவி வேண்டிய பாலனைப் போலவழுதனேன். .5.

அகில ஜகடேகஶேषி யாய், அகில ஜகந்தர்யமியாய், அகில ஜகாதாரனாய், அகில ஜகடேககாரணமூதனாய், அகில ஹேய பித்திகை கல்யாணைக்கானனாய், அபர காருணி ஸௌஶில்ய வாஸல்ய ஔதார்ய ஏஶ்வர் மஹா஧ியான தியைப்பு புருஷாத்மன்னூன்றும் தேவு மூலகு முயிரும் மற்றும் யாதுமில்லா வன்று மஹங்காராடி க்ரமத்தாலே ஬ிரதாஷ்ட பர்யந்தமாக ஸூதித்து, தேவு மெப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்து, திசைமுகன் கருவுள் வீற்றிருந்து, பிராபதி பஶுபதி சூரபதி பிதுபதி ஜலபதி ஧னபதி முதலான ஭ோகு பிரபஞ்சத்தையும், அதலவிதலஸுதலாடிகள் என்றும் சொல்லுகிற ஭ோ஗ஸ்தாநங்களையும், இவற்றிலுட்பட்ட ஭ௌம ஦ிவ ஭ோ஗பகரண விஶேஷங்களையும், விவி஧ விசித்ர ஸஜ்வேஶங்களாகப் பகுத்து, பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலெலாடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடலேழும் ஏழு மாமலைகளும் விசம்பும் அண்டமும் தானாகி நின்று, தனக்கு ஓரசுபுறஞுமாய் அவ்வகித ஶிஷ்ஞுமான சுரும்புகளை சுருந்து முனை நிர்வாகனாக்கி வைத்தருள, இவ்விதிகார் பெற்ற ஬ிரதா நாபிஜாதனாய்த் தோன்றச் செய்தே அபிஜாத தமனாகையாலும், சுவதே முகமாக வைப்பிரவர்தன பண்ணுகையாலும், சரஸ்வதி ஸஹசரிதர்மாவாகையாலும், நாலு வர்ணங்களையும் ஸூதித்த நாநாவிட ஸமார்த்தாலும் நமக்கு நிகர் யாரென்று அபிஜந விடா வூத் சுவங்களும் ஸ்வாதந்திரச் செருக்கும் ஏறி, கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் இறந்து நின்ற பெரு மாயனை ஸ்வஸமர்ய ஸாத்யமான ஸமாதியைக் கொண்டு ஸாக்ஷகரிக்கலாம் என்று பார்த்து, இளப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி, அளப்பிலைம் புலன்டக்கி அன்பவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டாங்கே விளக்கினை வீதியில் கண்டு மெய்ம்மையைக் காண வொருப்பட்ட வளவிலே பரஸ்வரப் ஸாக்ஷகர விரோதியா யிருப்பதொரு மாளாத வல்வினை இவனை ஸமாதியில் நின்றும் மீட்டது. அப்பொழுது,

வம்பவிழ் போதமர் மாதருகந்த வம் மா நிதியைத்
தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல் வினை மொய்க்க முகிழ் மதியாய்





அம்புலி வேண்டிய பாலனைப் போலவழுதனனே. .5.

அகில ஜக³ தே³ கஸேஷியாய், அகில ஜக³ த³ந்தர்யாமியாய், அகில ஜக³ தா³ தா⁴ரனாய், அகில ஜக³ தே³ ககாரணபூ⁴தனாய், அகில லஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநனாய், அபார காருண்ய ஸெளாஸீல்ய வாத்ஸல்ய ஒளதா³ர்ய ஜப்பவர்ய மஹோத³தி⁴யான ஸ்ரிய:பதி புருஷோத்தமன்னேன்றும் தேவு முலகு முயிரும் மற்றும் யாதுமில்லா வன்று மஹத³ஹங்காராதி³ க்ரமத்தாலே ப்³ரஹ்மாண்ட³ பர்யந்தமாக ஸ்ருஷ்டித்து, தேவு மெப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்து, திசைசுகன் கருவள் வீற்றிருந்து, ப்ரஜாபதி பஸாபதி பித்ருபதி ஜலபதி த⁴நபதி முதலான போ⁴க்த்ரு ப்ரபஞ்சத்தையும், அதலவிதலஸாதலாதி³ கள் என்றும் சொல்லுகிற போ⁴க³ஸ்தா²நங்களையும், இவற்றிலுப்பட்ட பெள⁴ம தி³வ்ய போ⁴க³ய போ⁴கோ³ பகரண விஶேஷங்களையும், விவித⁴ விசித்ர ஸந்நிவேஶங்களாகப் பகுத்து, பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி யனலும் பெருகிய புன்வொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடலேழும் ஏழு மாமலைகளும் விசம்பும் அண்டமும் தானாகி நின்று, தனக்கு ஒளரஸ்புத்ரனுமாய் அவ்யவஹித ஸிஷ்யனுமான சதுர்முக²னை சதுர்த³ஶ பு⁴வந நிர்வாஹுகனாக்கி வைத்தருள, இவ்வதி⁴காரம் பெற்ற ப்³ரஹ்மா நாபி⁴ஜாதனாய்த் தோன்றச் செய்தே அபி⁴ஜாத தமனாகையாலும், ஸர்வதோமுக²மாக வேத³ப்ரவர்த்தநம் பண்ணுகையாலும், ஸரஸ்வதி ஸஹசரித த⁴ர்மாவாகையாலும், நாலு வர்ணங்களையும் ஸ்ருஷ்டித்த நாநாவித³ ஸாமர்த²யத்தாலும் நமக்கு நிகர யாரென்று அபி⁴ஜந வித³யா வருத்த க³ர்வங்களும் ஸ்வாதந்த்ரயச் செருக்கும் ஏறி, கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் இறந்து நின்ற பெரு மாயனை ஸ்வஸாமர்த²ய ஸாத⁴யமான ஸமாதி⁴யைக் கொண்டு ஸாக்ஷாத்கரிக்கலாம் என்று பார்த்து, இளப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி, அளப்பிலைம் புலன்டக்கி அன்பவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டாங்கே விளக்கினை வீதியில் கண்டு மெய்ம்மையைக் காண வொருப்பட்ட வளவிலே பரஸ்வரூப ஸாக்ஷாத்கார விரோதி⁴யா யிருப்பதொரு மாளாத வல்வினை இவனை ஸமாதி⁴யில் நின்றும் மீட்டது. அப்பொழுது,

வம்பவிழ் போதமர் மாதருகந்த வம் மா நிதியைத்
தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல் வினை மொய்க்க முகிழ் மதியாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போலவழுதனனே. .5.

பதவுரை

அகில ஜகதேக ஸேஷியாய் - எல்லா லோகங்களுக்கும் தானொருவனே ஸேஷியாய், அந்தர்யாமியாய் - உள்ளே இருந்து நியமிப்பவனாய், ஆதாரனாய் - தாங்குகிறவனாய், ஏக காரண பூதனாய் - முக்ய காரணமாய், ஹேயப்ரத்யநீக - கெட்ட குணங்களுக்கு விருத்தமான, கல்யாணைகதாநனாய் - கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமாய், அபார இத்யாதி - கரை இல்லாத காருண்யம் முதலிய குணங்களுக்கு ஸமுத்திரம் போன்றவரான, தேவும் - தேவ ஜாதியும், உலகும் - லோகங்களும், உயிரும் - ப்ராணிகளும், மற்றும் யாதும் - மற்ற எல்லா வஸ்துக்களும், ஒன்றும், இல்லா - இல்லாத, அன்று - அந்த ஸமயத்திலே, மஹத் - இத்யாதி - மஹான், அதிலிருந்து அஹங்காரம் என்கிற வரிசையால்,





ப்ரஹ்மாண்ட பர்யந்தமாக - ப்ரும்மாண்டம் வரையிலாக, ஸ்ருஷ்டித்து - உண்டாக்கி, தேவும் - தேவதைகளையும், எப்பொருளும் - மற்றெல்லா வஸ்துக்களையும், படைக்க - ஸ்ருஷ்டிப்பதற்காக, பூவில் - நாபீ கமலத்தில், நான்முகனை - சதுர்முகனான் ப்ரும்மாவை, திசைமுகன் - நாலு திக்குகளிலும் முகங்களை உடைய ப்ரும்மாவாகிற, கருவுள் - அதிஷ்டானத்தில், அதாவது தன்னாலே அதிஷ்டானம் செய்யப்படுகிற ப்ரும்மாவாகிற ஶரீரத்திலே, வீற்றிருந்து - அந்தராத்மாவாக இருந்து, ப்ரஜாபதி - ப்ரும்மா, பஸாபதி - ருத்திரன், ஸாரவதி - இந்திரன், பித்ருபதி - யமன், ஜலபதி - வருணன், தனபதி - குபேரன், போகத்ரு ப்ரபஞ்சத்தையும் - ஜீவாத்மாக்களின் ஸமஹத்தையும், போகஸ்தானங்களையும் - ஸாகதுக்கங்களை அனுபவிக்கும் இடங்களையும், இவற்றிலுப்பட்ட - இவைகளுக்குள்ளாடங்கின, பெளம் --- பூமியிலுண்டானதும், திவ்ய - ஆகாசத்திலுண்டானதுமான, போக்ய - அனுபவிக்கக்கூடிய வஸ்துகள், போகோபகரண - அந்த வஸ்துக்களை அனுபவிப்பதற்கு ஸாமக்ரிகள், விவித - அனேகம் விதங்களாய், விசித்ர - ஆஸ்சர்யகரங்களான, ஸந்நிவேஸங்களாக - அமைப்புகளை உடையவைகளாக, பண்டை - அநாதியான, நான் மறையும் - நாலு வேதங்களும், வேள்வியும் - அவைகளினால் ப்ரதிபாதிக்கப்படுகிற யாகங்களும், கேள்வி - கேட்கப்படுகிற, பதங்களும் - பதங்களை வகுக்கிற வ்யாகரண ஶராஸ்திரமும், பதங்களின் பொருளும் - அப்படிப்பட்ட பதங்களுக்கு அர்த்தங்களான ஜீவாத்மாக்களும், பிண்டமாய் - ஸமஷ்டி தசையில் பிரிக்கவொண்ணாமல் பிண்டம்போலே இருந்து, விரிந்த - கார்ய தஸையில் அதிலிருந்து விஶ்தாரமாகி நின்ற, பிறங்கொளி அனலும் - பரவுகிற காந்தியையுடைய தேஜஸ் என்கிற தத்வமும், பெருகிய - பெருகாநிற்கிற, புனலொடு - ஜலத்துடன், நிலனும் - பூமியும், கொண்டல் - மேகமும் மாருதமும் - காற்றும், குரை - ஈப்தியா நிற்கிற, கடலேழும் - ஏழ ஸமுத்திரங்களும், ஏழ மா மலைகளும் - ஏழ பெரிய மலைகளும், விசும்பும் - ஆகாசமும், அண்டமும் - ப்ரும்மாண்டமும், தானாகி நின்று - தானேயாய் நின்று, (காரணாவஸ்தையில் ஸங்க்ஷமான இவைகளை ஶரீரமாக உடைய தானே கார்யாவஸ்தையில் ஸ்தாலங்களான சேதனாசேதனங்களைத் தனக்கு ஶரீரமாக உடையவனாய் நின்றான் என்றதாயிற்று) ஒளரஸ புத்ரனுமாய் - தன்னுடைய திருநாபியிலிருந்து உண்டான பின்னை யாய், அவ்யவஹித ஸிஷ்யனுமான - நடுவில் வேறு ஒருவரும் இல்லாமல் நேரில், அதாவது ஸாக்ஷாத்தாக ஸிஷ்யனுமான, சதுர்தஸ புவன - பதிநாலு லோகங்களுக்கும், நிர்வாஹகளாக்கி - ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களை நிர்வஹிக்கக் கூடியவன் ஆக ஆக்கி, நாபிஜாதனாய் --அபிஜாதனல்லாத வனாய், அதாவது திருநாபியில் உண்டானவனாய், அஹிஜாததமன் - மிகவும் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன், ஸர்வதோழுகமாக - எல்லா முகங்களினாலும், அதாவது ஒரே காலத்தில் நாலு முகங்களாலும் நாலு வேதங்களையும் ப்ரவசனம் செய்கிற, ஸரஸ்வதீ இத்யாதி - ஸரஸ்வதிக்குப் பர்த்தா என்ற படி, அஹிஜை இத்யாதி - ஆபிஜாத்யத்தினால் உண்டான கர்வம், படிப்பினால் உண்டான கர்வம், ஆசாரத்தினால் உண்டான கர்வம், ஸ்வாதந்தர்யச் செருக்கு - தன்னை ஸ்வதந்தரனாக நினைத்திருக்கை யினாலுண்டான கர்வம். இதை இவர்தாமே ஸ்ரீபரமத பங்கத்தில் 'தாவிப் புவனங்கள் தாளினை சூட்டிய தந்தை உந்திப்பூவில் பிறக்கினும் பூதங்கள் எல்லாம் புனர்த்திடினும் நாவில் பிரிவின்றி நாமங்கை வாழினும்' என்று அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்தேயம். கறந்த - கறக்கப்பட்ட, பாலுள் - பாலுக்குள்ளே, நெய்யேபோல் - நெய் மாத்திரம் போல, அதாவது பால் கண்ணால் காணலாம்படி இருக்கச் செய்தே அதற்குள் வ்யாபித்திருக்கும் நெய் கண்ணுக்குத் தெரியாமலிருக்கிறாற்போலே, பகவானும் இந்தச் சேதனா சேதன வஸ்துக்களில் வ்யாபித்திருந்த போதிலும் கண்ணுக்குப் புலப்படுவது இல்லை என்றபடி. இவற்றுள் - கண்ணால் பார்க்கப்படுகிற வஸ்துக்களில், எங்கும் - எல்லாவற்றிலும், கண்டுகொள் இறந்து - கண்டுகொள்கை இல்லாமல், அதாவது நம்முடைய கண்களுக்குப் புலப்படாமல். நின்ற - இருக்கிற, பெரு மாயனை - மிகவும் ஆஸ்சர்யமான ஸ்வபாவத்தையுடைய பகவானை, ஸ்வ ஸாமர்த்ய - தன்னுடைய ஸாமர்த்யத்தினால், ஸாத்யமான - செய்யப்படக்கூடியதான் , ஸமாதி - யோகம், அதாவது தபஸ்ஸை, இளைப்பினை - கலேசங்களை, இயக்கம் நீக்கி - ஸஞ்சாரத்தை நிவருத்தி செய்து. இரண்டு செய்யப்படு பொருள் வருவது தமிழ் பாதையின் ஸ்வபாவம். கலேசங்களுடைய ஸஞ்சாரத்தை





நில்குத்தி செய்து என்றபடி, இருந்து - ஓர் ஆஸனத்தில் உட்கார்ந்துகொண்டு, முன் இமையைக் கூட்டி - மேல் இமையைக் கீழ் இமையுடன் சேர்த்து, அளப்பில் - அளவில்லாத, ஜம்புலன் - இந்திரியங்களையும், அடக்கி, அவர் கண்ணே - அந்த ஸர்வேஸ்வரன் இடத்திலேயே, அன்பு - பக்தியை, வைத்து, துளக்கமில் - சலனமில்லாத அதாவது இடைவிடாத, சிந்தை - த்யானத்தை, செய்து, ஆங்கே - அப்பொழுது, சுடர்விட்டு - தேஜஸ்ஸைப் பரப்பி, தோன்றலும் - தோன்றுகிற, விளக்கினை - ஜேயோதி ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனை, விதியில் - ஶாஸ்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கும் வழியினால், கண்டு - ப்ரத்யக்ஷீ கரித்து, மெய்மையைக் காண - உண்மையான ஸ்வரூப ஸ்வபாவங்களை அறிவதற்காக, ஒருப்பட்ட வளவிலே - யத்தனித்த ஸமயத்தில், 'பர' இத்யாதி - பரமாத்மாவினுடைய ஸ்வரூபத்தின் ஸாக்ஷாத் காரத்திற்கு விரோதியாய் இருக்கும் ஒரு, மாளாத - நாசாத்தை அடையாத, வல்வினை - ப்ரபலமான கர்மம்.

ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் 5B

இப்படி ப்ரும்மா துக்கிதனாய் நின்ற நிலையை த்ருஷ்டாந்தத்துடனே நிருபித்தருளுகிறார் - வம்பவிழ் என்றாரம்பித்து.

வம்பவிழ் போதமர் மாதருகந்த வம் மா நிதியைத்
தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல் வினை மொய்க்க முகிழ் மதியாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போலவழுதனனே. .5.

பதவுரை

வம்பு - வாஸனையுடன், **அவிழ்** - மலருகிற, அதாவது பரிமளத்துடன் விகளிக்கிற, **போது** - தாமரை புஷ்பத்தில், **அமர்** - வளித்துக் கொண்டிருக்கிற, **மாதர்** - ஸக்ஷமீ, **உகந்த** - ஸந்தோஷத்துடனே ஆஸ்ரயித்திருக்கிற, **அம் மாநிதியை** - அப்படிப்பட்ட மஹத்தான் நிதியாகிய பகவானை, **தன்** - தன்னுடைய, **பலமே கொண்டு** - பலத்தையே காரணமாகக் கொண்டு, **காணக்கருதிய** - காணவேண்டும் என ஆசைப்பட்ட, **தாமரையோன்** - ப்ரும்மா, **முன்** - முன் காலத்தில் செய்த, **பல்** - அனேகம் விதங்களான, **குற்றத்து** - அபராதங்களினால் உண்டான, **வல்வினை** - த்ருடமான கர்மங்கள், **மொய்க்க** - மொய்த்துக்கொண்டு நிற்க, **முகிழ்** - சுருங்கின, **மதியாய்** - புத்தியை உடையவனாய், **அம்புலி வேண்டிய** - சந்திரனைக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்ட, **பாலனைப்போல்** - குழந்தையைப்போல, **அழுதனனே** - அழுதான்.

தாத்பர்யம்

"வம்பவிழ்" இத்யாதி - அப்படிப்பட்ட வாஸனை, மார்த்தவம், முதலிய குணங்கள் நிறைந்த தாமரைப் பூவில் வளிக்கும் பெரிய பிராட்டியார், இந்த எம்பெருமானை ஆஸ்ரயித்தாள் என்பதினால் அந்தத் திருமேனியின் ஸௌகந்த்ய ஸௌகமார்யாதிகள் ஸாசிப்பிக்கப் பட்டதாகின்றன.

"அம்மாநிதியை" என்றது ஸ்ருதியில் பொதுவாக ஹிரண்ய நிதி என்று ஓதப்படுகிற நிதியை இப்படி விஶேஷங்கிற நிருபித்தருளினார் என்றபடி.

அதாவது "புதிநியதாஜா ஸஹியாநஂ நியாநஂ" "பிதிநியதரமா ஸந்திதா⁴ னம் நிதா⁴ னம்" என்று இவர் தாமே ஸ்ரீதரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் அருளிச் செய்திருக்கிறபடியே ஸக்ஷமியினுடைய ஸாந்திதயம் மாறாத நிதி என்று விஶேஷங்கிற நிருபித்து அருளினாராயிற்று.

"தன் பலமே கொண்டு" என்பதினால் பகவானுடைய அனுக்ரஹம் வ்யாவர்த்திக்கப் படுகிறது. இத்தால்,





"ஹக்டா சுவநந்தா ஶர்கூஸ் சுஹலெவங் வியோசஜாந | ஜூதாஂ இருஷீஂ அ தசெவந"

"஭க்தா த்வன்யா ஶக்ய: அஹ்மேவ் வி஧ீட்ஜூன் | ஜார்த் ரூஸ் ச தக்வேந"

"ப⁴க்த்யா த்வநந்யா ஶக்ய: அஹ்மேவ் விதோ⁴(அ)ர்ஜாந | ஜ்ஞாதும் த³ ரஷ்டும் ச தக்வேந "

இத்யாதிகளிற் சொல்லப்பட்ட பகவத் ப்ரஸாதத்தைப் பெறாமல் கேவலம் தன்னுடைய ஜ்ஞான ஶக்த்யாதிகளினால் காண்பதற்கு எண்ணினமை தயோதிதம்.

"வல்வினை" யாவது இங்கு பகவானுடைய நிக்ரஹ ஸங்கல்பம். "மொய்க்க" என்பதினால் "நெய்க் குட்டைதைப் பற்றி ஏறும் ஏறும்புகள் போல்" என்கிறபடியே கர்மங்கள் நிபிடமாயிருந்தமை சொல்லப் பட்டது.. "பாலனைப்போல" என்றது இது ஸாத்யம், இது அஸாத்யம் என்கிற பகுத்தறிவு இல்லாத குழந்தையைப்போல என்றபடி.

இங்கு "நிதி" என்று நிர்த்தேசித்திருப்பதினால் அதைப் பார்ப்பதற்கு வேண்டியதான் அஞ்ஜனம் முதலிய ஸாதனங்கள் இல்லாதவர்களினால் அறிய முடியாது என்பது தெரிவிக்கப் படுகிறது.

"வம்பவிழ்" இத்யாதியால் போக்யத்வம் விவகஷிதம்.

ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் 6

இப்படிக் கலங்கின ஸுஹா 'என்னே! என்னே! நமக்கு வஸ்வாதுராக்ஷ விஷயமான வஸாயி கைபுகுராமைக்குக் காரணம் என் என்று விஊரித்து. நின்றவாநில்லாதே கவியவைமான கூங்காணத்தின் கஷாயபாகம் பிறவாமை என்று பார்த்து, உநொஞ்சாலிநூலெஹதாவான காஷ விசௌஷத்தைக் கழிக்கப் பெறாதே (பாராதே) இத்தனை நாளும் என்ன காயடு செய்தோம், இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினைக் கூறு செய்வதாக ஏறவும் இழியவும் நெடுங்காலம் நிராயகமாக காயகீர்ண பட்டோம் 'என்று நெஞ்சுருகிக் கண் பனித்து நெடுமுச்செறிந்து நிலத்தைப் பார்த்திருந்தான்.

இப்படிக் குழந்தையைப் போலே அழுத ப்ரும்மா தான் இதற்கு முன்பு பட்ட கலேஶாதிகளை நினைத்துத் தானே தன்னைக் கர்ஹித்துக் கொண்ட ப்ரகாரத்தை அருளிச் செய்கிறார் - "இப்படி" என்று ஆரம்பித்து. "என்னே என்னே" என்றது ஆஸ்சர்ய தயோதகம்,

வஸ்வாதுராத (ஸ்வாந்தராதம்) விஷயமான - எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாதமியான பகவானைப் பற்றிய, இத்தால் எப்பொழுதும் ஸந்திஹிதனாய் அந்தர்யாமியாய் இருக்கும் பகவானைப் பற்றிய த்யானம் ஸித்திக்காமலிருந்தது ஆஸ்சர்யம் என்று காரணம் காட்டப்பட்டதாகிறது.

நின்றவா நில்லாதே - முன் கஷணத்தில் இருந்தமாதிரி மேல் கஷணத்தில் நிற்காமல், அதாவது கஷணம் தோறும் மாறிக்கொண்டிருக்கிற

கவியவை (கபிசலபல் கபிசலபல்) மான - குரங்கைப்போல் சஞ்சலமான ஸ்வபாவத்தை உடைய,

கஷாயபாகம் (கஷயபாகம்) - பாபங்களினுடைய விநாஸம்,

உநொஞ்சாலிநூலெஹதா (ஸ்வாமியன் ஹது மநோமாலிந்ய ஹேஹு) --மனதில் அழுக்கு அடைந்திருப்பதற்குக் காரணம்,

கழிக்கப் பெறாதே - கழிவதாகிற பலத்தை அடையாதே (பாராதே என்றும் பாடாந்தரம். அப்பொழுது போக்கடித்துக் கொள்ளுவதற்காக வேண்டிய ப்ரயத்தினங்களைச் செய்யாமல் என்றாத்தம்)

இமையோர் வாழ் - தேவதைகள் வாழும்படியான,





தனி - விலசல்னமான, லோகத்தில் கோட்டைகளுக்கு அனேகம் வாசல்கள் உண்டு, அண்டமாகிற கோட்டைக்கு அது இல்லாமையினாலே விலசல்னமானது என்னப் படுகிறது.

முட்டை - அண்டமாகிற, கோட்டையினை - கோட்டையை,

சுறு செய்வதாக - நம்முடைய ஸ்வாதீன பாகமாகச் செய்வதாக நினைத்து,

ஏறவும் இழியவும் - அனேகம் தடவை ஏறியும் இறங்கியும்,

நிராயுகா(நிர்வக நிரர்த்தக)மாக - ப்ரயோஜனம் ஒன்றுமில்லாமல்,

காயக்கூஶம் (காயக்லேஶம் காயக்லேஶம்) பட்டோம் - ஶரீர துக்கத்தை அடைந்தோம்

நெஞ்சுருகி - மனதுருகி, கண் பனித்து - கண்களில் ஜலம் பெருகி,

நெடுமூச்செறிந்து - பெருமூச்ச விட்டுக்கொண்டு,

நிலத்தைப் பார்த்திருந்தான் - கவிழ்தலை இட்டுக் கொண்டிருந்தான். (தலை கவிழ்ந்து இருந்தான்)

அடங்காக் கரணங்கள் ஜந்துடன் ஆறுமடக்கி முன்னம்

நெடுங்கால மிந்திலமே நிலையாப் பூண்டு நீடுறைவான்

சடங்கால்பெரிய தவங்கள் செய்தேனென்ன தன்மையிதென்று

இடங்காத்திருந்த திசைமுகன் தன்னை இகழ்ந்தனனே. 6.

பதவுரை

முன்னம் - இதற்கு முன்பே, **நெடுங்காலம்** - நீண்ட காலமாக, **அடங்கா** - அடங்காதவைகளான, **ஜந்துடன்** - ஜந்துகளாயும், **ஆறும்** - ஆறுகளாயும் இருக்கின்ற, **கரணங்கள்** - கர்ம ஜ்ஞானேந்திரியங்களை, **அடக்கி** - வசப்படுத்தி, **இந்திலமே** - இந்தப் பூமியையே, **நிலையாப் பூண்டு** - எப்பொழுதும் இருப்பதாக அங்கீகரித்து, **நீடு** - பிறகு நீண்ட காலத்தில், **உறைவான்** - வளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு, **சடங்கால்** - அங்கங்களினால், **பெரிய** - பெரியதான், **தவங்கள்** - தபஸ்ஸாக்களை, **செய்தேன்** - அனுஷ்டித்தேன், **இது** - இப்படிச் செய்தது, **என்ன தன்மை** - என்ன ஸ்வபாவம், **என்று, திசைமுகன்** - ப்ரும்மா, **இடம் காத்திருந்த** - தன்னுடைய ஸ்தானத்தை வேறு ஒருவரும் ஆக்கிரமிக்காதபடி காத்துக் கொண்டிருந்த, **தன்னை, இகழ்ந்தனன்** - நிந்தித்துக் கொண்டான்.

தாத்பர்யம்

"**அடங்காக் கரணங்கள்**" என்றது ஊழியாணி பூர்ணாய்தீநி" (இன்றியானி ப்ரமாதீநி) என்கிறபடியே மஹா பலிஷ்டங்களாய் இவனை பலாத்கரித்துத் தங்கள் விஷயங்களில் இழுத்துக் கொண்டு போகக் கூடிய ஸ்வபாவத்தையுடைய இந்திரியங்கள் என்றபடி. கர்மேந்திரியங்களைவிட ஜ்ஞானேந்திரியங்களை வசீகரிப்பது அதிக ப்ரயாஸ ஸாத்யமானது என்று தெரிவிப்பதற்காக "ஜந்துடன் ஆறும்" என்று பிரித்து நிருபிக்கப் பட்டிருக்கிறது.

"**நெடுங்காலம்**" என்றது இப்படி வ்யர்த்தமாகக் கழிந்த காலங்கள் அளவிடமுடியாதவைகள் என்றபடி. "பழுதே பல பகலும் போயின" இத்யாதிகள் இங்கு அனுஸந்தேயங்கள். சுவேஹா செ ஜஹதீ யாதா நிஷ்டலா ஜந்வஸதூதி: (அஹோ மே மஹதீ யாதா நிஷ்பலா ஜந்மஸந்ததி:) என்கிற





படியே நிஷ்பலமான கார்யங்களைச் செய்து எவ்வளவு காலம் வீணே போக்கப்பட்டது என்பது தெரிவிக்கப் படுகிறது. பகவதனுபவத்தாலே மஹாநந்தமாய் அடிக் கழஞ்சி பெற்று போக்கக் கடவுதான் காலமன்றோ இப்படிப் பழுதே போயிற்று என்று தாத்பர்யம். இப்படி, "யாஹகொடி வஸஹஸாணி" (யுங் கோடி ஸஹஸராணி) இத்யாதிகளிற்படியே அனேகம் ஆயிரம் வருஷங்களன்றோ ப்ரயோஜனாந்தரங்களுக்காக வீணே செலவழிந்தன என்றதாயிற்று.

"இந்நிலமே" என்பதினால் அந்த ஸ்தானத்தில் அனுபவிக்கப்படும் அல்பத்வாதி தோஷங்கள் ஸஉசிப்பிக்கப் படுகின்றன. அவைகளில் அல்பத்வமாவது :-- மோசஷாநந்தத்தை விட மிகவும் ஸ்வல்பமா யிருக்கை. அஸ்திரத்வமாவது ஆழியக் கஷ்டயதாயிருக்கை. அதாவது,

குஸரவூ ஹாவநாலோகா: பொநராவதிசுநோஜாந (அங்கு சூகநால்லோகா: புனராவத்திநோர்ஜாந):

என்னும்படியாயிருக்கை. துக்கமூலத்வமாவது ஸ்ரமப்பட்டு ஸம்பாதிக்கக்கஷ்டயதாயிருக்கை. அதாவது கிரியாவிஶேஷ ஸஹாஸா (கியாவிஶேஷ குன்ன் க்ரியா விஶேஷம் பஹாஸாம்) என்கிறபடியே பல தஸையில் வரும் ஸூகத்தைவிட உபாய தஸையில் படும் கஷ்டம் அதிகமாயிருக்கும் என்றபடி. துக்கமிஸ்ரத்வமாவது பலத்தை அனுபவிக்கும் தஸையிலும் துக்கத்துடன் கலந்திருப்பது. "கலகத் தொழில் மதுகைடபராற் படும் கட்டமெண்ணீல்" இத்யாதிகளிற்படியே ப்ரும்மத்வாதி பலங்களை அனுபவிக்கும் காலத்தில் மதுகைடபாதி களினால் ப்ரஹரிக்கப்பட்டமை, அஸார்களினால் பீடிக்கப்பட்டமை முதலிய துக்கங்கள் உண்டாகின்றன வல்லவா என்றபடி. அப்ராப்தத்வமாவது பகவானுக்கு தாஸ பூதனான நம்முடைய ஸ்வரூபத்திற்கு உசித மில்லாமலிருப்பது. ஸ்வபாவிகாநந்த விருத்தத்வமாவது ஸ்வபாவ ப்ராப்தமான பகவதனுபவமாகிற ஆநந்தத்திற்கு விரோதமாயிருக்கை. இவைகளை எல்லாம் நமக்கு ப்ரத்யக்ஷத்திலே தெரிவிக்கிறபடி யினால் "இந்நிலமே" என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

"பூண்டு" என்றது மற்றொருவரால் செய்யப்பட்ட தொன்றன்றிக்கே தானே பண்ணின என்றபடி. அன்றிக்கே வேண்டாமென்கிற எண்ணம் பிறந்தவுடன் சடக்கென விடவோண்ணாதபடி இருக்கிற அதிகாரமாகிற விலங்கைப் பூட்டிக்கொண்டு என்றாகவுமாம்.

"உறைவான்" என்றது உறைவதற்காக என்றபடி. இப்படி மிகவும் அல்பமான பலனை அனுபவிப்பதற்காக இவ்வளவு ஸ்ரமப்பட்டோமே என்றதாயிற்று.

"சடங்கால பெரிய" என்றது அங்கங்கள் முதலியவற்றால் பெரியதான என்றபடி.

"தவங்கள்" என்கிற பஹா வசனம் பட்ட ஸ்ரமத்தின் ஆதிக்யத்தைத் தெரிவிக்கிறது.

"என்ன தன்மை" என்றது பலம் இது, இதற்காகப் படவேண்டிய ஸ்ரமம் இவ்வளவு, என்பதை விசாரிக்காமல் இந்த அல்ப பலத்தையே விஶேஷமாக நினைத்திருந்தமை என்ன மூட க்ருத்யமோ என்றபடி.

"இகழ்ந்தனனே" என்றது என்ன அஜ்ஞனோ, என்ன மூடனோ என்று தன்னையே தான் இகழ்ந்து கொண்டான் என்றபடி.

யாஹகொடி வஸஹஸாணி விஷ்ணுஊராயா பெஷ்வாலி: | பொந வெஸலோகு யாதூசவங் பூஷாநிதி ஃாஸ்ராஷ || என்கிறபடியே சுதிஶயிதெய்யை ஹெதாவான தபேஸ்ஸைப் பண்ணி, சுயிகாரா என்பதோர் அளரிலே அழுத்தி, சுநாதபூனான ஸரவா உயாவூஷந் கூடாக்கு விஶேஷங்கிற ஜாகெக்காவயாக்கமான தபேஸ்ஸாக்கு நிலமாவது ஏதென்று நிரவித்து, ஹாஶி ஒழிந்த லோகங்கள் பதிமுன்றும், ஹாஶி தன்னில் ஜாபைஷீபோ ஒழிந்த உஹா ஷீபங்கள் ஆறும், ஜாஷீபோ தன்னில் ஹாஶதவஷீபோ ஒழிந்த வஷீங்கள் எட்டும் ஹாஶி ஹாஶிகளாகையாலே பொண்டு காஷி விஶேஷ சுநாஷாநத்துக்கு உஙித கெஷசுங்கள் அன்றென்று உபேக்ஷித்து, வஸவு உக்ஷினைமாய் வஸவு யஷுஷ சுநாஷாந யொஹஸுமுமான ஹாஶத வஷீத்தில் வந்து புகுந்தான்.





युगकोटि सहस्राणि विष्णुमाराध्य पदभूः | पुन स्त्रैलोक्य धातृत्वं युक ३ कोष्ठि सवृहसराणी विष्णुमाराध्य प्राप्त्वानिति शश्वम् | एन्किरपादिये अतिशयितैश्वर्य हेतुवाणि पत्तं३ मध्य४: | पुन लंतरेलोक्य ता४त्तरुत्वम् प्राप्त तपस्सेवप्पं पण्णिणी, अधिकारं एन्पतेहारं अलारीलेवर्य लेहतुवाणि तपस्सेवप्पं पण्णिणी, अती४कारम् अमृत्तंति, अनुत्पत्ताणा॒न ब्रह्मा मधुसूदन कटाक्ष विशेषत्ताले॑ एन्पतेहारं अलारीले॑ अमृत्तंति, अनुत्पत्ताणा॒न मोक्षोपयुक्तमाणा॒न तपस्सेवक्तु निलमावतु एतेतन्ऱुमोक्षेषाप्युक्तमाणा॒न तपस्सेवक्तु निलमावतु निरूपित्तु, भूमि औष्ठिन्त लोकाङ्ककलं पतिमूलंरुम्, भूमिरेतन्ऱु निरूपित्तु, औष्ठिन्त लोकाङ्ककलं पतिमूलंरुम्, औष्ठिन्त तन्णिलं ज्ञम्पृ३ तं३ वीपं तन्णिलं जंबूद्वीपं औष्ठिन्त महा द्वीपाङ्ककलं आरुम्, जंबूद्वीपं औष्ठिन्त महर्षा तं३ वीपाङ्ककलं आरुम्, ज्ञम्पृ३ तन्णिलं भारतवर्ष औष्ठिन्त वर्षाङ्ककलं एट्टुम् भोगतं३ वीपं तन्णिलं पा४रथवर्षशम् औष्ठिन्त वर्षाङ्ककलं एट्टुम् पोगा४क ३ औष्ठिकलाकेयाले॑ भूमिकलाकेयाले॑ पुण्य कर्म विशेष अनुष्टानत्तुक्तु उचित पुण्य कर्म विशेष अनुष्टानत्तुक्तु उचित क्षेत्राङ्ककलं अन्नभेदन्ऱु उपेक्षित्तु, अर्व दक्षिणमाड्य सर्व धर्मसेषुत्तराङ्ककलं अन्नभेदन्ऱु उपेक्षित्तु, सर्व अनुष्टान योग्यमुमाणा॒न भारत वर्षत्तीलं वन्तु पुकुन्ताणा॒न. त ३ क्षेत्राङ्किणमाड्य ले॑र्व ता४र्मम अनुष्टान योग्यमुमाणा॒न पा४रथ वर्षशम् अन्नभेदन्ऱु वन्तु पुकुन्ताणा॒न.

இப்படி நிர்வேதப்பட்ட ப்ரும்மா மேல் அந்தக் கர்ம விஶேஷத்தைக் கழிக்கும் உபாயம் எது என்று பார்த்து, அப்படிப்பட்ட தர்மானுஷ்டானத்திற்கு உசிதமல்லாத ஸ்தானங்களை விட்டுவிட்டு, அதற்கு உசிதமான ஸ்தானத்தில் வந்து புகுந்தான் என்கிறார் - "யுக" என்றாரம்பித்து.

யுககோடி ஸஹஸ்ராணி - ஆயிரம் கோடி யுகங்கள், **பத்மஷு** - ப்ரும்மாவானவர், **விஷ்ணும்** - பகவானை, **ஆராத்ய** - ஆராதனம் செய்து, **புந:** - மறுபடியும், **த்ரைலோக்ய தாத்தருத்வம்** - பூமி, அந்தரிசிஷம், ஸ்வர்க்கம் என்கிற மூன்று லோகங்களுக்கும் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருப்பதை **ப்ராப்தவாந்** - அடைந்தார், **இதி** - என்று, **ஸாச்சும** - கேழ்விப்படுகிறோம். **அதிஶயித** இத்யாதி - மிகுந்த ஐஸ்வர்யத்தை அடைவதற்குக் காரணமான, **அதிகாரம்** - ப்ரும்மத்வமாகிற பதவி, **அலாரிலே** - சேற்றிலே, **அநுத்பத்தனான்** - பஸ்சாத்தாபத்தை அடைந்த, **மதுஸுதந** இத்யாதி - மதுவை ஸம்ஹரித்தருளிய பகவானுடைய கடாசஷத்தாலே

ஐாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந மதுஸுதந: ஸாத்விக ஸ்ஸ து விஜ்ஞேய ஸ்ஸ வைமோசஷார்த்த சிந்த:

என்றிலை முதலியவைகள் இங்கு அபிப்ராயத்தில் கொள்ளப் பட்டன. ரஜஸ்தமோ குணங்களின் அம்ஶமான மது கைடபர்களைக் கன்றருளிய எம்பெருமானுடைய கடாசஷம் பெற்றவன் யாவன் அவன் ஒருவனே மோசஷமாகிற பலத்தைப் பற்றிச் சிந்திப்பவனாவான் என்றதாயிற்று. **தவஸாக்கு நிலம் எது** - தபஸ் செய்யவேண்டியதான் இடம் எது, **போகழுமிகள்** - கர்மங்களின் பலனை அனுபவிக்கும் இடங்கள், **ஸர்வதக்ஷிணமாட்ய** - எல்லாப் பூமிக்கும் தெற்கே இருப்பதாட்ய, **ஸர்வதர்ம** இத்யாதி - எல்லாக் கர்மங்களையும் அனுஷ்டிக்கத் தக்க இடமான

இப்படிக் கீழ் நிருபித்த அர்த்தத்தை ஒரு பாட்டாலே ஸங்கரஹித்தருளுகிறார் - "விண்ணனுலகில்" என்றாரம்பித்து.

விண்ணனுலகில் வீற்றிருந்த மேன்மையாலும்

வேதங்கள் ஈரிரண்டும் விரித்தலாலும்

கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக்

காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா





என்னிய நற்புவனங்கள் ஏழுமாறும்

இருமூன்று தீவெழும் எட்டிடமும் விட்டுப்
பண்ணிய நல்விரதமெல்லாம் பலிக்குமென்று

பாரதத்தைப் பங்கயத்தோன் படிந்திட்டானே. 7.

பதவுரை

விண்ணுலகில் - ஆகாசமாகிற லோகத்தில், அதாவது எல்லா லோகங்களுக்கும் உயரத்தில் இருக்கும் ஸத்ய லோகத்தில், **வீற்றிருந்த** - தன்னுடைய மேன்மை தோன்றும்படி இருந்த, அதாவது தான் ஸர்வோத்கருஷ்டன் என்பது ப்ரகாசிக்கும்படியாக உட்கார்ந்திருந்த, **மேன்மையாலும்** - உத்கர்ஷத்தினாலும், **ஈரிரண்டு** --நான்கு, **வேதங்கள்** - வேதங்களையும், **விரித்தலாலும்** - ப்ரவசனம் செய்தலாலும், **நான்** - இப்படிப்பட்ட ஜ்ஞான ஶக்த்யாதிகளை உடைய நான் சுஹஂ வெல்வாந் சூஜெங்காவூி அஃ் கலவாந் ஆங்கோஸி அஹம் பலவாந் ஆத்யோஸ்மி இத்யாதிகளில் சொல்லப்பட்ட என் பலத்தினாலேயே, **கண்ணனை** - பகவானை, **கருத்துறவே** - மனதில் ப்ரதிஷ்டனாயிருக்கும்படி, அதாவது இந்த ப்ரத்யக்ஷீகரித்ததினால் உண்டான ஸ்மருதியானது நிலை நிற்கும்படியாக, **காண்பன்** - பார்ப்பேன், **என்ன** - என்று நினைத்து, **காணாமல்** - பார்க்காமல் இருக்கும்படி, **விலக்கிய** - தடுத்துக்கொண்டிருக்கிற, **தன்** - தன்னுடையதான், அதாவது தன்னிடத்தில் ஸங்கரமித்த அயலாருடைய பாபமன்றிக்கே தன்னாலேயே அனுஷ்டிக்கப் பட்டதான், **வினையை** - கர்மத்தை, **காணா** - காணாமல், இங்கு ப்ரும் பத ப்ராப்திக்குக் காரணமான தபஸ்ஸை **வினை** என்று நிருபித்திருக்கிறது, **என்னிய** - புராணாதிகளில் என்னப்பட்ட, **புவனங்கள் ஏழும்** - அதல் விதல நிதல தலஅதல மஹாதல ஸாதல பாதாள என்னப்படும் கீழ் லோகங்கள் ஏழும், **ஆறும்** - புவ:, ஸாவ:, மஹ:, ஜூந:, தப:, ஸத்யம் என்னப்படும் மேல் லோகங்கள் ஆறும், அதாவது பூமியொழிய மற்றப் பதிமூன்று லோகங்களையும், **இரு மூன்று** - ஆறாகிய, **தீவெழும்** - தவீபங்களையும், அதாவது, ப்லசு, ஶரால்மலி, குஸ, க்ரெளாஞ்சு, ஶராக, புஷ்கர என்று சொல்லப்படுகிற ஜம்பூத்வீபம் தவிர மற்ற ஆறு தவீபங்களையும், **எட்டிடமும்** - பாரத வர்ஷம் தவிர மற்றதான கிம்புருஷ, ஹரி, இலாவ்ருத, ரம்யக, ஹிரண்யக, குரு, பத்ராஸ்வ, கேதுமால என்று சொல்லப்பட்ட எட்டு ஸ்தலங்களையும், **விட்டு** - போகபூமி என்று பரித்யஜித்து. **பண்ணிய** - அனுஷ்டிக்கப்பட்ட, **நல் விரதம்** - நல்லதான கர்மங்கள் எல்லாம், **பலிக்கும்** - பலத்தைக் கொடுக்கும், **என்று--** என்று நினைத்து, **பங்கயத்தோன்** - ப்ரும்மா, **பாரதத்தை** - பாரத வர்ஷத்தை, **படிந்திட்டான்** - அடைந்தான்.

இப்படி பூரவூ ஹாத வழைத்திலே வந்து புகுந்து தான் பூர்யானமாக நினைத்திருந்ததொரு பொண்டு கொலாலே நின்று ஊழு ஹாஜனாயும், உஹாஸ நிஶாவஸங்களை அடக்கியும், ஒருவராலும் சுநாஷிக்க ஒண்ணாத தபஸ்ஸைப் பண்ணினாவளவிலும் சுதூ:காணங் சுதூராதி ஊசுநாநாஹாணமல்லாமையாலே சுதூகவிஷணாயிருக்க, சுநாரீயாயிருப்பதொரு வாக்கு சுதாஸத்திலே கிளம்பி, "வாராய் பூரவூவே! நீ வெறுக்க வேண்டுவதில்லை, உனக்கு வெளாயி விசொராயியான கைடூத்தைக் கழிக்கைக்கு ஒரு உபாயத்தை உபைஞாக்கிறேன், சுயிகாா மாகிற சுநநாநாஹவத்திலே அழுந்தின உனக்கு ஆயிரம் சுநாசெயை பண்ணினானல்லது சுதூ: காண ராஜி உண்டாகாது, கதுவு மூளாவத்துக்கும் காடு விளைவத்துக்கும் அஞ்சினாயாகில் ஒரு சுநாசெயத்தாலே ஆயிரம் சுநாசெயத்தின் பெலு வெளிக்கும்படி சுநவயிக ஊஹாது:மான வெதாவுருத கொசுத்திலே சென்று அதின் நடுவே வெவு வாவியான வெவெயூரன் நிதுமாக விஶேஷ வெநியிய பண்ணியருளுகிற ஸ்ரீ ஹவுலிஹிரியை உதாவெஷியாக்கி, அங்கே வெவு யஜுங்களிலும் பூர்யானமான சுநாசெயத்தாலே வெவுயஜு ஹோசதாவான வெவெயூரனை சூராயிப்பாய் " என்ன, அந்த சுநாரீ வாகூத்தைக் கேட்டு சுதிலைதூஷனான பூரவூ அப்பொழுதே வெதாவுருத கொசுத்திலே வந்து, விழுகாஜுவை அழைத்து, "நாம் இங்கே வெவு





வொப பூராயசதிதமாக வேறங்கள் வியித்த வெவைக்குமான சூழலெயத்தைப் பண்ணப் பாரா நின்றோம், ஶில்லிவிழா விஶாரதனான நீ ஸ்ரீ ஹஸ்திஹிரியை உதாராஸுமாக வகுத்து, அதையே உதா வெலியாக்கி, யாஹ் ஶாபெலுயைச் சமைத்து, நம்முடைய யஜுத்துக்கு வருகிற ஜெவாஸூர யகஷ் ராக்ஷஸ கிளா கிளபொராஷ் விலை விழாயர ஜாஷுாதிகள் எல்லாம் நெருக்கமற இருக்கும்படி நீண்டு அகன்று உயர்ந்திருப்பதொரு ரமணீய ராஜயாநியைச் சடக்கென்று சமைப்பாய்" என்று கூதி குவெரையோடு குஜாபித்தான்.

இப்படி பொது ஭ாரத வர்த்திலே வந்து புகுந்து தான் ப்ரானமாக நினைத்திருந்ததொரு புண்ய க்ஷத்திலே ஒரு காலாலே நின்று க்ஷ மூஜ னாயும், உபவாஸ நிஶாஸங்களை அடக்கியும், ஒருவராலும் அனுசிக்க ஒண்ணாத தபஸ்ஸைப் பண்ணினவளவிலும் அத்கரண அன்றாஸ ஦ர்ஶனாநுரூ மல்லாமையாலே அத்விஷண னாயிருக்க, அசரீரியாயிருப்பதொரு வாக்கு ஆகாஸத்திலே கிளம்பி, "வாராய் பொது! நீ வெறுக்க வேண்டுவதில்லை, உனக்கு சமாபி விரேஷியான கர்த்தைக் கழிக்கைக்கு ஒரு உபாய த்தை உபதே க்கிறேன், அதிகார மாகிற அனந்தாநுபவத்திலே அமுந்தின உனக்கு ஆயிரம் அஶ்மேஷ பண்ணினானல்லது அத்கரண ஶுத்தி உண்டாகாது, கர்த்த மௌரவத்துக்கும் கால விக்க த்துக்கும் அஞ்சினாயாகில் ஒரு அஶ்மேஷ த்தாலே ஆயிரம் அஶ்மேஷ த்தின் ஫ல் சித்திக்கும்படி அனாதிக மாஹாயான ஸத்யநீர க்ஷத்திலே சென்று அதின் நடுவே ஸ்ர வாபியான ஸ்ரேஷரன் நித்யமாக விஶேஷ ஸ்ரீ பண்ணியருஞ்சுகிற ஶ்ரீ ஹஸ்திரியை உத்தரவே யாக்கி, அங்கே ஸ்ர யஜாங்களிலும் ப்ரானமான அஶ்மேஷத்தாலே ஸ்ரயங் போது வாக்யத்தைக் கேட்டு அதிஸ்துஷனான பொது அப்பொழுதே ஸத்யநீர க்ஷத்திலே வந்து, விஶ்வக்ரமவை அழைத்து, "நாம் இங்கே ஸ்ர பாப ப்ரயாசித்தமாக வேடாங்கள் விதித்த வீணாமான அஶ்மேஷத்தைப் பண்ணப் பாரா நின்றோம், ஶித்யபியா விஶாரங்கான நீ ஶ்ரீ ஹஸ்திரியை சுருஶமாக வகுத்து, அதையே உத்தரவே கிளம்பி, யா ஶாலையைச் சமைத்து, நம்முடைய யஜுத்துக்கு வருகிற ஦ேவசுர யக்ஷ ராக்ஷஸ கிஞர கிபுரு சித்து வியா஧ர மனுஷாகிள் எல்லாம் நெருக்கமற இருக்கும்படி நீண்டு அகன்று உயர்ந்திருப்பதொரு ரமணீய ராஜதாநியைச் சடக்கென்று சமைப்பாய்" என்று அதி தவரையோடு அஜ்ஞாபித்தான்.

இப்படி ப்³ ரஹ்மா பா⁴ரத வர்ஷத்திலே வந்து புகுந்து தான் ப்ரதா⁴னமாக நினைத்திருந்ததொரு புண்ய கேஷத்ரத்திலே ஒரு காலாலே நின்று ஊர்த்⁴வ பு⁴ஜனாயும், உப்²வாஸ நிஶாஸங்களை அடக்கியும், ஒருவராலும் அநுஷ்டிக்க ஒண்ணாத தபஸ்ஸைப் பண்ணினவளவிலும் அந்தகரணம் அந்தராத்ம த³ர்பநாநுகு³ணமல்லாமையாலே அத்யந்தவிஷண்ணாயிருக்க, அபரீரியாயிருப்பதொரு வாக்கு ஆகாஸத்திலே கிளம்பி, "வாராய் ப்³ ரஹ்மாவே! நீ வெறுக்க வேண்டுவதில்லை, உனக்கு ஸமாதி⁴ விரோதி⁴யான கர்மத்தைக் கழிக்கைக்கு ஒரு உபாயத்தை உபதே³ஸ்ரீக்கிறேன், அதி⁴கார மாகிற ஆநந்தா³நுப⁴வத்திலே அமுந்தின உனக்கு ஆயிரம் அஸ்வமேத⁴ம் பண்ணினானல்லது அந்தகரண ஸ்ராத்³தி⁴ உண்டாகாது, கர்த்தவ்ய கெள³ரவத்துக்கும் கால விளம்ப³த்துக்கும் அஞ்சினாயாகில் ஒரு அஸ்வமேத⁴த்தாலே ஆயிரம் அஸ்வமேத⁴த்தின் ப²லம் ஸித்³தி⁴க்கும்படி அநவதி⁴க மாஹாத்ம்யமான ஸத்யவரத கேஷத்ரத்திலே சென்று அதின் நடுவே ஸர்வ வ்யாபியான ஸர்வேஸ்வரன் நித்யமாக விஶேஷ ஸந்நிதி⁴ பண்ணியருஞ்சுகிற ஸ்ரீ ஹஸ்திகிள்³ரியை உத்தரவேதி³யாக்கி, அங்கே ஸர்வ யஜ்ஞங்களிலும் ப்ரதா⁴னமான அஸ்வமேத⁴த்தாலே ஸர்வயஜ்ஞ போ⁴க்தாவான ஸர்வேஸ்வரனை ஆராதி⁴ப்பாய்" என்ன, அந்த அபரீரி வாக்யத்தைக் கேட்டு அதிஸந்துஷ்டனான ப்³ ரஹ்மா அப்பொழுதே ஸத்யவரத கேஷத்ரத்திலே வந்து, விஸ்வகர்மாவை அழைத்து, "நாம் இங்கே ஸர்வ பாப ப்ராயஸ்சித்தமாக வேத³ங்கள் விதி⁴த்த வைஷணவமான அஸ்வமேத⁴த்தைப் பண்ணப் பாரா நின்றோம், ஸில்பவித்³யா விஶாரத³னான நீ ஸ்ரீ ஹஸ்திகிள்³ரியை சதுரஸ்ரமாக வகுத்து, அதையே உத்தர வேதி³யாக்கி, யாக³ ஶாலையைச் சமைத்து, நம்முடைய யஜ்ஞங்குத்துக்கு வருகிற தே³வாஸர யகஷ் ராக்ஷஸ கிந்நர கிம்புருஷ ஸித்³த⁴ வித்³யாத⁴ர மநுஷ்யாதி³கள் எல்லாம் நெருக்கமற இருக்கும்படி நீண்டு அகன்று உயர்ந்திருப்பதொரு ரமணீய ராஜதாநியைச் சடக்கென்று சமைப்பாய்" என்று அதி தவரையோடு ஆஜ்ஞாபித்தான்.





இப்படிப் பாரத வர்ஷத்தை அடைந்த ப்ரும்மா மற்ற சேஷத்திரங்களை விட்டுவிட்டு ஸத்யவரத சேஷத்திரத்தில் யாகம் பண்ணினதற்குக் காரணத்தை நிருபித்தருளுகிறார் - "இப்படி" என்றாரம்பித்து.

தான் ப்ரதானமாக இத்யாதி - தன்னுடைய மனதில் உத்க்ருஷ்டமானது என நினைத்த என்றபடி.

ஊர்த்வபுஜனாயும் - உயரத் தூக்கப்பட்ட கைகளை உடையவனாயும், "உப்வாஸ" இத்யாதி - உள்ளும் வெளியும் போகிற மூச்சுக் காற்றுகளை, (இத்தால் ரேசக பூரக கும்பக ப்ராணாயாமாதிகளைச் செய்தபடி தயோதிதம்.)

அந்த:கரணம் --மனது. அந்தராத்ம" இத்யாதி - எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியான பகவானை ப்ரத யக்ஷீகரிப்பதற்கு தகுந்ததாகவில்லையாகையினால்,

அத்யந்த விஷண்ணனாய் - மிகவும் துக்கத்துடன் சுடினவனாய், **அஸரீரியாயிருப்பதொரு** -- ஶரீரமில்லாமல் இருப்பதொரு, "கிளம்பி"என்றது மேலே "என்ன" என்பதுடன் அந்வயிக்கிறது.

ஸமாதிவிரோதியான - த்யானத்திற்குத் தடையான, "**அதிகார**" இத்யாதி ப்ரும்மத்வாதிகாரத்தினால் உண்டான அதிகமான ஆநந்தத்தை அனுபவிப்பதிலே,

கர்த்தவ்ய இத்யாதி - செய்யவேண்டிய கார்யம் பெரியதாயிருப்பதற்கும், அதை அனுஷ்டிப்பதற்கு வேண்டிய காலத்தினால் ஏற்படும் ஸாவகாஸத்திற்கும்,

அநவதிக மாஹாத்மயமான - எல்லையில்லாத மஹிமையையுடைய,

விஶேஷ ஸந்திதி பண்ணி - விஶேஷமான ஆகாரத்தினால் ஸாந்தித்யம் செய்து

உத்தரவேதி - யஜ்ஞுத்திற்கு அங்கமான வேதிகை.

"ஸர்வ" இத்யாதி - எல்லா யஜ்ஞுங்களிலும் ஸமர்ப்பிக்கப்படும் ஹவிஸ்ஸை அழுது செய்பவனான என்ன - என்று சொல்ல, **ஸர்வபாப** இத்யாதி - எல்லாப் பாபங்களுக்கும் ப்ராயஸ்சித்தமாக,

வைஷ்ணவமான - விஷ்ணுவின் ஆராதன ரூபமான, **பாரா நின்றோம்** - யோசியா நின்றோம்.

விஶாரதனான - ஸமர்த்தனான

சதுரப்ரமாக - நான்கு மூலைச் சவுக்கமாக, **வகுத்து** - செய்து,

சமைத்து - அமைத்து, **சமைப்பாய்** --செய்வாய்.

இந்த அர்த்தங்களையே ஒரு பாட்டாலே ஸங்கரஹித்தருளுகிறார் - எத்திசை என்றாரம்பித்து.

எத்திசை நிலனுமெய்தி அருந்தவம் செய்த வந்நாள்

சத்தியவிரதம் செல்வா யென்றதோருரையின் சார்வால்

அத்திசை சென்றழைத்தங் கமரரில்லெடுப்பான் தன்னை

உத்தரவேதிசெய் என்றுரை யணங்கிறை உரைத்தான். .8.

பதவுரை

உரை அணங்கு - வாக் தேவதையான ஸரஸ்வதிக்கு, **இறை** - நாயகனான ப்ரும்மா, **எத்திசை** - எல்லாத் திக்குகளிலும் இருக்கிற, **நிலனும்** - பூமியையும், **எய்தி** - அடைந்து, அதாவது பாரத வர்ஷத்தில் ஏதோ ஒரு சேஷத்திர விஶேஷத்திலே ப்ரும்மா தபஸ்ஸை செய்யா நின்றாலும், அங்கு தபஸ்ஸை பண்ண ஆரம்பிப்பதற்கு முன்பு மற்ற எல்லா சேஷத்திரங்களைப் பற்றி விசாரித்தே அவைகளைக் கைவிட்ட படியினால் இங்கு அப்படி அந்த எல்லாப் பூமிகளையும் மனதினால் யோசித்தமை அபிப்ராயத்தில் கொள்ளப் பட்டதாகிறது. **அரும்தவம்** --மற்றொருவராலும் அனுஷ்டிக்க முடியாததான தபஸ்ஸை, **செய்த** -- அனுஷ்டித்த, **அந்நாள்** - அந்த ஸமயத்தில், **சத்தியவிரதம் செல்வாய்** --ஸத்யவரத சேஷத்திரத்துக்குச் செல்லக் கடவாய் **என்றது** - என்று சொன்ன, ஓர் **உரையின்** - ஶரீரமில்லாமல் உண்டானபடியினாலே





விலக்ஷணமாகிற அஸரீரி வாக்யத்தினுடைய, சார்வால் - பலத்தினால், அதாவது அதில் உண்டான விஸ்வாஸத்தினால், அத்திசை சென்று - அந்தத் திக்கிலே போய், அங்கு - அந்த சேஷத்திரத்தில், அமரர் - தேவதைகளுக்கு, இல் எடுப்பான் தன்னை --வீடு முதலியவைகளைச் செய்யும் விஸ்வகர்மாவை, அழைத்து - வரவழைத்து, உத்தரவேதி செய் - உத்தரவேதியை நிர்மாணம் செய், இது யாகங்களுக்கு அவசர்யாபேசஷிதமான ஹவிர்த்தானம், ஸதஸ்ஸா, வாஸ ஸ்தானங்கள் முதலிய மற்ற எல்லாவற்றிற்கும் உபலக்ஷணமாகக் கடவது, என்று, உரைத்தான் - சொன்னான், அதாவது ஆஜ்ஞாபித்தான்.

இப்படி ஸ்ரூபா சூஜுாபிக்க விஶாகஷாவும் ஸவஷாணாதாரமான ஸநியியை உதாவெழியாக்கி இது ஸவெழாரன் ஸவஷியி பண்ணுகைக்கு இடமாம் என்று விசாரித்தான்.

இப்படி கிழா ஆஜாபிக்க விஶகர்மாவும் ஸர்வகு³ ஜோத்தரமான ஸந்நிதி⁴யை உத்தரவேதி⁵ யாக்கி இது ஸர்வேப்பவரன் ஸந்நிதி⁴ பண்ணுகைக்கு இடமாம் என்று விசாரித்தான்.

இப்படி ப்ரும்மாவினால் நியமிக்கப்பட்ட விஶகர்மா தான் அவைகளைச் செய்யவேண்டிய இடம் பகவான் ஸாந்நித்யம் செய்தருஞுவதற்கு உசிதமான இடமாகும் என்று நிப்சயித்தான் என்று நிருபித்தருஞுகிறார் - "இப்படி" என்று ஆரம்பித்து. "ஸர்வ" இத்யாதி - எல்லாக் குணங்களிலும் சிறந்ததான. ஸந்நிதி பண்ணுகைக்கு - நித்யமாக வளிப்பதற்கு. விசாரித்தான் - அமைப்பையும் லக்ஷணங்களையும் பற்றி ஶலில்ப ஶாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் ப்ரகாரங்களை ஆலோசித்தான்.

இந்த சேஷத்திரமே ப்ரும்மாவிற்கு அபேசஷிதமான ஸர்வ பாப நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கும் என்று அனுஸந்தித்தபடியை அருளிச் செய்கிறார் - "உத்தம" என்று ஆரம்பித்து.

உத்தம வமர்த்தல மமைத்த தொ

ரெழிற்றனு வுயர்த்த கணையால்
அத்திர(ஹ) வரக்கன்முடி பத்துமொரு
கொத்தென உதிர்த்த திறலோன்
மத்துறுமிகுத்த தயிர்மொய்த்த வெணைய்
வைத்ததுணும் அத்தனிடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற
வறுக்கும் அணி அத் திகிரியே. .9.

பதவுரை

உத்தம - உயர்ந்ததான, அமர்த்தலம் - யுத்தம் செய்யும் இடத்தில், அமைத்தது - அமைந்தது, அதாவது போதுமானதான, ஒரு - அத்விதீயமான, எழில் - ப்ரகாசத்தையுடைய, தனு - தனுஸ்ஸினால், உயர்த்த - உயரத் தள்ளப்பட்ட, க ணயால் - பானத்தினால், பீரவரக்கன - அஸ்திர பலத்தினால் சிறந்த ராசஷ்ஸனான ராவணனுடைய, முடி பத்தும் - தலைகள் பத்தையும், ஒரு கொத்தென - ஒரு குலை என்று சொல்லும்படி, உதிர்த்த - கீழே விழும்படி செய்த, திறலோன் - ஸாமர்த்யத்தையுடையவனாயும், ம துறு - மத்தினால் உறுத்தப்பட்ட, மிகு - - அதிகமான, யிர் - தயிரில், மாய் - நுரைத்துக் கிளம்பினதாகிய, வெணைய் - வெண்ணையை, வைத்தது - உறியில் வைக்கப்பட்டதை, உணும் - ஸாப்பிடும், அத்தன் - ஆப்தனாகிய பகவான், இடமாம் - வாஸம் செய்யும் இடமான, அத்திகிரி - பூந்ஹஸ்திகிரியே, ப ர் - பக்தர்களுடைய, வி ன - கர்மத்தை, பா ற் - ஸம்பந்தம் இல்லாமல், அறுக்கும் - போக்கடிக்கும், அத் திகிரி - அந்தச் சக்கரமாகிய திருவாழி, அணியே - அலங்காரமே.

தாத்பர்யம்

"உத்தம" என்றது "ராஷ ராவணயொ யுாஜு ராஷ ராவணயொரிவ" ("ராமராவணயோ யூஷ்ஞ் ராம ராவணயோர் யுத்தம் ராமராவணயோரிவ) என்கிறபடியே வேறு உபமானம் சொல்லமுடியாமல் ஸர்வோத்தக்ருஷ்டமான என்றபடி.





அமைத்தது என்றது பர்யாப்தமானது, அதாவது ஸத்ருக்களை ஸம்ஹரிக்கப் போதுமான ஸாமர்த்யத்தை உடைய என்றபடி. அன்றிக்கே உத்தம அமர்த்தலம் என்றது ருத்திரனுக்கும் பகவானுக்கும் பலாபலப் பரீஷக்காக உண்டான யுத்த ஸ்தலத்தில் என்றாகவுமாம். அப்பொழுது அமைத்தது என்பதற்கு ஸம பலமாக இருக்கும்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட என்றார்த்தம். இப்படி இரண்டு தனுஸ்ஸாக்கள் உண்டாக்கப் பட்டு இருந்தபோதிலும் ஜூங்ஹிதம் தசுநா: (ஜூங் தசுநா: - ஜூங்பிதம் தத்தநு:) என்கிறபடியே பகவானுடைய கர்ஜ்ஜனத்தினால் ருத்திரனுடைய வில் பிளந்துபோனமையால் பகவானுடைய தனுஸ் ஒன்றே மிகுதியா யிருந்ததைத் திருவுள்ளம்பற்றி ஒரு என்று அருளிச் செய்யப்பட்டது.

எழில் என்றது பகவானைத் தவிர மற்றொருவராலும் கையாளமுடியாத உத்கர்ஷத்தை உடைய என்றபடி. சார்ந்கம் என்னும் வில்லாண்டான்தன்னை இத்யாதி இங்கனுஸந்தேயம்.

அத்திர அரக்கன் என்றது தன்னுடைய தபோ பலத்தினால் அடையப்பட்ட அஸ்திர பலத்தையுடைய ராவணன் என்றபடி. **அத்திற** என்று பாடாந்தரம். அப்பொழுது அப்படிப்பட்ட ஸாமர்த்யத்தையுடைய என்று அர்த்தம். அதாவது ஸர்வேஸ்வரனான பகவானுடன் எதிர்த்து நின்று யுத்தம் செய்யும்படியான பராக்ரமத்தை உடையவன் என்றபடி.

ஒரு கொத்தென என்றது பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடியதிர வில் வளைத்தோன் என்கிறபடியே ஒரு கொத்திலிருக்கும் பனங்காய்களைப் போலத் தனித் தனி பாண ப்ரயோகம் இல்லாமல் ஒரே பாணத்தினால் அடித்துத் தள்ளின என்றபடி.

உதிர்த்த என்பதினால் கிள்ளிக் களைந்தானை என்கிறபடியே அநாயாஸேந செய்தமை சொல்லப் படுகிறது.

வெணைய் வைத்ததுணும் அத்தன் என்றது ஆங்கொரு நாள் ஆய்ப்பாடி சீரார் கலையல்குல் சீரடிச் செய்துவர்வாய் வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக்கொண்டு ஏரார் இடைநோவ எத்தனையோர் போதுமாய் சீரார் தயிர் கடைந்து வெண்ணென்யதிரண்டதனை வேரார்நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு நாராராநுறியேற்றி நன்கமைய வைத்ததனை போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யறக்கம் ஓராதவன் போலுறங்கி அறிவுற்றுத் தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெயை விழுங்கினவனாகிய ஆப்தனான ஸ்ரீகிருஷ்ணன் என்றபடி. அதாவது ஆஸ்ரிதர்களிடத்திலுள்ள பரம வாத்ஸல்யத்தினால் அவர்களுடைய த்ரவ்யத்தைத் தனக்குத் தாரகமாக நினைத்தல்லவோ இவ்விதம் செய்தருளினான் என்றதாயிற்று. அன்றிக்கே,

சௌளா:பைதைசு பூயிலீ ஸீயெஷு ஹிஜவாந் ஶகலீ ஹவைசு |

ஸா:சௌதொய நியிஃ கூண்டி ந செ சொயை வஹா ஹவைசு ||

ஓயை:பதேத் புதியிருஷ்ணன் நியை |

ஶுஷ்தியை: குணை ந செ மோயை வஹா ஹவைசு ||

த³ யெளா:பதேத் ப்ருதி² வீ ஸீர்யேத் ஹிமவாந் ஶகலீ ப⁴வேத |

ஸாஷ்யேத்தோய நிதி⁴: க்ருஷ்ணை ந மே மோக⁴ம் வசோ ப⁴வேத |

என்கிறபடியே யதார்த்தவாதி என்றாகவுமாம். அதுவுமன்றிக்கே ஆஸ்ரிதர்களிடத்திலுள்ள நிரவதிக வாத்ஸல்யத்தினால் ஸர்வ ஸாஸ்திரார்த்த ஸங்கரஹமான ஸ்ரீகிருஷ்ணதயை உபதேசித்து அருளியவன் என்றாகவுமாம்.

இடமாம் என்றது இந்த இரண்டு அவதாரங்களையும் செய்தருளிய பகவான் அர்ச்சா ரூபம் கொண்டு ஸேவை ஸாதிக்கும் கேள்த்திரமான என்றபடி.

அத் திகிரி என்றது அறமுயலாழிப்படை இத்யாதிகளிற்படியே ஸர்வ பாபங்களையும் நிவ்ருத்தி செய்யக்கூடிய ஸ்ரீசுதர்ஸநாழ்வான் என்றபடி.

இவ்வண்ணம் விதித்து உதாவெழியும் யஜுஶாவெலூயும் படைவீடுமாக வகுத்து விணக்கங்களை காட்டக் கண்ட வூரூ தன்க்கு வைஹா:தி விஷயமாகையாலே இந்நகரத்துக்கு காங்கூ என்று பேராக்கினான்.

குயொலூரா உயாரா ஊயா காஸீ காங்கூ ஹாவதிகா |





பொரி பாரவதீ வெவ ஸவெபூதா ஜாக்திழாயிகா: | |

இவ்வண்ணம் சிந்தித்து உத்தரவேதி³ யும் யஜ்ஞஶாலையும் படைவீடுமாக வகுத்து விஸ்வகர்மா காட்டக் கண்ட ப³ ரஹ்மா தனக்கு ப³ ஹ்ரமதி விஷயமாகையாலே இந்நகரத்துக்கு காஞ்சீ என்று பேராக்கினான்.

அயோத்³ த்⁴யா மது⁴ரா மாயா காஸீ காஞ்சீ ஹ்யவந்திகா |

புரி த்வாரபதீ சைவ ஸப்தைதா முக்திதா³ யிகா: | |

இவ்வண்ணம் சிந்தித்து உத்தரவேதி யஜ்ஞஶாலையும் படைவீடுமாக வகுத்து விஷகர்மா காட்டக் கண்ட தனக்கு வூமதி விஷயமாகையாலே இந்நகரத்துக்கு காஞ்சீ என்று பேராக்கினான்.

அயோத்யா ஸழா மாயா காசி ஹ்யவந்திகா |

புரி த்வாரபதீ சைவ ஸப்தைதா முக்திதா³ யிகா: | |

இப்படி விஸ்வகர்மாவினால் ஸருஷ்டிக்கப்பட்ட யஜ்ஞஶாலை முதலியவைகளைப் பார்த்து ப்ரும்மா ஸந்தோஷித்த ப்ரகாரத்தை அருளிச் செய்கிறார் - "இவ்வண்ணம்" என்றாரம்பித்து.

இவ்வண்ணம் --கீழ் நிருபித்த ப்ரகாரமாக, அதாவது இந்த சேஷத்திரமே எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கும் என்று.

யஜ்ஞஶாலையும் --யாகம் செய்யும் இடமும், **படைவீடுமாக** - வளிக்கும் க்ரஹம் முதலியவைகளுமாக. இவை மற்ற எல்லாவற்றிற்கும் உப லக்ஷணம்.

காஞ்சீ - இத்யாதி

"க ஊதி ஸ்ரூவணோ நாஶதெந தசுாங்கிதோ ஹரி: |

தவூக் காங்கி விவாதா பொரிபொண்ணுவிவஜிதீந் | |

{"க இதி திருஷ்ணா நாமதேந தசுாங்கிதோ ஹரி: |

தஸ்மாத் காஞ்சீதி விக² யாதா புரிபுண்யவிவர்த்³ தி⁴நி | |

"க இதி ப³ ரஹ்மணோ நாமதேந தத்ராஞ்சிதோ ஹரி: |

தஸ்மாத் காஞ்சீதி விக² யாதா புரிபுண்யவிவர்த்³ தி⁴நி | |

(க என்று ப்ரும்மாவிற்குப் பெயர். அவரால் பகவான் இந்த சேஷத்திரத்தில் ஆராதிக்கப் பட்டமையினால் காஞ்சீ என்று பெயராயிற்று)

என்றிவை முதலியவை இங்கனுஸந்தேயங்கள்.

அயோத்யை, வடமதுரை, மாயை, காசி, காஞ்சீ, அவந்தி, த்வாரகை என்கிற பட்டணம் ஆகிய, (ஸப்தைதா) இவைகள் ஏழும் (முக்திதாயிகா) மோகஷத்தைக் கொடுப்பவைகள்.

இப்படி அந்தப் பட்டணத்திற்கு காஞ்சீ என்று பெயர் வைத்தது அது இந்தப் பூமியாகிற ஸ்திரீக்கு அரைநாண் மாலை போலிருப்பதினாலும் ஒக்கும் என்று ஒரு பாட்டாலே நிருபித்தருஞ்சிறார் - "திண்மணிகள்" என்றாரம்பித்து.

திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்

சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும்

வண்மை யெழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்

வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்

உண்மையுடை வாசி யோசையாலும்

ஓரு காலுமழியாத வழகினாலும்

மண்மகளார்க்கு அலங்காரமென்ன மன்னு மதிள்

கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே.

.10.

பதவுரை





திண்மணிகள் - த்ருடமான ரத்னங்கள், பொன்னுடனே - தங்கத்துடனே, **சேர்தலாலும்** - சேர்ந்திருப்ப தினாலும், **சிதையாத** - சலிக்காத, நூல்வழியில் - ஸுத்திரம் போகும் வழியில், **சேர்த்தியாலும்** - சேர்க்கப் பட்டிருப்பதினாலும், வண்மை - அழகாலே, எழும் - வருத்தி அடைந்திருக்கிற, **ஸரிரண்டு** - நான்காகிய, வண்ணத்தாலும் - வர்ணத்தினாலும், வானவர்க்கும் - தேவதைகளுக்கும்கூட, வியப்பான - ஆஸ்சர்யகரமான, வகுப்பினாலும் - பிரிவினாலும், உண்மையுடை - யதார்த்தத்தையுடைய, வாசி - நகரத்தில் வளிக்கும் ஜனங்களின், ஒளி - ப்ரகாசத்துடன் கூடிய, ஒசையாலும் - ஶப்தத்தாலும், ஒரு காலும் - ஒரு ஸமயத்திலும், அழியாத - நஸிக்காத, அழகினாலும், மண்மகளார்க்கு - பூமிப் பிராட்டிக்கு அலங்காரமென்ன - ஒரு ஆபரணம் என்று சொல்லத் தக்கதான், மன்னு - த்ருடங்களாகிய, மதிள் - மதிள்களை உடைத்தான், கச்சி நகர் கண்டு - காஞ்சிபுரத்தைப் பார்த்து, மகிழ்ந்திட்டான் - ஸந்தோஷித்தான்.

தாத்பர்யம்

இங்கு மண்மகளார்க்கு அலங்காரம் என்ன என்று அருளிச் செய்யப் பட்டிருப்பதினால் இந்தப் பட்டனம் காஞ்சீ என்கிற ஆபரணத்திற்குத் துல்யமாயிருக்கிறது என்பது தேயோதிதம்.

எங்ஙனே என்னில் :- **திண்மணிகள்** இத்யாதி - தங்கத்தில் சேர்த்து இழைத்திருப்பதினாலும், "சிதையாத" இத்யாதி - நூல்களில் கோத்துக் கட்டப் பட்டிருக்கையாலும், நகரத்தின் பசுத்தில் நூல் பிடித்து ஒழுங்கிட்டுப் பார்த்து அதே ப்ரகாரமாகக் கட்டப்பட்டிருக்கையாலும்,

"**ஸரிரண்டு வண்ணத்தாலும்**" இத்யாதி - ஆபரணபசுத்தில் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற பரபாகத்தினால் உஜ்வலமாய் நிற்கிற நாலு விதங்களான ரத்தினங்களாலும் என்றற்றதம். நகர பசுத்தில் தங்கள் தங்கள் கர்மானுஷ்டானங்களில் த்ருப்தர்களாய் அத்தாலே அழுகு பெற்று விளங்குகிற நான்கு ஜாதிகளினாலும்,

"**வானவர்க்கும்**" இத்யாதி - அதிமானுஷமான போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தேவதைகள்கூட இந்தக் காஞ்சியின் அழகில் ஈடுபட்டு ஆஸ்சர்யப்படும்படியான வைசிர்த்யத்தை உடையதாகையாலும் என்றபடி.

உண்மை இத்யாதி - க்ருதிமமாகவன்றிக்கே உண்மையாகவே ஏற்பட்ட வித்யாஸத்தையுடைய ரத்தினங்களுடைய காந்தி, ஒசை முதலிவைகளாலும் என்றபடி. நகர பசுத்தில் அந்த நகரத்தில் வளிக்கும் ஜனங்கள் ஸத்யமே சொல்லுகிறபடியினால் நகரவாளிகளுடைய ப்ரகாசிக்கும் ஶப்தத்தாலும் என்றபடி.

ஆதலால் இந்நகரம் பூமிக்கு ஒர் ஆபரணமாகச் செய்யப்பட்டது போல் தோன்றுகிறது.

இனி ஹாகிக்கு கூலஜாரமாக ஒரு காஞ்சியைச் சமைத்து, அங்கே கூரூபியை யாஹத்திலே உடையனான ஹூஹா ஹீவி முதலான பூரவூஷிதுகளை ஜகவிக்குக்களாக்கிக் கொண்டு, "ஸரஸ்வதீ என்கிற ஆற்றிலே தபஸ்ஸை பண்ணுகிற என் பூர்யாந பத்ரியான ஸரஸ்வதியை அழைத்துக் கொண்டு வருவாய்" என்று பூநீவளிஷீ ஹறவானை கந்தாராவித்தான்.

இனி பூமிக்கு அலங்காரமாக ஒரு காஞ்சியைச் சமைத்து, அங்கே அஸ்வமேத யாகத்திலே உத்யுக்தனான ப்ரஹ்மா மர்சி முதலான மகர்ஷிகளை ரித்விக்குகளாக்கிக் கொண்டு, "ஸரஸ்வதீ என்கிற ஆற்றிலே தபஸ்ஸை பண்ணுகிற என் ப்ரதான பத்ரியான ஸரஸ்வதியை அழைத்துக் கொண்டு வருவாய்" என்று பூநீவளிஷ்ட பகவானை அநுஸராவித்தான். }

இனி ப்ரும்மா யஜ்ஞுத்தை ஆரம்பித்து ரித்விக்குகளை வரித்த ப்ரகாரத்தை அருளிச் செய்கிறார் - "இப்படி" என்றாரம்பித்து. **ஒரு காஞ்சியை** -காஞ்சி என்கிற ஆபரணத்தை, அன்றிக்கே நகரத்தை, **சமைத்து** - ஸ்ரஷ்டித்து, **ப்ரதான** -முக்யமான, அதாவது முதலாவதான, **அநுஸராவித்தான்** - ஆஜ்ஞாபித்தான்.





இப்படி ப்ரும்மா வளிஷ்டரை ஆஜ்ஞாபித்த ப்ரகாரத்தை ஒரு பாட்டாலே ஸங்கரவுறித்தருளுகிறார் -- "காமங்கள்" என்றாரம்பித்து.

காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு
கைதவமே செய்வார்க்குக் காணகில்லாப்
பூமங்கை கேள்வனை நான் கண்டு போற்றப்
புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
சாமங்கள் கழிவதன்முன் சடக்கெனப் போய்த்
தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற
நாமங்கை வந்திடநீ அழைப்பாயென்று
நன்மகனை நான்முகன் தான்நவின்றிட்டானே.

பதவுரை

பல - அனேகங்களான, **காமங்கள் -** காம்ய கர்மங்களை, **கொண்ட -** ப்ரதிபாத்யங்களாகக் கொண்ட, **வேதம் -** வேதத்தை, **கொண்டு -** ப்ரமாணமாக அங்கீகரித்து, **கைதவமே -** கபட கார்யத்தையே, **செய்வார்க்கு -** செய்கிறவர்களுக்கு, **காணகில்லா -** காண்பதற்கு அஸக்யமான, **பூமங்கை கேள்வனை -** புஷ்பத்தில் வளிக்கும் லக்ஷ்மியின் நாயகனான பகவானை, **நான் -** கீழே நிருபித்தபடி அவைந்து திரிந்து அதிலிருந்து நிவருத்தி அடைந்திருக்கும் நான், **கண்டுபோற்ற -** கண்ணால் கண்டு ஸ்தோத்திரம் செய்ய, **புண்ணியத்தில் -** புண்ணியங்களுக்குள், **நிகரில்லா -** ஸத்ருபம் ஒன்றுமில்லாத, **விரதம் -** அஸ்வமேத யாகம் செய்யவேண்டும் என்கிற வரதத்தை, **பூண்டேன் -** அங்கீகரித்தேன், **சாமங்கள் கழிவதன்முன் --**யாமங்கள் கழிவதற்கு முன்பே, அதாவது விளம்பிக்காமல், **சடக்கென -** சீக்கிரமாக, **போய் -** சென்று, **தன்னாற்றில் --**தன்னால் அபிமானிக்கப் பட்டுத் தன் பெயருடன் சுடியிருக்கிற ஆற்றங்கரையில், **தனி இருந்து -** தனியாக இருந்து, **தவம் செய்கின்ற -** தபஸ்ஸூ செய்கிற, **நாமங்கை -** நாக்கிலே வளிக்கும் மங்கையாகிற ஸரஸ்வதி, **வந்திட -** வரும்படியாக, **நீ, அழைப்பாய் -** அழைக்கக் கடவாய், **என்று,** **நன்மகனை -** நல்ல புத்திரனான வளிஷ்டனை, **நான்முகன் தான் -** ப்ரும்மா, **நவின்றிட்டான் -** சொன்னான், அதாவது ஆஜ்ஞாபித்தான்.

தாத்பர்யம்

காமங்கள் பலகொண்ட என்றது செதுவானை விஷா வெஷா: (த்ரைகுண்ய விஷயா வேதா:) என்கிறபடியே காம்ய பலங்களையே விஶேஷமாக ப்ரதிபாதிக்கிற வேதங்கள் என்றுபடி.

யாழிலா பொஷ்டா வாஹம் பூவழனு விபைதிஃ: |

வெஷ வாஹதா: பொயினாநுஷவீதி வாஹஃ || |

(யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரபத³ந்தய விவர்ச்சித: |

வேத³ வாத³ரதா: பார்த்த நாந்யத³ஸ்தீதி வாதி³ந:|)





என்கிறபடியே அந்த வேதங்களில் சொல்லப்படுகிற காம்ய பலங்களைத் தவிர வேறு நித்ய பலம் இல்லையென்று நினைத்திருக்குமவர்கள் என்றபடி.

கைதுவம் இத்யாதி - ஆஸ்ரயண வேளையில் அவற்றைக் கைப்பற்றி, போக வேளையில் அவற்றைக் கை விடுகிறவர்களாகையால் குடை வருத்தியை உடையவர்களுக்கு என்றபடி.

காணகில்லா என்றது வூவஹாயாதிகா ஸாஜி ஃ மௌயைனா ந வியீதெ (வயவஸாயாத்மிகா பு³த்தி³ : ஸமாதெளி⁴ ந வித⁴யதே) என்கிறபடியே தயானத்திற்கு வேண்டிய நிப்சலமான புத்தி இல்லாமையினாலே பகவத் ஸாக்ஷாத்காரம் அவர்களுக்கு இல்லை என்றதாயிற்று.

பூமங்கை கேள்வனை என்றது ராவணாதிகளைப் போலே பிரித்துக் காண்கையன்றிக்கே "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்", "வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும்" இத்யாதிகளிற்படியே இருவரையும் ஒரு சேர்த்தியில் ஸேவித்து, அத்தால் வாழவேண்டுமென்று ஆசைப்பட்டேன் என்றதாயிற்று.

"போற்ற" என்பதற்கு ஸ்துதிக்கவும் நமஸ்கரிக்கவும் ஆராதனம் செய்யவும் என்றார்த்தம். தனி இருந்து என்பதினால் ப்ரணை கலஹுத்தினால் தனியே இருந்து தபஸ்ஸா செய்யச் சென்றமை த்யோதிதம்.

நீ அழைப்பாய் என்றது நான் வரதம் பூண்டமையினால் நேரில் சென்று அழைக்க முடியவில்லை. நீநன் மகனாகையினாலே "குதூ வெவடாசுநாஶாவி (ஆத்மா வை புத்ர நாமாவி) இத்யாதிகளிற்படியே என்னோடு அபின்னனான நீ போய் அழைப்பாய் என்றபடி. அன்றிக்கே கோபத்துடன் இருக்கும் அவனை ஸமாதானப்படுத்தி அழைத்து வரக்கடவாய் என்றபடியாகவுமாம்.

இப்படி ஸ்ரூவாவாலே நியாக்தனான பூர்வவிஷ ஹவான் ஸாஸ்தி பக்களிலே சென்று, பூணிபாதாஹிவாழநங்களைப் பண்ணி, ஸ்ரூவாவின் யாஹத்தை அறிவிக்க, பூண்யகலஹகலாஷிதையான ஸாஸ்தி வாராதவளவில் ஸ்ரூவா ஸாவிசு முதலான பூதிகளைக் கொண்டு யஜுத் பண்ணத் துடங்க, ஜெவஸ்தூர காவிதரான கஸ்வார்கள் இந்த யஜுத்தைக் கலைக்க நினைத்துச் சென்று ஸாஸ்திக்கு அறிவிக்க, அவளும் சுதிக்காபித ஹூஉடையயாக் கொண்டு தக்ஷினாபைத்திலே போந்து வேறொரு நஷ்டியாய்ப் பெருகி ஸ்ரூவா வினுடையயஜுஹுதியை அழிப்பதாக உபக்ரமித்தாள்.

இப்படி கணவாலே நியுதனான பூர்வ வசித அவன் சரஸ்வதி பக்களிலே சென்று, பிணியதமிவாதனங்களைப் பண்ணி, கணவின் யாஹத்தை அறிவிக்க, பிணியகலாஷிதையான சரஸ்வதி வாராதவளவில் கணவி முதலான பூதிகளைக் கொண்டு யஜுத் பண்ணத் துடங்க, கெவசகார குபிதரான அசுரர்கள் இந்த யஜுத்தைக் கலைக்க நினைத்துச் சென்று ஸாஸ்திக்கு அறிவிக்க, அவளும் அதிகுபித ஹூஉடையயாக் கொண்டு தக்ஷினாபைத்திலே போந்து வேறொரு நஷ்டியாய்ப் பெருகி கணவினுடைய யஜ ஆஸியை அழிப்பதாக உபக்ரமித்தாள்.

இப்படி ப³ரஹ்மாவாலே நியக்தனான பூர்வவிஷ² ப⁴க³வான் ஸரஸ்வதி பக்களிலே சென்று, ப்ரணிபாதாபிவாத³ நங்களைப் பண்ணி, ப³ரஹ்மாவின் யாக³த்தை அறிவிக்க, ப்ரண்யகலஹகலுஹிதையான





ஸரஸ்வதி வாராதவளவில் ப்³ ரஹ்மா ஸாவித்ரி முதலான பத்நிகளைக் கொண்டு யஜ்ஞம் பண்ணத் துடங்க, தே³ வஸத்கார குபிதரான அஸார்கள் இந்த யஜ்ஞத்தைக் கலைக்க நினைத்துச் சென்று ஸரஸ்வதிக்கு அறிவிக்க, அவரும் அதிகுபித ஹ்ருத³ யையாக் கொண்டு தசஷினாபத² த்திலே போந்து வேற்றாரு நதி³ யாய்ப் பெருகி ப்³ ரஹ்மாவினுடைய யஜ்ஞ பூ'மியை அழிப்பதாக உபக்ரமித்தாள்.

இப்படி நியமிக்கப்பட்ட வளிஷ்டர் ஸரஸ்வதியிடம் சென்று விண்ணப்பம் செய்த ப்ரகாரத்தையும் அவள் ஶாந்தி அடையாமல் அஸார்களினால் தூண்டப்பட்டு நதி ரூபமாய் ப்ரவஹித்து யாகத்தை அழிப்பதற்காக அதிவேகமாக ப்ரவஹித்த ப்ரகாரத்தையும் அருளிச் செய்கிறார் - "இப்படி" என்றாரம்பித்து.

நியுக்தனான் - ஆஜ்ஞாபிக்கப்பட்டவளான, **ப்ரணிபாத** இத்யாதி - நமஸ்காரம், அபிவாதனம் இவைகளைச் செய்து, **ப்ரணய** இத்யாதி - ப்ரணய கலகத்தினால் கலங்கின மனதை உடைய வளான, **பத்நிகளை** பார்யைகளை, **தேவஸத்கார குபிதரான** - தேவதைகளுக்கு மரியாதை செய்தினால் கோபத்தையடைந்த, **அறிவிக்க** என்றது இப்படி இதர மஹர்ஷிகளைக் கொண்டு யஜ்ஞம் நடக்கிறது என்பதைத் தெரிவிக்க என்றபடி. **தசஷினாபதத்திலே போந்து** - அந்த ஸரஸ்வதி நதிக்குத் தெற்கு திக்கிலே சென்று, **பெருகி** -ப்ரவஹித்து.

இப்படி ப்ரவஹிக்க உபக்ரமித்த ஸரஸ்வதியின் நதி விஶேஷத்தை ஒரு பாட்டாலே ஸங்கரஹிக்கிறார் - **அன்ன வடிவாள்** என்றாரம்பித்து.

அன்ன வடிவாளசையுமன்ன யடையாள்

உயரு மன்ன வரசேரி வருவாள்

அத்த னய னத்தநய னுத்திதனை

யத்திதென வந்தி புரியாள்

நன்னடை விடா நடமிதென்ன நடவா

நடுவுள்நண்ணு குடகேறி இழிவாள்

நற்பதிக ளற்பதிகள் கற்புராள்

வற்புத மருக் கதியினால்

கன்னடை விடா விடமிலுன்னதி சிறா

விகட மன்னு கிரி கூடமிடியக்

கட்ட விடை யிற்று விழி முற்றும்

விழி யுற்றைய விட்டருகுற

அன்ன நய சீரய னிதென்னென

விழா வமர் மன்னு பதியேறி மகிழி

அச்சதனணைத் தனுவிலத்திசை

வரத் தகைய வற்ற னுகினாள். .12.

அன்னவடிவாள் - ஹம்ஸம் போன்ற ஶரீரத்தையுடையவள். அதாவது ஹம்ஸம் போல் வெண்மை நிறத்தை உடையவள். **அசையும்** - மெதுவாக ஸஞ்சரிக்கும், **அன்னநடையாள்** - ஹம்ஸம் போன்ற கதியையுடையவள், **உயரும்** --உயர்ந்ததான், அன்றிக்கே ஆகாசத்தில் உயர்ந்து பறக்கிற, **அன்னவரச** - ஹம்ஸஸ்ரேஷ்டத்தில், **ஏறி வருவாள்** - இத்தால் ஒரு அடி நடப்பதைப் பொறுக்காமல் ஹம்ஸ வாஹனத்தில் ஏறி வருமவஞ்கு நதியாக ப்ரவஹிக்கும் காலத்தில் கலக்கமும் அதிவேகமாக வருவதும் கிரி கூடங்களில் ஏறிவிழுகையும் எப்படி ஸம்பவித்ததோ என்கிற ஆப்சர்யம் த்யோதிதம். **வருவாள்** என்பதினால் இதற்கு முன்பெல்லாம் கீழ் நிருபிக்கப்பட்ட ஸ்வபாவத்தை உடையவளே இப்பொழுது அவற்றிற்கு முற்றிலும் மாறுபாடான மேலே நிருபிக்கப்படும் ஸ்வபாவத்துடனே வருகிறாள் என்பதும் தெரிவிக்கப் படுகிறது.





அத்தன் - ஆப்தனான, **அயன்** - ப்ரும்மாவினுடைய, இத்தால் இவளுடைய ப்ரணய கோபத்திற்குக் காரணம் ப்ரும்மாவினிடத்தில் இல்லை என்பது தெரிவிக்கப் பட்டதாகிறது. **அத் தநயன்** - அப்படிப்பட்ட புத்திரனான வளிஷ்டருடைய, **உத்திதனை** --வார்த்தையை, **அத்து இது என்** -இப்படியே ஆகட்டும் என்னும், **உத்தி** - பதில் வார்த்தையை, **புரியாள்** - கொடாதவளும், அதாவது அப்படியே ஆகட்டும் என்று சொல்லாதவளுமான, '**அத் தநயன்**' என்று நல்ல வார்த்தை சொல்லுவதில் மிகவும் சுதாரணாயும், ப்ரும்மாவிற்குத் தன்னோடு அபின்னானான புத்திரனாயும் இருக்கிற என்றபடி, **நன்னடை** - நல்ல நடையை, அதாவது மிகவும் வேகமான நடையை, **விடா** - விடாததான, **நடம்** -நடனம், **இது, என்ன** -என்று சொல்லும் படி,அதாவது வேகமாய் ஓடுவதைக் காட்டும் ஒரு நாட்ய விஶேஷம் என்று சொல்லலாம்படி, ஆறுகளின் ப்ரவாஹத்தினுடைய வேகத்தை ஒரு நாட்யமாக வர்ணிப்பதும் அனேகம் ஸ்தலங்களில் காணப்பட்டு இருக்கிறது, அதேமாதிரி இவர்தாழும் "வானியாற்றின் வண்ணிகை நன்னடம் கண்டு" என்று ஸ்ரீபரமதபங்கத்தில் அனுஸந்தித்தாரிறே, **நடவா** - நடந்துகொண்டிருக்கச்செய்தே, **நடுவுள்** - நடுவிலே, அதாவது தர்ஶநீயமான நாட்ய விஶேஷம்போலே அதிகம்பீரமாக ப்ரவஹித்துக் கொண்டிருக்கையிலே, **நன்னு** - அருகில் இருக்கிற, **குடகு** - கற்கூட்டங்களின் மேல், **ஏறி, இழிவாள்** - இறங்குகிறவளுமான ஸரஸ்வதி, **நற்பதிகள்** - நல்ல ஸமமான ப்ரதேசங்கள், **அற்பதிகள்** - அப்படியல்லாத மேடு பள்ளமான ஸ்தலங்கள், இவைகளிலே, **கற்புரள்** - கற்கள் புரண்டு வர, ஸமழுமிகளிலும் மேடுபள்ளங்களிலும் கற்கள் புரண்டு வரும்படியாக, **அற்புத** - ஆஸ்சர்யகரமான, **மருக்கதியினால்** --வாயுவுக்கு ஸமமான வேகத்தினால், **கல்நடை** - கல்லிலே போவதை, **விடா** - விடாத, **இடம்** - ஸ்தலம் அதாவது கல்லின்மேல் நடப்பதைச் செய்யாத இடம், **இல்** - இல்லாத,இப்படி இரண்டு நகாரத்தை ப்ரயோகித்திருப்பது முழுவதம் கல்லின் மேலேயே சென்றமையைக் குறிக்கிறது. **உன்னதி** --உயர்ந்திருப்பதினால், **சிறா** - சிறுமை பெறாத, அதாவது மற்ற மலைகளை விட உயர்த்தில் சிறுமை பெறாததான, அதாவது மிகவும் உயர்ந்ததான, **விகட** விசாலமான, **மன்னு** - மிகவும் உறுதியான, **கிரி சடம்** - மலை களினுடைய சிகரம், **இடிய** - இடியும்படி, **கட்டவிடை** - கஷ்டமான வருஷபங்கள், அதாவது ஒருவராலும் அடக்க முடியாத வருஷபங்கள், அன்றிக்கே வண்டி முதலியவைகளில் கட்டப்பட்ட வருஷபங்கள், **இற்று** - ஸந்தி பந்தங்கள் இற்றுப்போய், **விழு** - கீழே விழு, **முற்றும்** - நாலு பக்கங்களிலும், **விழியற்று** - விழித்தலை அடைந்து, அதாவது நாலா பக்கத்திலும் விழித்து விழித்துப் பார்த்து, **அடைய விட்டு** - எல்லாவற்றையும் விட்டு விட்டு, அதாவது தாங்கள் உயிர் தப்பிப் பிழைத்தால் போதும் என்கிற எண்ணத்தால் புத்திர தாராதிகளையும் தன தான்யாதி களையும் பரித்யஜித்து, **அருகுற** - ப்ரும்மாவின் ஸமீபத்தில் சென்று தங்களைக் காப்பாற்றும் படி ப்ரார்த்திக்க என்றதாகும், அன்றிக்கே தங்களுடைய வண்டிகளில் கட்டப்பட்ட எருதுகள் கீழே விழு, ஆவரார் துணையென்று சுற்றிலும் பார்த்து, ஒருவரையும் காணாமல் அவைகளை எல்லாம் விட்டு அவரவர்கள் தனித்தனியே நீஞ்சிக் கரைசேர என்றாகவுமாம். **அன்னநய** - ஹம்ஸத்தை அடையாளமாக உடைய ந்யாயத்தை உடையவனான அதாவது ப்ரணய குபிதையான பத்னியை ஸாந்தம் செய்வதற்காக புத்திரனை அனுப்பியும் வராமையினாலே ஸாஸ்திர விதியை அனுஸரித்து வேறு பத்னிகளைக் கொண்டு யஜ்ஞும் செய்தமையினால் ந்யாயமாக நடந்தவனான என்றபடி, **சீர்** - கல்யாண குணங்களையுடைய, **அயன்** -ப்ரும்மா, **இது என்** - இது என்ன ஆப்சர்யம், **என்** - என்று விஶ்மிதனாய் நிற்க, **விழாவமரர்** - யஜ்ஞ மாகிய மஹோத்ஸவத்திற்கு வந்த தேவதைகள், **மன்னு** - ஸதிரமான, **பதி** - தங்கள் தங்கள் ஸ்தானங்களிலே **ஏறி** - ஏறினாபிறகு, **மகிழு** - இன்று செத்துப் பிழைத்தோம் என்று ஸந்தோஷப் பட, **அத்திசை** - ப்ரும்மா யஜ்ஞும் செய்கிற திக்கைக் குறித்து, **வர** - வந்துகொண்டிருக்கும்





பொழுது, அச்சுதன் - ஆஸ்ரிதர்களை ஒரு பொழுதும் நழுவ விடாதவனாகையாலே ஸார்த்தக மாக அச்சுதன் என்கிற திருநாமத்தை உடைய பகவான், அணைத்தனுவில் --தனக்குத் திருப் பள்ளியாகிற ஆதிஶேஷங்குடைய ஶரீரத்தில், அன்றிக்கே அணை போட்டாப்போலே நிர்சல மான திருமேனியுடையவனே என்றாகவுமாம், மேலேயும் "திருவணை" என்று அனுஸந்திக்கப் பட்டிருக்கிறதும், இந்த எம்பெருமானுக்கு வேகா சேது என்கிற திருநாமத்தைச் சாற்றியிருப்பதும் அனுஸந்தேயம். **தகைய** - தடுக்க, வற்றனுகினாள் - வற்றுதலை அடைந்தாள், அதாவது பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள், அன்றிக்கே வற்றி தன்னுடைய வேகத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு தன்னுடைய கோபத்திற்காக வெட்கப்பட்டுக் கொண்டு, **அணுகினாள்** --ஸமீபத்தில் வந்தாள் என்றாகவுமாம்.

அடியேன் குறிப்பு

மேலே கண்ட பதவுரையில்

"கட்டவிடை - கஷ்டமான வருஷபங்கள், அதாவது ஒருவராலும் அடக்க முடியாத வருஷபங்கள், அன்றிக்கே வண்டி முதலியவைகளில் கட்டப்பட்ட வருஷபங்கள், இற்று - ஸந்தி பந்தங்கள் இற்றுப்போய், விழி - கீழே விழி, "

என்பது பற்றி ஒரு சந்தேகம் எழுந்தது. வருஷபம் அதாவது எருதுகளைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்று ஜயம் எழி, லிப்கோ பதிப்பித்த தேசிக ப்ரபந்த உரை பூர்வீராமதேசிகாச்சாரி யார் ஸ்வாமி அருளியதை ஒப்பிட்டேன்.

பூர் சேட்டலூர் ஸ்வாமி கட்டவிடை என்பதற்குக் கட்டப்பட்ட விடை (வருஷபம்) என்று பொருள் கொள்ள, பூர்வாமதேசிகாச்சார் ஸ்வாமி அதை, அவ்விடை கட்டு என்று கொண்டு அர்த்தம் சொல்கிறார். அதாவது அவ்விடை = அங்கே, கட்டு = மலைப்பக்கம் (தாழ்வரை) இற்றுவிழி = அடியற்று இடியவும், விழி முற்றும் உற்று அடையவிட்டு = கண்களை நாலா திசையும் சென்று பொருந்தும்படி செலுத்தி, அருகு உற = (யாகவேதியின்) ஸமீபத்திற்கு வர என்று பொருள் உரைக்கிறார். இது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

சேலூர் ஸ்வாமி "நண்ணு குடகேறி இழிவாள்" என்று பாடம் கொள்ள பூர்வாமதேசிகாச்சார் ஸ்வாமி 'நண்ணு குவடேறி இழிவாள்' என்று பாடம் கொள்கிறார்.}

இப்படி ப்ரும்மாவை அனுக்ரஹித்தருளிய எம்பெருமானுடைய வாத்ஸல்யத்தை ப்ரகாஸம் செய்வதற்காகக் கீழ் நிருபித்த அர்த்தத்தையே மற்றொரு பாட்டினால் அனுஸந்தித்தருளுகிறார் - அன்று என்றாரம்பித்து.

அன்று நயந்த வயமேத மாவேள்வி

பொன்ற வுரையணங்கு பூம்புனலாய்க் - கன்றிவர

ஆதி யயனுக் கருள்செய் தணையானான்

தாதை யரவணையான் தான்.

பதவுரை

அன்று - அப்பொழுது, அதாவது ஸரஸ்வதியானவள் வேகவதி நதியாக ப்ரவஹித்த காலத்தில், 'கையார் சக்கரமும்' ஒரு நாளே என்று அந்த நாளைக் கொண்டாடுகிறபடி, நயந்த - அனுஷ்டிக்கப்பட்ட, அயமேத - அஸ்வமேதம் என்கிற, மாவேள்வி - பெரிய யஜ்ஞம், பொன்ற - நசிக்கும்படியாக, உரையணங்கு - ஸரஸ்வதியானவள், பூம்புனலாய் - அழகிய நதியாக,





அதாவது கீழ் நிருபித்த ப்ரகாரமாக தர்ஶாநீயமான நடையுடன்சுடிய நதியாக, அன்றிக்கே ஆம்பல் நெய்தல் முதலிய புஷ்பங்களுடன் சுடிய நதியாக, கண்றி - கோபித்துக் கொண்டு, வர - ப்ரவஹிக்கும் போது, ஆதி - ஸர்வ ஜகத்திற்கும் ஆதியாய் ஸ்ரஷ்டி கர்த்தாவான, அயனுக்கருள் செய்து - ப்ரும்மாவிற்கு க்ருபையைப் பண்ணி, தாதை - அந்த ப்ரும்மாவிற்குப் பிதாவாகிய, அரவணையான் - ஆதிஶேஷனை ஶயனமாகவுடைய பகவான், இத்தால் ப்ரும்மாவிற்கு அனுக்ரஹம் செய்யும்படியான வாத்ஸல்யமும் அதற்குக் காரணமான ஸம்பந்த விஶேஷமும் காட்பப்பட்டாகிறது. தான் - தானே, அணையானான் - ஸேதுவாக ஆனான்.

வனதாம் மொகாநாம் ஊலங்கூய (ஏதாம் லோகாநாம் மஸம்பீதா³ ய)

என்று எல்லா லோகங்களுக்கும் மர்யாதை ஏற்படுத்துவதற்காக அணையாய் நின்ற ஸர்வேஶ்வரன் தானே இப்பொழுது வேகவதிக்கு ஒரு அணையானான், அதாவது, ஏஷ ஸேது என்றதை இப்படி வ்யக்தமாகக் காட்டினான். ஆஸ்ரித ரசஷணத்திலே உண்டான தவராதிஶயத்தினால் மற்றொருவரை அனுப்பாமல் தானே நேரில் அணையாக ஆவிர்பவித்தான். "மழுங்காத வைதுதிய" இத்யாதிகள் இங்கு அனுஸந்தேயங்கள்.

ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் 14

இப்படி ஸகலமொகைக் கெவான ஸவகாவான ஸவெடுபாரன் ஸாஸுகீ
ப்பவாஹ ஊத்திலே அரவளையோடே அனையாகக் கிடந்த வளவில்
கண்ணும் மனமும் களிக்கக் கண்டு நின்ற செகுமொகா
வகிக்கனும், இவ்வண்ணம் பேசினார்கள்.

இப்படி ஸகல லோகைக் கெவான ஸர்வேஶ்வரன் ஸரஸ்வதி ப்ரவாஹ மத்யத்திலே அரவணையோடே கூட அணையாகக் கிடந்தவளவில் கண்ணும் மனமும் களிக்கக்கண்டு நின்ற தரைலோக்யவர்த்திகளும், இவ்வண்ணம் பேசினார்கள்.

ஸகல இத்யாதி - எல்லா லோகங்களுக்கும் ப்ரதானமான உபாயமாகிய, ஸரஸ்வதி இத்யாதி - ஸரஸ்வதி யானவள் வேகவதி என்கிற நதி ரூபமாக ப்ரவஹிக்க அதின் நடுவிலே கண்டு நின்ற - பார்த்துக் கொண்டிருந்த, தரைலோக்யவர்த்திகளும் - மூன்று உலகில் வளிக்கும் ஜனங்களும்.

தரணியில் மன்னியயனார் தனித் தவம் காத்த பிரான்

கருணையெனும் கடலாடித் திருவனை கண்டதற்பின்

திரணரகெண்ணிய சித்திர குத்தன் தெரித்து வைத்த

சுருணையிலேறிய சூழ்வினை முற்றும் துறந்தனமே. 14.

இப்படி வேகாஸேதுவான பகவானை அனுபவித்த ஜனங்கள் இந்த விலசலங்களான ஸேதுவை ஸேவித்து, கருணையாகிற கடலில் ஸநானம் செய்பவர்களுக்கு ஸர்வபாப நிவருத்தி உண்டாகும் என்று அனுஸந்தித்தார்கள் என்று அருளிச் செய்கிறார் - **தரணியில்** என்றாரம்பித்து. அந்த





நளைஷு தர்ஸனாதிகள் ப்ரும்மஹத்யாதி சிற்சில பாபங்களுக்கே ப்ராயஸ்சித்தமாக பராஸ்திரங்களில் விதிக்கப்பட்டன. இந்த ஷேதுவோ

வஸ்து பாடெஹூ ஜாக்ஷயிஷுாஇ

என்று சொன்ன பகவானாகையாலே இப்படிப்பட்ட ஒரு அதிஶயித பலம் உண்டாகிறது என்பது ஆஸ்சர்யமில்லை யல்லவா!

பதவுரை

தரணியில் - பூமியில், **மன்னி** - ஸ்திரமாக இருந்து, அதாவது அப்படிப்பட்ட வேகவதியின் ப்ரவாஹத்தினாலும் அசைக்க முடியாமல் ஒரு பெரிய குலாசலம் போலே ஸ்திரமாக இருந்து, அன்றிக்கே மேலே நிருபிக்கப்படப்போகிற படியே தான் வந்த கார்யம் ஆனவாறே தீர்த்தம் ப்ரஸாதித்துப் போகாமல் ஸ்திர ப்ரதிஷ்டிதனாய் அர்ச்சாரூபம் கொண்டு ஷேவை ஸாதிக்கிற என்றதாகவுமாம். **அயனார்** --ப்ரும்மாவினுடைய, இவ்வளவு ஐனங்களும் பகவானை ஷேவித்து உஜ்ஜீவிக்கும்படி செய்த உபகாராதிஶயம் தோற்ற பஹாவசனம் ப்ரயோகிக்கப் பட்டிருக்கிறது. **தனி** - ஒப்பற்றதான, **தவம்** - தபஸ்ஸை, அதாவது அஸ்வமேத யாகத்தை, **காத்த** - ரசஷித்தவனான, **பிரான்** - உபகாரகளான எம்பெருமானுடைய, **கருணையெனும்** - க்ருபை என்று பெயர் பெற்ற, **கடல்** - ஸமுத்திரத்திலே, **ஆடி** - ஸநானம் செய்து, **திருவணை** - வேகா ஷேதுவை, **கண்டதற்பின்** - கண்ணாலே ஷேவித்த பிறகு, இத்தால் பகவானுடைய ஷேவை கிடைப்பதற்கு அவனுடைய க்ருபையே காரணம் என்பது தயோதிதம். ஸமுத்திரத்தில் நீராடி நள ஷேதுவைக் காண்பாரைக் காட்டிலும் கருணையாகிற ஸமுத்திரத்தில் ஸநானம் செய்து, வேகா ஷேதுவை ஷேவிப்பவர்களுக்குள் விஶேஷத்தை நிருபித்தருளுகிறார் - **திரள்** என்று ஆரம்பித்து. இத்தால் "ஆடி காண் போவதே" என்கிற லெளகிகோக்தியும் ஸாசிப்பிக்கப் பட்டதாகிறது. **நரகு** - நரகங்களினுடைய, **திரள்** - ஸமுஹத்தை, **எண்ணிய** - கணக்கிட்டுப் பார்க்கிற, அதாவது இன்ன பாபத்தைச் செய்தவனுக்கு இத்தனை காலம் இந்த நரகத்தில் வாஸம் என்றிப்படிக் கணக்கிட்டு வைக்கிற, **சித்திர குத்தன்** - சித்திர குப்தன் என்கிற பெயருடைய யமலோகக் கணக்கன் **தெரித்துவைத்த** - எழுதிவைத்த, **சுருணையிலே** --கணக்குச் சுருணையில், **ஏறிய** - குறிக்கப்பட்ட, **குழ் வினை** - "நெய்க்குட்டதைப் பற்றி ஏறும் ஏறும்புகளை போல் நிரந்து" என்றும், "கொடுவினைத் தூறு" என்றும் சொல்லுகிறபடியே நம்மைச் குழ்ந்து கொண்டிருக்கும் பாபங்களை, **முற்றும்** - முழுமையும், **துறந்தனம்** - நிவருத்தி செய்தோம், " நமன் கூறுசெய்து கொண்டிறந்த குற்றம் என்ன வல்லனோ?" என்றதாயிற்று.

இப்படி வெறுவதி யாய் வந்த வஸாஹதியினுடைய கொபவெறுமடங்கும்படி வெஃகாவில்

துயிலமர்ந்த வேந்தன் கடாசவிக்கக் கலக்கமற்று வந்த வஸாஹதியையும் கூட்டிக்கொண்டு பூருஷா

குழுசெதயாஹத்தை நடத்த வபா ஹூாஜ் பூரவுத் தமானவளவிலே ஆயிரம் கோடி குழிதார்கள்

உதித்தாப்போலே உதாவெஷி ஜஸுத்திலே ஒரு ஜஹா தெஜஸ்ஸா தோன்றிற்று.

இப்படி வேகவதியாய் வந்த ஸரஸ்வதியினுடைய கோபவேகமடங்கும்படி வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தன் கடாசவிக்கக் கலக்கமற்று வந்த ஸரஸ்வதியையும் கூட்டிக்கொண்டு ப்ரஹ்மா அஸ்வமேத யாகத்தை நடத்த வபா ஹோமம் ப்ரவருத்தமானவளவிலே ஆயிரம்





கோடி ஆதித்யர்கள் உதித்தாப்போலே உத்தரவேதி மத்யத்திலே ஒரு மஹா தேஜஸ்ஸா தோன்றிற்று.

வெஃகாவில் - திருவெஃகா என்னும் சேஷத்திரத்தில், துயிலமர்ந்த - நித்திரையில் ஸாப்ரதிஷ்ட னாயிருக்கிற, வேந்தன் - ராஜாவாகிய ஸர்வேஸ்வரன், கலக்கமற்று - ப்ரணய கோபம் நீங்கி.

**சுகலேச மெண்ணிய சூழ்வினை தீர்க்கத் துணிந்துயா
ரகலாது வண்டுடன் கொண்ட வயமேது வேதியின்மேற்
புகலோங்கு யான்மலை யண்ணவோர் புண்ணிய கோடியுடன்
பகலோன் பகல்விளக் காகம் பரஞ்சுடர் தோன்றியதே 15.**

பதவரை

சுகலேசம் - ஸாகத்தின் அல்ப பாகத்தை, எண்ணிய - ப்ராப்யமாக நினைத்த, அதாவது துக்கமே மிகுந்ததாய் அந்யல்பமாகிய ஸாகத்தையுடைய ப்ரப்யாபாஸங்களையே ப்ராப்யமாக எண்ணினதினால் உண்டான, சூழ்வினை - தானாகச் சூழ்த்துக் கொண்ட, அதாவது தன்னைச் சூழ்ந்துகொள்ளும்படி தானே செய்த பாபங்களை, தீர்க்க - நிவர்த்திப்பித்துக் கொள்ள, துணிந்து - நிஶ்சயத்தைப் பண்ணி, ஓயனார் - ப்ரும்மா, அன்றிக்கே "சுகலேசம் எண்ணிய அயனார் தூழ்வினை தீர்க்கத் துணிந்து" என்று அந்வயமாகவுமாம். அகலாது அண்டுடன் - ஒருநாளும் விட்டுப்பிரியாத பக்தியுடன், அதாவது ப்ரயோஜனாந்தரங்களைப் பெற்று அகன்று போகாமே உபாய பல தகைகள் இரண்டிலும் அவனுடைய திருவடிகளே உபஜீவ்யங்கள் என்கிற ஒருநாளும் மாறாத பக்தியுடன், கொண்ட - அங்கீகரித்ததான், அதாவது அனுஷ்டிக்கப்பட்ட, ஓயமேதுவேநியின் மேல் - அஸ்வமேத யாகத்தில் உத்தரவேதியின் மேல், புகலோங்கு -- காந்தி உயரப் பரவா நிற்கிற, யான்மலை என்றது -- தூரத்தில் நின்று பார்த்தவர்களினால் ஸ்வர்ண மலை என்று சொல்லப்பட்ட, ஓர் -- விலகுணமான, புண்ணியகோடியுடன் -- புண்ணயகோடி எண்ணப்படும் விமானத்துடன், (யான்மலையன்று என்று பாடாந்தரம். அப்போது தங்கமலைக்கு ஸத்ருஶமாயிருக்கிற என்று அர்த்தம்) பகலோன் -- ஸார்யன், பகல்விளக்காக - மத்யாஹ்னாத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தீபத்திற்கு ஸத்ருஶனாகும்படியாக, அதாவது இந்த விமானத்தின் தேஜஸ்ஸினால் ப்ரகாசிக்கும் ஸார்யனும் ப்ரகாசமில்லாமல் போகும்படியாக,

**சுவதெஜலை சிராத் செராவுபைதெ விஜுகேஷ
ஶராபெயூத் வஸதூவை பெவடு வஸஹவூஹா நோ:**

த்து வதேஜலை சிராத் செராவுபைதெ விஜுகேஷ

ஶ்ராபெயூத் வஸதூவை பெவடு வஸஹவூஹா நோ:

என்று மூங்கிராஜ யஞ்சாஸத்தில் அருளிச் செய்யப் பட்டதிறே, பரஞ்சுடர் -- எல்லாவற்றிற்கும் மேலான தேஜஸ்ஸா, தோன்றியது -- ஆவிர்ப்பவித்தது.

வெங்கு ஊவலி வலிதெ பகைஷ உதாழுஶாா தியென ஜாநெ |
 சொல்லிந ஹவு நகைசு ரவிவார ஸங்கிதெ || |
 வபா ஹோசெ ப்ரவுதெத தா ப்ராதஸ்வந காலிகெ |
 யாதாராதாவெங்கு: ப்ராதாராவீச ஜநாழுந: || |

கைத்தே மாளி விதே பகை சதுர்தஶ்யாம் திதென முகே |

சேஶாபநே ஹஸ்த நகைத்தே ரவிவார ஸமந்விதே | |

வபா ஹோமே ப்ரவுருத்தே து ப்ராதஸ்ஸவந காலிதே |

தாதுருத்தரவேத்யந்த: ப்ராதுராஸ்ஜனார்தந: | |





முனே --ஒ! ரிவியே! கைத்தேரே மாளி --சித்திரை மாதத்தில், ஸிதே பகேஷ - வளர்பிறையில், சதுர்த்தஸ்யாம் திதென - சதுர்த்தஸி திதியில், ரவிவார ஸமந்விதே - ஞாயிற்றுக்கிழமையுடன்சுடிய, ஶோபனே - மங்களாகரமான, ஹஸ்த நஷத்தேரே - ஹஸ்த நஷத்திரத்தில், ப்ராதஸ்ஸவநகாலிகே - ப்ராதஸ் ஸவன காலத்தில் செய்யப்பட்ட, வபா ஹோமே - வபா ஹோமமானது, ப்ரவுருத்தேது - நடந்துகொண்டிருக்கும்போது, தா⁴ து: - ப்ரும்மாவினுடைய, உத்தர வேதயந்த - உத்தர வேதியின் நடுவில் ஜநார்த்தன: - பகவான், ப்ராது³ ராஸீத் - ஆவிர்ப்பவித்தார்.

கிப்படி பெருமாள் சூவிலூவித்தருளினபடிக்கு நிதஃவௌரிகள் ஜாவேத்தாலே காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் ஆர்த்தன.

கிப்படிப் பெருமாள் ஆவிர்த்தருளினபடிக்கு நித்யஸா-உரிகள் முக² த்தாலே காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் ஆர்த்தன.

ஆவிர்த்தருளினபடிக்கு - அந்த ப்ராதுபாவத்தினுடைய ஏற்றத்திற்குத் தக்கபடி. நித்யஸா-உரிகள் முகத்தாலே - நித்யஸா-உரிகளுடைய வாயினால் ஊதப்பட்ட, எங்கும் - எல்லாத் திக்குகளிலும், கலந்து - வ்யாபித்து, ஆர்த்தன - ஸப்தித்ததுகள்.


கிப்படக் காஹளம் முதலிய வாத்பங்களினுடைய த்வணியின் ப்ரகாரங்களை இரண்டு பா-டுக்களினால் ஸங்க்ரஹித்து அருங்கிறார் - பெருமையுடை என்றாரம்பித்து.

பெருமையுடை யத்திகிரிப் பெருமாள் வந்தார்
பேராத வருள் பொழியும் பெருமாள் வந்தார்
அரு மறையினுச்சி தனில் நின்றார் வந்தார்
அங்கமுட னைவ யாகும் பெரியோர் வந்தார்
திரு வுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே. 16

பதவுரை

யெருமையுடை -- பெருமையுடையவரான, அதாவது ஸர்வோத்க்ருஷ்டர் என்கிற ஏற்றத்தையுடைய, அத்திகிரி - பஞ்சங்குதிகிரியில் வளிக்கிற, யெருமாள், வந்தார் - ஆவிர்ப்பவித்தார், பேராத - ஒரு நாளும் நிவருத்தி அடையாத, அருள் - க்ருபையை, பொழியும் - வர்வஷிக்குமவரான, யெருமாள் வந்தார், அரு - அறிவுதற்கு அஶக்யமான, மறையின் - வேதத்தினுடைய, உச்சி தனில் - ஶர்வஸ்வில், அதாவது உபநிஷத்துக்களில், நின்றார் - ப்ரதிபாத்யதயா நிற்பவர், வந்தார், அங்கமுடன் - ஆறு அங்கங்களுடன், அவையாகும் - அந்த நாலு வேதங்களுமாக ஆகுமவரான, அதாவது வேத வேதாந்த நிர்வாஹகரரான, யெரியோர் - உத்க்ருஷ்டரானவர், வந்தார், திரு - ஸ்த்ரமியானவள், உரையாய் - ஸப்தமாய், தூம், பொருளாய் - அவற்றிற்கு அர்த்தமாய், நிற்பார் வந்தார், அதாவது சுடெயூ விஷாரியங் வாணீ (அர்த்தோ விஷ்ணுயிம் வாணீ) என்றது கீக்கு அனுஶந்தேயம், திருவருளால் - க்ருபையினாலே, செழும் - ஸ்லாக்யங்களான, கணங்கள் - வித்தையகளை, தந்தார் - கொடுத்தருளியவர், வந்தார் -கீழ் வேதங்களுக்கு நிர்வாஹகள் என்று சொல்லப் பட்டதினாலும், கீங்கு அவைகளினால் ப்ரதிபாதிக்கப்படும் வித்தையைக் கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறபடி யினாலும் புனருத்தியில்லையென்று அறியத்தக்கது, மருவிலர்க்கு - விஶ்வாஸம் கீல்லாதவர்களுக்கு, மயக்குரைக்கும் - வ்யாமோஹ ஶாஸ்திரங்களை உபடேஷப்பவரான, மாயோன் - வஞ்சகரான பகவான், வந்தார், வான் - பரம பதத்தை, ரை - ஏறுவதற்கு வழி - மார்க்கத்தை, தந்தார் - கொடுத்தவர், தாமே - ஸ்வயமாகவே, வந்தார். 16.

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேலழகர் வந்தார்
கச்சி தனில் கண் கெ டுக்கும் பெருமாள் வந்தார்
கருத வ ம் தரும் தெய்வப் பெருமாள் வந்த ர்
மு தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
ஸுலமென ஒலமிட வல்ல ர் வந்தார்





**உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே. 17**

பதவுரை.

அத்திகிரி - பூரி ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கிற, அருளாளப் பெருமாள் - க்ருபையையே தனக்கு ஸ்வறுப நிருபகமாவுடைய பகவான், வந்தார், ஆனை, பரி - குதிரை, தேரின் மேல் - இந்த வாஹனாதிகளின் மேல், அழகர் - விஶேஷங் சௌநாந்தர்யத்தையுடையவர், வந்தார், கச்சிதனில் - காஞ்சிபுரத்தில், கண் கொடுக்கும் -திருஷ்டியைக் கொடுக்கும், பெருமாள் வந்தார், கருத - மனதினால் நிலைக்கவே, வரம் தரும் - வரத்தைக் கொடுக்கும், தெய்வப் பெருமாள் - தேவஸ்ரேஷ்டர், வந்தார், முத்தி - மோகஷமாகிற, மழை - மழையை, பொழியும் - வர்ஷிக்கிற, முகில் வண்ணர் - மேகத்தின் ஸ்வபாவும் போன்ற ஸ்வபாவத்தை உடையவர், வந்தார், மூலமீனா - ஜகத்திற்கு மூல காரணம் என்று சொல்லி, ஒலமிட - பூரி கஜேந்திராழ்வான் கவப்பிட, வல்லார் - அதை ரக்ஷிக்க ஶக்தியுடையவர், வந்தார், உத்தரவேதிக்குள்ளே - ப்ரும்மாவினால் ஏற்படுத்தப்பட்ட உத்தரவேதிக்குள்ளே, உதித்தார் - ஆவிர்ப்பவித்தவர், வந்தார், உம்பர் - தேவதைகள், தொழும் - சேவிக்கும், கழலுடையார் - திருவாடி கணையுடையவர், தாமே வந்தார்.

நாத்ப்ரயம்

அழகர் என்றது ஸ்வயமே ஸர்வாங்க ஸாந்தரணான பகவான், குதிரை நம்பிரான் முதலிய வாஹனங்களில் சேவை ஸாதிக்கும் பொழுது அவனுடைய சௌநாந்தர்யம் வாசாமகோசரமாயிருக்கும் என்றபடி. இந்த விஶேஷங்களை இவர் தாமே

தாரஷ விழூஹாஜ ஸூந்தாநெநாவெடிகாஷிஷா

கூயிகூஇயிகூஇத்துா ஓது சொல்லாம் இயாநு

துரா விஹாராஜ ஸ்வந்தாந்தோக்காடிஷு

அபிகமயிகமத்யா மாத்ம ஸோபாபாம் ததாநம்

என்று பூரி வரதராஜ பஞ்சாயத்தில் அனுஸந்தித்தாரிறே,

கண் என்றது கேவலம் திருஷ்டியாய், கண் கீழந்த குருடர்களுக்கு அதைக் கொடுத்தருளுமவர் என்றபடி. அன்றிக்கே ஜ்ஞான சகங்-ஸ்வைச் சொல்லி ரஹஸ்யார்த்த ஞானத்தைக் கொடுக்குமவர் என்றதாகவுமாம்.

முகில் வண்ணர் என்றது மேடு பள்ளம் என்கிற வித்யாஸம் கில்லாமல் மேகம் ஜலத்தை வர்ஷிக்கிறாப் போலே கநாவெலாஷித விசொஷாசெஷா வெலாக ஶராணை (அநாலோசித விசேஷாஸேஷ லோக ஶராண்ய) என்கிறபடியே தன்னை ஆம்ரயித்தவர்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வித்யாஸம் பாராமல் எல்லாருக்கும் ஒக்க அருள் புரிந்து பரம பலத்தைக் கொடுக்குமவன் என்றபடி

வல்லார் என்றது இதர தேவதைகள் எல்லோரும் நாஹு நாஹு ந சாஹு (நாஹும் நாஹும் ந சாகம்) இத்யாதிகளிற் படியே அவரவர்கள் ஒடி ஒளிய பகவான் ஒருவனே ஒடிவந்து காப்பாற்றினான் என்றபடி. இந்தக் கஜேந்திர ஸம்ரகஷணத்தையிறே இதர தேவதைகளை ஆஸ்ரபிப்பதில் ப்ரபோஜனம் கில்லை என்பதற்கும் பகவான் ஒருவனே ஆஸ்ரயணீயன் என்பதற்கும் அத்தாக்ஷியாக, “துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்” என்று பெரியாழ்வார் நிறுபித்தருளியது. 17.





இப்படி சூவிலுவித்தருளின பெருமானுடைய உஹா தெஜஸ்ஸிலே ஸ்ரீமேறி ஒடின ஸ்ரீவறாவும் தெவர்களும் ஜஷிகளும் வருந்திக் குறித்துப் பார்த்து அத்தெஜாஸ்னால்த்துக்குள்ளே பொண்டுகொடி விளாந்த்தையும் அவ்விளாந் யூத்திலே ஹவிழுலுஷாவரான பெருமான் காந்தி வல்லியாயிருப்பதொரு காலைசெயல் போலே நின்றருளின படியையும் கண்டு ஹஷ்டுவிலூய பாவங்காராய்க்கொண்டு இங்ஙனே பேசினார்கள்.

இப்படி ஆஹிர்பதித்தருளின பெருமானுடைய மஹா தேஜஸ்ஸிலே ப்ரமேறி ஒடின ப்ரஹ்மாவும் தேவர்களும், ருஷிகளும் வருந்திக் குறித்துப் பார்த்து அத்தேஜோ மண்டலத்துக்குள்ளே புண்யகோடி விமானத்தையும், அவ்விமான மத்யத்திலே ஹவிர்க்குப்பழகான பெருமான் காந்திவர்ஷியாயிருப்பதொரு காலமேக போலே நின்றருளி படியையும் கண்டு ஹர்ஷவிஸ்மய பரவஶராய்க் கொண்டு இங்ஙனே பேசினார்கள்.



ப்ரமமேறி - ப்ரமம் உண்டாகி, **ஒடினா** - முழுமையும் வ்யாபரித்த, அன்றிக்கே இது ஏதோ என்று ப்ரமித்துக் தூர ஒடினா என்றாகவுமாம். **வருந்தி** - ஸ்ரமப்பட்டு, **குறித்துப்பார்த்து** - ஸாவதானத்துடன் பார்த்து. **ஹவிர்கர்ப்பமுகரான** - ஹவிஸ்ஸை உள்ளே வைத்துக்கொண்டிருப்பதை ஸாசிப்பிக்கிற முகத்தையுடையவரான, **காந்திவர்ஷியாய்** - காந்தியாகிற மழையைப் பெய்கிற, **காளமேகம் போல** - கறுத்த மேகம் போலே. **ஹர்ஷவிஸ்மய** பரவஶராய் - ஸந்தோஷம் ஆஸ்சர்யம் இவைகளுக்கு வசப் பட்டவராய்.

இப்படி ஆவிர்பவித்தருளின பெருமாளுடைய திருவவயஸோபையைத் தனித்தனியே ப்ரும்மாதிகள் பேசி அனுபவித்த படியை நிருபித்தருள்கிறார் — "திருப்ரிதிசைந்த" என்றாம்பித்து.

திருப்ரிதிசைந்த மகுடமுமெழின்மதி திகழ்ந்த வதனமும்
 இருவகையிலங்கு குழல்களிலெதிர் பொரவுகந்த மகரமும்
 ஒரு தகவுயர்ந்த திருமகளொளி மறுவில் மன்னுமகலமும்
 உருவருவுமிழ்ந்த வுதரமு மூலகடைய நின்ற கழல்களும்
 மருவினிடையோங்கு புனிலென மலைகுனிய நின்றமலையென
 மருளர் விளங்கு மொளியென மலரயனுகந்த பயினென
 அருவிலுறைகின்ற வுயிரென வடியவருகந்த வழுதென
 அருமறைக எளான்றியாதொழ வருள்வரதர் நின்ற பெருமையே 18.

பதவுரை:-

திரு - காந்தியுடன் சவுய, அதாவது தன்னுடைய எல்லாக் கிரணங்களுடனும் ப்ரகாசிக்கிற, பரிதி - ஸஹர்யனுடன், **இசைந்த** - ஸத்ருஸமான, **மகுடமும்** - கிரீடமும், அதாவது கிரீடத்துடனும், (இப்படியே மேலும் சொல்லிக் கொள்ளவும்) **எழில்** - ப்ரகாசித்துக் கொண்டிருக்கிற, மதி - சந்திரன்போல், **திகழ்ந்து** - ப்ரகாசிக்கிற, வதனமும் - திருமக மண்டலமும், **இருவகை** - இரண்டு பிரிவாக, **இலங்கு** - ப்ரகாசிக்கிற, அதாவது இரண்டு கபோலங்களிலும் இரண்டு பிரிவுகளாகத் தொங்குகிற, **குழல்களில்** - திவ்ய அளகங்களில், எதிர் பொர் - எதிரே போக, அதாவது போர் என்பது இங்கே குறுகிக் கிடக்கிறது, **உக்நது** - பீதியுடன் ப்ரல்பூத்தித்திருக்கிற, மகரமும் - மகரங்களும், அதாவது குண்டலங்களிலிழைத்த மகரங்கள் ஊர்த்தவமுகங்களாக இருப்பதைத் திருவுள்ளாம் பற்றி இப்படி அருளிச் செய்யப்பட்டது, **ஒரு** - விலசலைனமான,அதாவது பகவானைப்போல் நிக்ரஹ ஸங்கஸ்பத்துடன் சேராத ஏற்றம் பெற்ற, **தகவு** - க்ருபையினால், **உயர்ந்து** - மேற்பட்டவான, **திருமகன்** - பெரியபிராட்டியார், **ஒளி** - காந்தியையுடைய, **மறுவில்** - பூங்கெத்ஸும் என்கிற சின்னத்துடன், **மன்னும்** - ஸ்திரமாக வளிக்கும் இடமான, அகஸமும் - திருமார்பும், **உரு** - ரூபத்துடன்சவுய வஸ்துக்களையும், **அரு** - ரூபமில்லாத வஸ்துக்களையும், அதாவது சேதனாசேதன வஸ்துக்களையும், **உமிழ்ந்து** - ஸ்ரஞ்சிடி காலத்தில் வெளி நாடு காண உபிழ்ந்து, **உதரமும்** - திருவுதரமும், **உலகு** - லோகங்கள், **அடையை** - ஆஸ்ரயிக்கும்படி, **நின்று** - எதிரே வந்து ஸாலபமாக நின்றவையான, **குழல்களும்** - திருவடிகளும், அன்றிக்கே **உலகடையை** - எல்லா லோகங்களிலும், நின்ற - வ்யாபித்து நின்ற, அதாவது த்ரிலிக்ரமாவதாரத்தில் வ்யாபித்து நின்ற திருவடிகளும், **அரு** - அறியமுடியாத, மறைகள் - வேதங்கள், **ஒன்றி** - ஒன்று சேர்ந்து அதாவது ஒரே தாத்பர்யத்தையுடையவைகளாய், **அடி** - திருவடிகளை, **தொழு** - ஸேவிக்கும்படியாக, இங்கு "ஸவெடு வெஷா யெகெகுகூ ஹவஷி" (ஸர்வே வேதா யத்ரைவகம் பவந்தி) இத்யாதிகள் அனுஸந்தேயங்கள். **அருள் வரதர்** - க்ருபையினால் வரத்தைக் கொடுக்கும் எம்பெருமான், **நின்று பெருமை** - புண்ணியகோடி விமானத்துடன் பூங்ஹஸ்திகிரியில் ஆவிர்ப்பவித்து நின்றருளிய மாஹாத்ம்யம், **மருவின்** - ஜலம் இல்லாத பாஸைவனத்தின், **இடை** - நடுவில், **ஒங்கு** - தானே கிளம்பா நிற்கிற, **புனிலென** - ஜலம்போலவும், அதாவது ஸகல ஹேய குணங்களுக்கும் இருப்பிடமான இந்த விழுதியில் அகிலஹேய ப்ரத்யனீக கல்யாணைகதாநானான எம்பெருமான் ஆவிர்ப்பவித்தருளியது பாஸை வனத்தில் ஜலம் தோன்றுவதைப் போன்றது. **மலை** - ஒரு பர்வதமானது, **குனியை** - வணங்கும்படி, **நின்று** - அதின்மேல் நின்ற, **மலையென** --மலையைப் போலவும், அதாவது ஒரு மலையின் மேல் மற்றொரு மலை நின்றாப் போலவும், **மருள்** - அஜ்ஞானம், **அறு** - நஸிக்கும்படி, **விளங்கும்** - ப்ரகாசிக்கிற, **ஒளியென** -





ஜ்யோதிஸ்ஸா போலவும், மலர் - தாமரைப் பூவில் உண்டான, அயன் - ப்ரூம்மா. உகந்த - ஆசைப்பட்ட, பயனென் - ப்ரயோஜினம் போலவும், உருவில் - ஶரீரத்தில், உறைகிணறு - வளிக்கிற, உயிரென - ஜீவாத்மாவைப் போலவும், அடியவர் - தாஸ பூதர்கள் - உகந்த - ஸந்தோஷித்த, அமுதென - அமுதம் போலவும், இருந்தது என்று ஒரு பதத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.

இவ்வண்ணம் சூஶுயூஷாவுத்தாலும் ஹக்தி பூகஷுத்தாலும் பெரிதராய்க் கொண்டு தொழுவதெதமுவதாய் இவருக்கு நாம் அடியோமாகப் பெறுவதே என்று வெஞாக வாரமான சுயூத்தை இங்ஙனே விண்ணப்பம் செய்தார்கள்.

இவ்வண்ணம் ஆஸ்சர்யரஸுத்தாலும், பக்திப்ரகர்ஷத்தாலும் ப்ரேரிதராய்க் கொண்டு தொழுவதெதமுவதாய் இவருக்கு நாம் அடியோமாகப் பெறுவதே என்று வேதாந்தஸாரமான அர்த்தத்தை இங்ஙனே விண்ணப்பம் செய்தார்கள்.

சித்த சித்தெனவி ரித்து ரைத்தனவ

இனத்த மைத்துறையு மிறைவனுர்

சிறிய பெரியவுரு வடைய வுடலமென

நடல மிலதிலகு நிலையினார்

சித்தி ரத்தெழிலை யொத்த பத்தரொடு

முத்தர் பித்தியெனு முனர்வினார்

சிதைவின் மறைநெறியி லெறிய வுருமுறைகண்

முறிய சிதையியிய நிலையினார்

கத்து விக்கவல கத்து வித்தை வழி

கற்ற வர்க்கசைவில் மாயனார்

கபிலர் கணசரணர் சுகதர் சமணரரர்

வழிக ளாழியுமருண் மொழியினார்

கத்தி லக்கிலும் ருக்கு லத்திலும்

சித்தி லொக்குமொரு முதல்வனுர்

கரண மிடுகடிய பதினெ ரிருடிகமு

மடைய முடியு மடியிருடியார்

ஓத்த இனத்துலகு மொற்றி யொற்றிவரு

மிப்ப வத்திசையு மிசைவினார்

உருவ மருவமெனு மூலகில் முடகிலெனி

லுவமையிலதிலகு தலைவனுர்

உத்தமப்படி வகுத்த வித்தைகளாி

லுத்த ரிக்கவனர் குணவனுர்

உரிய கிரிசைகளி ஸிய தொருவிரகு

தெரிய விரையுமவர் பரிவினார்

சத்த சத்தெனும் இனத்த இனத்தவினை

தொத்த றுக்கவல துணிவினார்





சரியு மளவிலூரி யவரை யறிவரிய
 தமனி நெறிசொருகு விரகினார்
 தத்து வத்திரனு தைத்து தைத்தடைவ
 தத்து விக்குமவர் தலைவனார்
 தருக வணருமவர் சரண மணுக
 விடலாய வருள் வரத ரடியமே. 19.

ப-ம.) சித்து - சேதனங்கள், அசித்து - அசேதனங்கள், என- என்று, விரித்து - இவைகளின் உட்பிரிவுகளை விஸ்தாரமாக நிருபித்து, உரைத்தன - சொல்லப்பட்டதான், அனைத்து - எல்லா வஸ்துக்களையும், அமைத்து ஸ்ரஷ்டித்து, உறையும் - அவற்றிற்குள்ளே வளிக்கும், இறைவனார் - நியமிக்குமவன். இத்தால் முதல் பாதத்தின் அர்த்தம் என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட ஹூஷா (ஸ்ரஷ்டா) (ஸ்ரஷ்டிப்பவன்) என்பது அருளிச்செய்யப்பட்டதாயிற்று. இதற்குப்பிறகு அவற்றிற்குள் அனுப்ரவேஶித்து நியமிப்பதும் அதற்கு உபயுக்தமாகையினால் நிருபிக்கப்பட்டிருக்கிறது என்றியத்தக்கது. சிறிய - ஸாக்ஷமங்களான, பெரிய - ஸ்தாலங்களான, உரு - ரூபத்தையுடைய வஸ்துக்கள், அடைய - எல்லாம், உடலமென - ஸார்ம் என்னும்படி, நடலம் - தோஷம், இலது - இல்லாமல், இலகு - ப்ரகாஶிக்கும், நிலையினர் - ஸ்திதியையுடையவர். இத்தால் இரண்டாம் பாதத்திற்கு அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட "ஷெஹி" (தேஹி) (ஸகல சேதனுசேதனங்களையும் தனக்கு ஸார்மாக உடையவன்) என்பது நிருபிக்கப்பட்டதாகிறது, * சிறிய, பெரிய ' என்பதினால் காரண கார்ய தரைகளில் ஸாக்ஷம் ஸ்தாலங்களான அவஸ்தைகளை உடையவை கள் என்பது தெரிவிக்கப்படுகிறது. 'நடலமிலது' என்பதினால் இப்படி எல்லாச் சேதனுசேதனங்களிலும் அனுப்ரவேஶித்து நின்றாலும் அவைகளிடத்திலுள்ள தோஷங்களினால் தொடப்படாதவன் என்பது தெரிவிக்கப்படுகிறது. சித்திரத் தொழிலை ஒத்த - சித்திரம் எழுதுவதாகிய தொழிலுக்கு ஸத்ருஶர்களான, பத்தரொடு - பத்த ஜீவர்களுடன், முத்தர் - முக்தர்களான ஜீவர்களும், இது நித்யர்களுக்கும் உபலக்ஷணம், இந்தச் சேதனர்களுக்கு, பித்தி - சுவர், எனும் - என்று சொல்லப்படுகிற, அதாவது இவைகளுக்கெல்லாம் ஆதாரமாகிய, உணர்வினார் ஸங்கல்ப ரூப ஜூனத்தை உடையவர், அதாவது தன்னுடைய ஸங்கல்பத்தின் ஏகதேஶத்தினால் மற்ற எல்லாவற்றையும் தரித்துக்கொண்டிருப்பவர் என்று தாத்பரயம். சித்திரத் தொழிலை ' என்பதினாலே ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஆத்மாக்களுக்குத் தேவாதி பேதம் உண்டாகிறது என்பது தயோதிதம்.வனகோ விழாஷி வீசு, வஹதி விசுஷதா ஜாதம் (ஏகோ விர்வமிதம் சித்ரம் வஹதி சித்ரம் அத்யத்புதம்) இத்யாதிகள் இங்கு அனுஸந்தேயம், இத்தால் மூன்றும் பாதத்தினுடைய அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட ஹூஷாஸ் (ஸ்வநிஷ்டம்) (தன்னெயாழிந்த மற்ற எல்லா வஸ்துக்களையும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஏக தேஶத்தினால் தாங்கிக் கொண்டிருப்பவன் என்று சொல்லவே தான் தன்னுடைய பக்தியினாலே தாங்கப்பட்டிருக்கிறன்) என்பது நிருபிக்கப்பட்ட தாகிறது. சிதைவில் - சிதைவில்லாத, அதாவது அபௌருஷேய மாகையாலே ப்ரமம் முதலிய தோஷங்களினால் அந்யதாகரிக்க முடியாத, மறை - வேதத்தினுடைய, நெறியில் - மார்க்கத்தில், எறிய - ஏறிய ' என்பது குறுகிக் கிடக்கிறது, ப்ரதிபாத்யமாக ஏறியிருக்கிற, இது நிறைவினார் என்பதற்கு விஶேஷணம், உரு - ரூபவத்துக்களான அசேதனங்களுடைய, முறைகள் -க்ரமங்கள், அதாவது ஸங்கோசம் விகாஸம் விகாரம் நாசம் முதலியவைகள், முறிய - முறிந்து போகும்படி, அவைகள் தன்னிடத்தில் இருக்காதபடி, சிறை காராக்ருஹம், அதாவது ஸங்கோசம், அரிய





செய்யமுடியாத, நிறைவினார்-குணங்களின் பூர்த்தியை உடையவர். இத்தால் நாலாவது பாதக்திற்கு அர்த்தம் என்று ஸங்கரஹி க்கப்பட்ட "நிரவயிழஹிளா" (**நிரவதிமஹிமா**) (நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே . உன் பெருமை 'என்கிறபடியே எல்லையில்லாத பெருமையுடையவன்) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது. இங்கு உரு முறைகள் ' என்று அசேதனங்களின் கரமங்களைச் சொன்னது சேதனங்களுடைய க்ரமத்திற்கு உபலக்ஷணம். கத்துவிக்க - கத்தும்படி செய்ய, அதாவது ஜல்ப விதண்டா வாதங்களைச் செய்ய, வல - ஸாமர்த்தியத்தையுடைய, கத்துவித்தை - அப்படிப்பட்டவாதங்களுடைய, வழி - மார்க்கங்களை, கற்றவர்க்கு - அப்யஸித்தவர்களுக்கு, அசைவில் - சலனமில்லாத, அதாவது அவர்களுடைய வாதங்களினாலே அசைக்கமுடியாத, மாயனார் - விசித்திர ஶக்தியுடையவர். இத்தால் யுக்தி களினாலும் ஸாங்க்ய ஸ்மருத்யாதிகளினாலும் சலிப்பிக்க முடியாது என்பதைச் சொல்லுகிறது என்று ஸங்கரஹி க்கப்பட்ட ஜந்தாவது பாதக்தின் அர்த்தமான சுபாஹ பொயல் (அபாஸ்த பாத)' என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது. இங்கு யுக்திகளினால் சலிப்பிக்கவொன்னதை என்று சொன்னது ஸாங்க்யாதி ஸ்மருத்யாதிகளில் சொல்லப்படும் யுக்திகளினாலும் சலிப்பிக்க வொன்னதை என்பதற்கு உபலக்ஷணம், அன்றிக்கே ' கத்து வித்தை ' என்கிற இடத்தில் ஜல்ப விதண்டா வாதங்களைப் பண்ணுவிக்கும் ஸாங்க்ய ஸ்மருத்யாதிகளும் விவக்திதங்களாகவுமாம். அதாவது இவர்களைக் கத்தும்படி செய்யும் வித்தை கத்து வித்தை என்னப்படுகிறது. கபிலர் - கபிலருடைய மதானுஸாரிகளான ஸாங்க்யர்கள், கண சரணர் - கணை மதானுஸாரிகள் சுகதர் - பெளத்தர்கள், சமணர் - தைனர்கள், அரர் - பாராபத மதானுஸாரிகள், இவர்களுடைய வழிகள், அன்றிக்கே கபிலர் முதலிய பதங்கள் அந்தந்த மதப்ரவர்த்தகர்களான கபிலர் கணைதர் புத்தர் சமணர் ருத்திரன் இவர்களையே குறிக்கிறதாகவுமாம், அப்பொழுது இவர்களினால் அந்தந்த ஆகமங்களில் நிரூபிக்கப்பட்ட மார்க்கங்கள் என்றாத்தமாகும், அழியும் - நஶிக்கும்படியான, அருள் - க்ருபையினால் சொல்லப்பட்ட, மொழியினார் - வார்த்தையை உடையவர், அதாவது கபிலாதிகளுடைய ஆகமங்கள் வேத விருத்தங்களானபடியால் அப்படி விரோதமில்லாமல் ஹாநாக்ஷாபயா (பக்தாநுகம்பயா) என்கிறபடியே தனின ஆஸ்ரயித்தவர்களிடத்தில் க்ருபை யினாலே தன்னால் சொல்லப்பட்ட பாஞ்சராத்திர சாஸ்திரத்தையுடையவர். இத்தால் ஆருவது பாதக்தின் அர்த்தமாக ஸங்கரஹி க்கப்பட்டதான் ஶ்ரிதாஹலூ (சரிதாப்த:) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது. தன்னுடைய ஆஸ்ரிதர்களுக்கு ஆப்தன் என்றல்லவோ அதற்கு அர்த்தம். ஆகவே கபிலாதி ஶாஸ்திரங்களைக் கொண்டு அநாஸ்ரிதர்களை மோஹிப்பிப்பதும், லாத்விகமான பாஞ்சராத்திர ஶாஸ்திரத்தைக் கொண்டு தன் ஆஸ்ரிதர்களை ரக்ஷிப்பதும் செய்கிறுன் என்ற தாயிற்று. கத்து - இந்திரியங்களில், இலக்கிலும் - லஷ்யங்களான, அதாவது இந்திரியங்களால் அறியப்படும்வைகளான ஆகாரம் முதலிய பஞ்சபூதங்களிலும், அருக்குலத்திலும் - இந்திரியங்களினால் அறியப்படாத ஆத்மாக்களிலும், அசித்தில் - கீழ்ச் சொல்லப்படாத மஹான் முதலிய அசேதன வஸ்துக்களிலும், ஒக்கும் -- ஸமமாயிருக்கிற, ஒரு - அத்விதீயமான, முதல்வனுர் - காரண பூதன், அதாவது எல்லா வஸ்துக்களையும் ஒக்க ஸ்ருஷ்டித்தவன், இத்தால் ஏழாம் பாதக்தின் அர்த்தமாக ஸங்கரஹி க்கப்பட்ட வாதாதேராநித ஜநநக்ஷக (காத்மாதேருசித ஜநநக்ருத) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது. கரணம் - இந்திரியங்களை, இடுகடிய - ப்ரவேஶிக்கும்படி செய்வதற்கு அஸக்யங்களான, அதாவது அவைகளுக்கு விஷயமல்லாத, பதினெடு, இருடிகமும் - இந்திரியங்களும், அடைய - எல்லாம், முடியும் - பலிக்கும்படியான, அடி -





ஆதி காலத்தில், இருடியார் - கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களை ஸாக்ஷாத்கரித்துக் கொண்டிருக்கும் ரிஷியாகிய பகவான். இத்தால் எட்டாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப் பட்ட ஊழியாசேராவித ஜநநக்ஞசு' (**இந்தரியாதேருசிதஜநநக்ருத**) என்பது நிருபிக்கப்பட்ட தாகிறது. அனைத்துலகும் - எல்லா லோகங்களிலும், ஒத்து - ஸமமாக இருந்து, ஒற்றி ஒற்றிவரும் - மேல் மேலென வருத்தி அடைந்து வருகிற, அன்றிக்கே ஒன்றை அனுஸரித்து மற்றென்றாக கர்மம் அவித்யை வாஸைன ரூசி ப்ரக்ருதி ஸம்பந்தம் என்பவை சக்கரம் போல் ஒன்றின் பின் ஒன்றாக வருகிற, இப்பவத்து - இந்த ஸம்ஸாரத்தில், இசையும் - தானும் அவைகளுடன் சேர்ந்திருக்கும் படியான, இசைவினர் - அங்கீகாரத்தையுடையவர், அதாவது அவரவர்களுடைய கர்மானு குணமாக அவரவர்கள் ஸம்ஸாரிக்கும்பொழுது தானும் கூட இருந்து நடத்துபவன். இத்தால் ஒன்பதாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட ஸங்஘ூதெள தஞ்சாவாஹி' (**ஸம்ஸங்஘ூதெள தந்த்ரவாஹி**) என்பது நிருபிக்கப்பட்டதாகிறது. உருவமருவம் - ரூபத்தையுடைய சேதன வஸ்துக்கள், ரூபம் இல்லாத சேதனவஸ்துக்கள், எனும் - என்னப்படுகிற, உலகில் - லோகங்களில், இருக்கச் செய்தே என்று ஒரு பதத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், முடகு - ஸங்கோசம், இல் - இல்லாதவன், எனில் - என்கிற விஷயத்தில், உவமை இலது - வத்ருபமான வஸ்து இல்லாமல், இலகு - ப்ரகாஶித்துக்கொண்டிருக்கிற, தலைவனர் - ப்ரதானமாயிருப்பவன், இத்தால் சேதனவஸ்துக்களுடன் கலந்திருக்கச் செய்தேயும் அவைகளினுடைய தோழங்கள் தன்னிடத்தில் தட்டாதபடி ப்ரகாஶிக்கிறுன் என்று இவேங் தெவ வெகொ நாராயண: (**திவ்யோ தேவ ஏகோ நாராயண:**) இத்யாதிகளில் ஸ்ருதி உத்கோதித்தை விசாரிக்கிற பத்தாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட நிசெஷாஷ்சவாதிரை: (**நிர்தோத்வாதிரம்ய:**) என்பது நிருபிக்கப்பட்டதாகிறது. ஆதி பதம் கல்யாணகதாநத்வத்தைக் குறிக்கிறது. உத்தமப்படி - உத்தமமான ப்ரகாரத்திலே, அதாவது அல்பங்களான காம்ய பலங்களுக்காகவன்றிக்கே பரம புருஷார்த்த ஸாதனமாக, வகுத்த - பிரித்துச் சொல்லப்பட்ட, வித்தைகளில் - தவா த்ரிம்ஶத் ப்ரும்ம வித்யைகளில், இதன் விஸ்தாரத்தை மேலே அனுபந்தத்தில் கண்டு கொள்வது, உத்தரிக்க - ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தாரணம் செய்வதற்காக, உனர் - அந்தந்த வித்யாநிஷ்டர்களினால் அனுஸந்திக்கப்படுகிற, குணவனர் - குணத்தையுடையவர், இத்தால் பதினேராம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப் பட்டவூறூ ஹஜந பெஷா (பஹா ஹஜந பதம) (அனேகம் விதங்களான உபாஸனங்களுக்கு விஷயமானவர்) என்பது நிருபிக்கப்பட்டதாகிறது. உரிய கிரிசைகளில் - அவரவர்கள் வர்ணேஸ்ரமத்திற்கு உசிதமான நித்ய நெமித்திக காம்ய கர்மங்களில், அரியது - அனுஷ்டிக்க முடியாததான, ஒரு விரகு - ஒரு உபாயத்தினால், அதாவது பலாபிஸந்தியில்லாமல் ஸாத்விக த்யாகத்துடன் அனுஷ்டிப்பதினால், தெரிய - தன்னை உள்ளபடி அறிந்து கொள்ள, விரையுமவர் - தவரிக்குமவர்களிடத்தில், பரிவினர் - க்ருபையை உடையவர். இத்தால்“தெஷாஷஹூ ஸங்஘ூதா ஜூதா” ஸங்஘ார ஸாஹராகி ஹவாதி ந விராசக பாய்து” (**தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்ய ஸம்ஸார ஸாகராத் | பவாமி ந சிராத் பார்த்த**) என்று அருளிச்செய்யப் பட்டது ஸாக்ஷிப்பிக்கப்படுகிறது. ஸாத்விக த்யாகத்துடன் அனுஷ்டிக்கப்படும் கர்மங்களினால் ப்ரீதனும் அவர்களுக்கு பர பக்தி பரஜ்ஞானதிகளை உண்டாக்குகிறார் என்றதாயிற்று, இப்படி பனிரண்டாம் பாதத்திற்கு அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்டாக்கப்படுகிற, பூர்வாஹூ: (**ஸ்வார்ஹகர்ம ப்ரஸாத்ய:**) என்பது நிருபிக்கப்பட்டதாகிறது. ' உரிய கிரிசைகள் ' என்பதினால் விதுராதிகளுக்கும் அவர்களுக்குரிய கர்மங்களைச்செய்து பலம் பெறலாம் என்பது த்யோதிதம். இங்கு





பார்யயை இழந்தவன் விதுரன் என்னப்படுகிறுன், சத்து - ஸத்து, அதாவது புண்யங்கள், அசத்து - பாபங்கள், எனும் - என்று சொல்லப்பட்ட, அனைத்து - எல்லா, அனைத்து - நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிற, வினை - பாபங்களினால், “ந ஸாக்ஷுதம் ந ஒக்ஷுதம் வெவை பொவோநஃ (ந ஸாக்ருதம் ந துஷ்கருதம் ஸர்வே பாப்மாநः) என்று ஸ்ருதி புண்யத்தையும் பாபமாக நிருபித்ததைத் திருவுள்ளம் பற்றி இங்கும் இரண்டு வித கர்மங்களையும் வினை என்று அருளிச்செய்தது, தொத்து - ஸம்பந்தத்தை, அறுக்கவல-அறுக்கக்கூடிய ஸாமர்த்தியத்தையுடைய, துணிவினார் - நிச்சயத்தை யுடையவர், அதாவது இவனுடைய ஸங்கல்பமுண்டானால் வேறு தடுப்பார் இல்லாமையாலே துணிவே அறுக்கக்கூடியது என்று தாத்பர்யம். வேறு ஒரு ஸஹாயத்தை எதிர் பாராமல் இருப்பதும் விவகாஷிதம். இத்தால் பதிமுன்றும் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட “பொவேநிக்” (பாபச்சித்) என்பது நிருபிக்கப்பட்டதாயிற்று. சரியுமளவில் - தேஹும் சரிந்துபோகும் காலத்தில், அதாவது ஶரீர விஶ்லேஷ ஸமயத்தில், உரியவரை - அர்ச்சிராதி கதியாலே போகக்கூடிய யோக்யதை யுடையவர்களை, அறிவரிய - பகவத் கடாக்ஷத்தாலன்றி அறிய முடியாததான், “ததூகாஸிதஷார” (தத்ப்ரகாஸித்தவார) என்னப்பட்டதிறே, தமனி நெறி - நூற்றேராவதான ப்ரும்ம நாடியில், சொருகு - ப்ரவேஶிப்பிக்கும் படியான, விரகினார் - உபாயத்தை அறிந்தவர். இத்தால் பதிநாலாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட ஸ்ரூவூநாலீ ஹதிகூக்” (ப்ரஹ்மநாம கதிகரத) என்பது நிருபிக்கப்பட்டதாகிறது. தத்துவ - ப்ராக்ருத தத்வங்களினுடைய, திரள் - ஸமூஹத்தை, உதைத்துதைத்து - காலாலே ஆக்ரமித்து, அடைவு - க்ரமத்தில், தத்துவிக்குமவர் - ப்ரக்ருதி மண்டலத்தைத் தாண்டுவிக்குமவரான அர்ச்சிஸ்ஸா முதலிய ஆதிவாஹிகர்களுக்கு, தலைவனார் - ப்ரதானரானவர், அதாவது ஆதிவாஹிகர்களைக் கொண்டு தானே ப்ரதானமாக வழி நடத்துமவர். இத்தால் பதினைந்தாம் பாதத்தின் அர்த்தமாக “க்ஷதிவஹநா” (அதிவஹந) என்று ஸங்க்ரஹிக்கப் பட்டது நிருபிக்கப்பட்டதாகிறது. தருக - தங்களுக்கு அவன் திருவடிகளை அனுபாவ்யமாகக் கொடுப்பதற்காக, உணருமவர்-ந்யாஸோபாஸாநுதிகளைச் செய்யுமவர், சரணமணுக அவனுடைய திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கும்பொழுது, விடலரிய - விடுவதற்கு அராக்யமான, அதாவது போக்யத்வாதிஸயத்தினால் விடமுடியாதவர், இப்படிப்பட்டவராய், அருள்- க்ருபையினாலே, வரதர் - வரங்களைக் கொடுத்தருளும் பகவானுக்கு, அடியம் - தாஸபூதர்களானேம், அதாவது இதை விட வேறு புருஷார்த்தம் உண்டோ என்று ஆனுஸந்தித்தார்கள் என்றபடி. இத்தால் பதினாறும் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட “ஸாஜூஃ” (ஸாம்யத:) என்பது நிருபிக்கப்பட்டதாகிறது. பரமபதத்தில் பகவானுடைய கல்யாண குணங்களுக்குத் தோற்று அடிமை செய்தாலும் அபஹுத பாப்மத்வாதி குணங்களின் ஆவிர்ப்பாவத்தினால் பரமாத்மாவிற்கு ஶர்த்ராநுகவிறே இவன் இருப்பது என்று தாத்பர்யம்.

ஸ்ரூவா அப்பொழுது ஸங்ஹூ ஸெஞ்சோஷி ஸாயுஸங்களையுடையவனும்க் கொண்டு கிட்டிச் சென்று ஸாம்ரிலோஹமான ஶாஹாஸ்ருத்தை க்ஷநாஹவித்துத் தான் பெற்ற பேற்றை இங்ஙனே பேசினே. **ப்ரஹ்மா** அப்பொழுது ஸம்ப்ரம ஸந்தோஷி ஸாத்வஸங்களையுடையவனும்க் கொண்டு கிட்டிச் சென்று ஸாமிபோக்கு யமான ஶாபாஸ்ரயத்தை அநுபவி வித்துத் தான் பெற்ற பேற்றை இங்ஙனே பேசினே.

இப்படிப் பகவானை எல்லோரும் அனுபவித்தபடியை நிருபித்து ப்ரும்மா அனுஸந்தித்தபடியைத் தனித்து அருளிச் செய்கிறீர் -- **ஸ்ரூவா** (ப்ரஹ்மா) என்றாம்பித்து. ஸம்ப்ரம -- பூரப்பு. ஸாத்வஸ -- யம். ஸாமிபோக்யமான -- நித்யஸாமிகளினால் அனுபவிக்கத் தக்கதான. ஶாபாஸ்ரயத்தை -- ஶாபாயும் ஆஸ்சர்யமாயுமிருக்கிற, அதாவது பாபங்களைப் போக்கடிக்கக் கூடியதாயும் தயானத்திற்கு ஸாலபமாய் கோசரமாகும்படியாயும் இருக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தை, பெற்ற பேற்றை -- அடைந்த ப்ரயோஜனத்தை.





ப்ரும்மா பேசின ப்ரகாரத்தை "திருமகள்" என்றும்பித்து ஒரு பாட்டாலே நிறுபித்தருளுகிறார்.

திருமகள் மண்மகள் நீளை முதலா வெல்லாத்
தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தரும மிரு மூன்று முதலைத்தும் தோன்றத்
தன்னைய சூரிகள் தன்னடிக் கீழ்வாழ
அருமறை சேரளவில்லா அவனியின்கண்
அரவலைமேல் வீற்றிருப்பாலைனத்தும் காக்கும்
கருமணியைக் கரிகரி மேல் கண்டே னென்றன்
கடுவினைகளைத்தும் நான் கண்டிலேனே. .20.

பத்துரை

திருமகள் -- பெரியபிராட்டியார், மண்மகள் -- பூமிப் பிராட்டியார், நீளை -- நீளாதேவி, முதலா -- இவர்கள் முதலான, எல்லாத் தேவியரும் -- எல்லாத் தேவிமார்களும், தன்னுடனே -- தன்னேடுகூட, திகழ்ந்து நிற்க -- ப்ரகாஸரித்துக்கொண்டு நிற்க, இருமூன்று -- ஆரூன, தருமம் -- ஜஞானம், ஶர்க்தி, வீரயம், பலம், தேஜஸ், ஜீஸ்வர்யம் என்னப்படும் ஸ்வாபாவிகமான குணங்கள், முதல் -- முதலான, அனைத்தும் -- எல்லாக் கல்யாண குணங்களும், தோன்ற -- ப்ரகாஸரிக்க, தன்னைய -- தனக்கு ஸத்ருஶர்களான, அதாவது பகவானிப்போல ஒருபொழுதும் ஜஞான ஸங்கோசாதிகள் இல்லாதவர்களான, அன்றிக்கே,

"ஹ வயஸ ஹவ யெஷீ நிதஹ நிதெழுாஷி ஹாஸுா:" (சு வயஸ ஹவ யேமீ நிதேஷ ஗ந்தா: ஸ வயஸ இவ யேமீ நித்ய நிர்தோ³ஷி க ஃ³ந்தா⁴):

என்கிறபடியே ஒரே வயதையுடைய, சூரிகள் -- நித்ய ஸுரிகள், தன்னடிக்கீழ் -- தன்னுடைய திருவடிகளின் கீழே, வாழ -- வாழும்படியாக, அதாவது "நின் தாளினைக்கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய்" என்கிறபடியே வாழ்ந்து கொண்டிருக்க, அருமறைசேர் -- ஒருவராலும் உள்ளபடியே அறிய முடியாததான வேதங்களினால் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கிற, அளவில்லா அவனியின் கண் -- அளவில்லாததான பரம்பதமாகிற நித்ய விபூதியிலே, அரவலைமேல் -- ஆதிரோஷங்கிற பரயங்கத்தின் மேல், வீற்றிருப்பால் -- தன்னுடைய உத்கர்ஷம் தோன்றும்படி உட்கார்ந்திருப்பதினால், இத்தால் பரமபதத்தில் பரத்வமே விஞ்சியிருக்கும் என்பது தெரிவிக்கப் பட்டதாகிறது. அனைத்தும் -- எல்லா லோகங்களையும், காக்கும் -- ரக்ஷிக்கிற,

குஜாநா³ஸபவாஹா ஹூஇஹாஹாஸுாஸுப்ரதாபவாநு"

"ஹக்ஷணாநா⁴உரோ ராஜ: பூஷிவீஞாபாஹயக"

ஆஜாநுல்வாஹு ஸ்ஸமஹாஸ்கந்ய:ப்ரதாபவாந"

"லக்ஷணாநுசரோ ராம: பூஷிவீஞாபாஹயத"

அதூநாலம்ப³பா³ஹா ஸ்ஸமஹாஸ்கந்த⁴:ப்ரதாபவாந"

"லக்ஷணாநுசரோ ராம: ப்ருதி²வீமநுபாஹயத"

என்றும்போலே படை எடுத்து விடுகை, ஶராஸங்கதிகளைச் செய்கை, முதலிய வ்யாபாரங்கள் ஒன்றும் இல்லாமல் வீற்றிருந்து "ஏழாலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கானும் அம்மானை" என்கிறபடியே தன்னுடைய வீற்றிருத்தலாலேயே ஸர்வலோக ஸம்ரக்ஷணம் செய்கிற என்றபடி, கருமணியை -- நீல ரதனம் போன்றவனை, கரிகரிமேல் -- பூஷி ஹஸ்திகிரியின் மேலே, கண்டேன் -- ப்ரத்யக்ஷமாகப் பார்த்தேன், என்றன் -- என்னுடைய, கடுவினைகள் -- க்ருரங்களான பாபங்கள், அனைத்தும் -- எல்லாவற்றையும், நான், கண்டிலேனே -- காணவில்லை, இதற்கு முன் அந்தப் பாபங்களைத் தவிர வேறென்றையும் பாராத நான் இப்பொழுது அவைகளில் ஒன்றைக்கூடப் பார்க்கவில்லை என்றபடி. (20)





இப்படிக் கண்கள் காண்டற்கரிய கூனோராய விஷயத்தைக் கண்டு ஸ்ரூவா (இப்படிக் கண்கள் காண்டற்கரிய மனேஷ விஷயத்தைக் கண்டு ப்ரஹ்மா)

ததவூஷாஷ்காஷ்) டொரா:ஸ்ரூதம்
விதாந வெஷாஜதவீஸைப்ரஹ்மி
வாத்துக்கிணைாஜத
வாவாண்ட்வாபாதோ
யயெலா தாா காது
விவெகாஜலஜதா
ப்ராக்காக்கிணா பெபேதி
தயாசப்ராக்காக்கிணா பூயாதி
உமாங் பொந்தொதி லாந்தியிங்
கொண் டெஸ்ரூ
ஐாஜதுக்கா: பியியண
ஹாஜிங் போஷிவுஜ காஷணா
இப்படி "மொய்ம்மாம் பூம்பொழில்
படியே சுக்குமாக ஹாஷி
ஷாஷிதங்களைப் பண்ணின்ஸ்ரூவா
சிறிதுபோது ஓடிக் கூடித் தரித்து
நாச்சிமாருடனே பெரிய பெருமாள்
எழுந்தருளியிருக்கிற நிலையை
இங்ஙனே காநாஹவித்தான்.

வெய்மதசீ ஸமப்ரம்மி ஸ தல்ளணோத்து
சுக்காஞ்வாபுதோ யயை ததா குத்த
விவெகமுத்தாமி ப்ரதக்ஷிண் ப்ரைதி
ததாப்ரதக்ஷிண் ப்ரயாதி ஦ூர் புநர்தி
சுநி஧ி கரென பக்காஞ்வ மமாஜதத்து
ப்ரியேன ஗ா஢் பரிஷஸ்வஜ ஜ்ஞமு
இப்படி "மொய்ம்மாம்
பூம்பொழில் படியே அக்ரமமாக
ஹார்ஷ சேஷ்டிதங்களைப்
பண்ணின ப்ரஹ்மா சிறிதுபோது
ஓடிக் கூடித் தரித்து
நாச்சிமாருடனே பெரிய
பெருமாள் எழுந்தருளியிருக்கிற
நிலையை இங்ஙனே
நிலையை இங்ஙனே அனுமதித்
தான்.

ததஸ்தமுத்துவீக்ஷய
புரஸ்தி²தம் விதாந
வேத³யமதஸீ ஸமப்ரப⁴ம் ஸ
ததக்காணேத்துப்பு⁴த
ஸ்ரகார்ணவாப்லுதோ யயெலா
ததா³ க்ருத்ய விவேகமுட⁴தாம்
ப்ரத³க்கிணம் ப்ரரதி
ததா(அ)ப்ரத³க்கிணம் ப்ரயாதி
தூ³ரம் புநரேதி ஸந்நிதியிம
கரேண பஸ்ச²ர்ஸ
மமார்ஜதத்துவு: பரியேன
கா³ட⁴ம் பரிஷஸ்வஜே
க்கணம்திப்படி "மொய்ம்மாம்
பூம்பொழில் படியே அக்ரமமாக
ஹார்ஷ சேஷ்டிதங்களைப்
பண்ணின ப்ரஹ்மா சிறிதுபோது
ஓடிக் கூடித் தரித்து
நாச்சிமாருடனே பெரிய
பெருமாள் எழுந்தருளியிருக்கிற
நிலையை இங்ஙனே
அநுப⁴வித்தான்.
|

கண்கள் காண்டற்கரிய - கண்களால் பார்ப்பதற்கு அஸக்யமான, மனோரத விஷயத்தை - இச்சைக்கு விஷயமான வஸ்துவை, **தத:** - பிறகு, புரஸ்திதம் - முன்பே நிற்கிற, அதஸீ ஸமப்ரபம் - காயாம்பு வர்ணம் போன்ற காந்தியையுடைய, **தம்** - அந்த, ஹரிம் - பகவானை, விதாந வேதயாம் - யஜ்ஞத்தின் வேதியில், **உத்வீக்ஷய** - பார்த்து, **தத்சஷ்ணோத்தும்** - அந்த சஷ்ணத்தில் உண்டான, **ஸ்ரகார்ணவாப்லுத:** -ஸந்தோஷமாகிற ஸமுத்திரத்தில் முழுகினவராய், க்ருத்ய விவேக முத்தாம் - இது செய்யத்தக்கது இது செய்யத்தகாதது என்கிற ஜ்ஞானம் இல்லாமையை, **ததா³** - அப்பொழுது, ஸஹ: -அந்த ப்ரும்மா, **யயெலா** - அபைந்தார். அப்படி அவர் செய்த கார்யங்கள் மேலே நிருபிக்கப் படுகின்றன.

ப்ரதசஷ்ணைம் -ப்ரதசஷ்ணைமாக, **ப்ரரதி** - வருகிறார், **ததா²** - அப்படியே, **அப்ரதசஷ்ணைம்** - அப்ரதசஷ்ணைமாக வருகிறார், **தூ³ரம்**-வெகுதூரம், **ப்ரயாதி** -செல்லுகிறார், **புன:ஸந்நிதிம்** ஏதி - மறுபடியும் ஸமீபத்தை அடைகிறார், **தத்துவு:** - அந்தப் பகவானுடைய திருமேனியை, **கரேண** - கைகளினால், **பஸ்பரஸ-** தொட்டார், **மமார்ஜ** - துடைத்தார், **பரியேன** -ப்ரீதியினால், **கா³ட⁴ம்** - கெட்டியாக, **சஷ்ணம்** - சஷ்ண காலம், **பரிஷஸ்வஜே** -கட்டுக்கொண்டார்.





மொய்ம்மாம் பூம்பொழில் இத்யாதி -- "மொய்ம்மாம் பூம்பொழில்" என்றாரம்பிக்கும் திருவாய் மொழியில் ஆழ்வார் அருளிச் செய்தபடியே , இத்திருவாய்மொழியின் அர்த்தத்தை இவர் தாமே ஸ்ரீ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் ஶளாரோ ஸ்ரீஹதநாஹாஷாஜாஷாக்கசம ஶௌஶஶுபதனு

ஸுஷமாநாக்கு பெரளரே ஸ்ரீஹதநாஹாஷாஜாஷாமோந்மாத³க்கத்வம் என்று ஸங்க்ரஹித்தாரிறே. அதாவது தன்னுடைய திருமேனியின் ஸெளாஷ்வத்தில் ஈடுபட்டவர்களை பகவான் பிச்சேற்றி அக்ரமமான ஹர்ஷ சேஷ்டிதாங்களை உடையவர்களாகப் பண்ணுவன் என்றபடி. **அக்ரமமாக** - ஒரு வரிசைக் கிரமம் இல்லாதபடி. அதாவது இதற்குப் பிறகு இது செய்வது என்கிற வ்யவஸ்தை இல்லாமல். **ஹர்ஷ சேஷ்டிதாங்களை** - ஸந்தோஷ வ்யாபாரங்களை, **சிறிது போது** - கொஞ்ச காலம்.

இப்படி ப்ரும்மா பகவானை திவ்ய மஹிஷிகளுடன் அனுபவித்த ப்ரகாரத்தை ஒரு பாட்டாலே ஸங்க்ரஹித்தருளுகிறார் -- "**பெடையிரண்டை**" என்றாரம்பித்து.

பெடையிரண்டை யொரணமடைந்து

பிரிந்திடா வகை பேசலாம்

பெருகு மருவிகளருகு மருவிய

பெரியமணி வரை பயிலலாம்

பிடியிரண்டொடு களபமொன்று

பினைந்த பேரழகோதலாம்

பிரிவிலொனியோடு நிழலு மருகுறு

மிரவி யிலகுதல் பரவலாம்

கொடியிரண்டொடு விடவி யொன்று

குளிர்ந்தவாறு குலாவலாம்

குறைவில் சுருதியு நினைவு மிலகிய

தரும வரு நிலையென்னலாம்

அடியிரண்டையு மடையு மன்ப

ரறிந்த பேரருளாளனார்

அணுகு மலர்மக ளவனி மகளோடு

கரடிகிரி நிலை கவர்தலே.

பதவுரை

அடி இரண்டையும் - தம்முடைய திருவடிகள் இரண்டையும், **அடையும்** - உபாயமாயும் பலமாயும் அடைந்த, **அன்பர் ப்ரீதி உடையவர்களினால்**, **அறிந்த** - அறியப்பட்வரான், இத்தால் ப்ரீதி இல்லாத வர்களுக்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தின் ஸேவை கிடைக்காது என்பது த்யோதிதம், **பேரருளாளனார்** - அதிகமான க்ருபையையுடைய ஸ்ரீ தேவப்பெருமாள், **அணுகு** - ஸமீபத்தில் இருக்கிற, மலர்மகள் - ஸல்மீ, அவனி மகள் - பூமிப்பிராட்டி, ஒடு இவர்களுடன், **கரடிகிரி** - ஸ்ரீ ஹஸ்திகிரியில், **நிலைகவர்தல்** - நின்றருளுகை, இது மேலே ' **பேசலாம்** ', ' **பயிலலாம்** ' இத்யாதிகளுடன் அந்வயிக்கிறது, **பெடை இரண்டை** - இரண்டு பெண் ஹம்ஸங்களை, ஒர் அனம் - ஒரு புருஷ ஹம்ஸம், **அபைந்து** - சேர்ந்து, **பிரிந்திடா** பிரியாமல் இருக்கும் வண்ணம் என்று, **பேசலாம்**, அதாவது பிரியாமல் எப்பொழுதும் சேர்ந்திருக்கிறது போல் இருக்கிறது என்று சொல்லலாம், இப்படியே மேலும் சொல்லிக் கொள்வது, **பெருகும்** - பெருகுகிற, **அருவிகள்** - மலை அருவிகளின், **அருகு** - ஸமீபத்திலே, **மருவிய** - சேர்ந்திருக்கிற, **பெரிய** - உன்னதமான, மணி வரை - நீல மணி மயமான பர்வதத்தை, **பயிலலாம்** - புத்தியினால் அடிக்கடி அப்யஸிக்கலாம்,





அதாவது இதற்கு ஸமமாக இருப்பதாக அனுஸந்திக்கலா மென்றபடி, களபம் ஒன்று - ஒரு யானையானது, பிடி இரண்டொடு - இரண்டு பெண் யானைகளுடன், பினைந்த - சேர்ந்திருக்கிற, பேரழகு- உயர்ந்த ஸெளாந்தர்யத்தை, ஓதலாம் - அடிக்கடி சொல்லலாம்,

"ஸஹ வஸாஸிஜ வாஸா ஜெந்தீஹா வஸாஹா |

ந ஊவந திவ ஜூஞ) போவாஸரி நதாநா ஽

ஸாஜஸரிஜந வெ ஹஸஹாவீ தீஹா)

"ஸஹ ஸரஸிஜ வாஸா மெதிசு வஶாய் |

ந இவ ந மிவ முடனந் பாபராசின் நதாநா

கருஸரி஦நூபே ஗ஞ்சக்ஸிவ தீவ்யஸ் ||

"ஸஹ ஸரஸிஜ வாஸா மேதி³நீப்⁴யாம் வஸாப்⁴யாம் |

ந இவ ந மிவ ம்ருத்³நந் பாபராசிம் நதாநாம்

க³ருட்³ஸரித்³நாபே க³ந்த⁴ஹஸ்தீவ தீ³வ்யர்த||

என்றிவர் தாமே அருளிச்செய்திருப்பது இங்கனுஸந்தேயம், பிரிவில் - பிரிவில்லாத, ஒளியொடு - ப்ரபையோடு, நிழலும் - சாயையும், அருகு - ஸமீபத்தை, உறும் - அடைந்திருக்கிற, இரவி - ஸார்யனுடைய, இலகுதல் - ப்ரகாஸத்தை, பரவலாம் - ஸதோத்திரம் செய்யலாம், கொடி இரண்டொடு - இரண்டு கொடிகளுடனே, விடவி யொன்று - ஒரு வருசஷமானது, குளிர்ந்தவாறு - குளிர்ந்திருந்த ப்ரகாரத்தை, குலாவலாம் - பெருமையுடன் சொல்லலாம், குறைவில் - அபெளருஷேயமாகையாலே குறைவொன்றுமில்லாத, சுருதியும் - வேதமும், நினைவும் - ஸம்ருதியும், இலகிய - தனக்கு ப்ரதிபாதகங்களாக ப்ரகாஸரிக்கிற தரும தர்மத்தினுடைய, அரு - ஸலக்ஷ்மமான, நிலை - ஸ்திதி, என்னலாம் என்று சொல்லலாம். 21.

சு நக்ரா சு நக உ ஜீ ஹ உ ரணாணா வரான பெரு
மாஞ்சைடைய சிவு உ ரணாங்களை சு நா ஹவி க்கத் துடங்கி
ஓரோரு சுகாரங்களுக்கு ஓரோரு உவா நாலாவங்க
ளைத் தேடி உ ரணா வா உ ரணா யத்துக்கு ஒரு உவா நா
லாவங்களும் தேட வொன்னுதென்று கொண்டாடி
ஞன்.

அன்ற அன்ற மங்குருண்வரான பெருமாஞ்சைடைய ஦ிவ ரூணங்களை அநுபவிக்கத் துடங்கி ஓரோரு ஆகாரங்களுக்கு ஓரோரு உபமானமாஸங்களைத் தேடி ஒன்று ஸமுடாயத்துக்கு ஒரு உபமானமாஸங்களும் தேடவொண்ணாதென்று கொண்டாடினான்.





அநந்தரம் அநந்த மங்களாகுணார்ணவரான பெருமானுடைய திவ்ய குணங்களை அனுபவிக்கத் துடங்கி ஓராரு ஆகாரங்களுக்கு ஓராரு உபமாநபாஸங்களைத் தேடி குண ஸமுதாயத்துக்கு ஒரு உபமாநபாஸங்களும் தேடவொண்ணா தென்று கொண்டாடினான்.

இப்படி பகவானை அனுபவித்துப் பிறகு பகவானுடைய கல்யாண குணங்களை அனுபவித்தான் என்று நிரூபித்தருளுகிறார் -- அநந்தரம் என்றாரம்பித்து. அநந்த இத்யாதி -- எண்ணிறந்த கல்யாண குணங்களுக்கு ஸமுத்திரம் போன்ற. குணஸமுதாயத்துக்கு -- இப்படிப்பட்ட குணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருப்பதற்கு.

இப்படி மொத்தமாக நிரூபிக்கப்பட்டதையே பிரித்து அருளிச் செய்கிறார் -- வேரொப்பார் என்றாரம்பித்து.

வேரொப்பார் விண்முதலாம் காவுக்கெல்லாம்
விழி யொப்பார் வேதமெனும் கண் தனக்கு
காரோப்பார் கருணை மழை பொழிந்திடுங் கால்
கடலொப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீரொப்பார் நிலமளிக்கும் தன்மை தன்னால்
நிலரொப்பார் நெடும்பிழைகள் பொறுக்குநேரால்
ஆரொப்பா ரிவர் குணங்கள் அனைத்தும் கண்டால்
அருளாளர் தாமெனினும் தமக்கொவ்வாரே. 22.

பதவுரை

அருளாளர் -- க்ருடைபயினாலே ஆளப்படுமவரான ஸ்ரீ தேவப்பெருமாள், விண்முதலாம் -- ஆகாஸம் முதலான, காவுக்கெல்லாம் -- ப்ரபஞ்சமாகிற தோப்புகளுக்கெல்லாம், வேரொப்பார் -- வேருக்கு ஸத்ருஶமானவர், அதாவது எப்படி வேர் மரத்திற்கு ஆதாரமாயிருக்கிறதோ அதைப்போல பகவானும் எல்லா ப்ரபஞ்சத்துக்கும் ஆராதம் என்றபடி, வேதமெனும் -- வேதம் என்று சொல்லப்படுகிற, கண் தனக்கு -- கண்ணுக்கு, விழியொப்பார் -- கருவிழிக்கு ஸமமானவர், அதாவது கருவிழி இல்லாவிட்டால் எப்படிக் கண்கள் வஸ்துக்களைப் பார்க்கமுடியாதோ அதைப்போல பகவானுடைய அனுக்ரஹம் இல்லாவிட்டால் வேதங்களின் உண்மையான அர்த்தங்களை அறியமுடியாது என்பதுத்தேயாதிதும்.

பகவான் தானும்,

"ஹச்சுரா சவந்தாயா ஶரக்ஷே சவந்தேவங் வியாஜ்தாநி ஜூதாங் ஜுஷ்டாங் தசேவந்"

பக்தா தனந்யா ஶக்ய: அஹ்மேவ் வி஘ோத்ஜுநி | ஜாது கிருஷ்ண தலை| பக்த்யா தவநந்யயா ஸக்ய: அஹ்மேவம் விதோ(அ)ரஜாநி|

ஐஞாதும் த்³ரஷ்டும் சத்தவேந} என்றிரே அருளிச் செய்தது!

ஸாஸ்தாவம் ஸதொ ஹச்சுரா ஶராஹூசெதீஜநாஷ் புந்

ஶுத்ராவ் ஗தீ ஭க்தா ஶாஸ்திரை ஜநார்஦ன்

ஸரத்³த்⁴பா⁴வம் க³தோ ப⁴க்த்யா ஶராஸ்த்ராத்³வேத்³மி ஜநார்த்³நம்





இத்யாதிகள் இங்கு அனுஸந்தேயங்கள். கருணை மழை -- க்ருபையாகிற மழையை, பொழிந்திடுங் கால் -- வர்ஷிக்கும்பொழுது, கார் -- கறுத்த மேகத்திற்கு, ஒப்பார் -- ஸத்ருஶராவர். அதாவது வித்யாஸம் பார்க்காமல் எல்லாரையும் ஒரே மாதிரியாகக் கடாசிக்கிறான் என்றபடி, கண்டிடினும் -- ப்ரத்யசஷ்மாகப் பார்த்தாலும், காணாக்கூத்தால் -- நம்மால் காணப்படாத நாட்டியத்தால், அதாவது, ஆஸ்சர்யமான சேஷ்டிதங்களால், கடல் ஒப்பார் -- ஸமுத்திரத்துக்கு ஸமமானவர், அதாவது ஸமுத்திரம் கண்ணால் பார்க்கப் பட்டிருந்த போதிலும் அதற்குள்ளே இருக்கும் வஸ்துக்கள் ஒன்றையும் நாம் அறியமுடியாததுபோல பகவானை நாம் நேரில் பார்த்தாலும் அவனுடைய தில்ய சேஷ்டிதங்களை அறியமுடியாது என்றபடி, நிலம் -- பூமியை, அளிக்கும் -- காப்பாற்றும், தன்மைதன்னால் -- ஸ்வபாவத்தினால், நீரொப்பார் -- ஜலத்திற்கு ஸத்ருஶமாயிருப்பார், நெடும் -- வெகு காலமாகச் செய்யப்பட்ட பிழைகள் -- அபராதங்களை, பொறுக்கும் -- கஷ்மித்தருளும், நேரால் -- ஆர்ஜவ குணத்தினால், நிலமொப்பார் -- பூமிக்கு ஸத்ருஶமானவர். கூஷியா பூஷிலீ ஸௌ: கிஸயா பூஷிவி ஸம: கஷமயா ப்ருதிலீ ஸம: என்னப்பட்டதிறே. இவர் குணங்கள் -- இவருடைய குணங்களை, அனைத்தும் -- எல்லாவற்றையும், கண்டால் -- நிருபித்துப் பார்த்தால், ஆர் -- யார், ஒப்பார் -- இவருக்கு ஸத்ருஶராவார், ஒருவரும் ஸத்ருஶராக மாட்டார்கள், அதாவது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றே ஸத்ருஶமாக நிருபிக்கலாமேயன்றி, எல்லாவற்றிற்கும் சேர்த்து ஸத்ருஶமாக ஒன்றும் நிருபிக்க முடியாது என்றபடி. கீழ் நிருபிக்கப்பட்ட "வேர்" முதலியவைகளும் கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கையெயாவ்வா என்கிற ந்யாயத்தினால் உபமான ஆபாஸங்களே யன்றி நேர் கொடு நேரே த்ருஷ்டாந்தமாக மாட்டாது. ஆனாலும், இந்தக் குணஸமுதாயத்திற்கோ வெளில் இப்படிப்பட்ட உபமானாபாஸம் கடக்கிடையாது என்றதாயிற்று. இப்படி வேறு ஒரு வஸ்துக்களும் தனக்கு உபமானமாகா விட்டாலும் தானே தனக்கு ஸத்ருஶன் என்ன வொண்ணாதோ என்னில் அருளிச் செய்கிறார் மேலே, தாமெனினும் -- தானே என்றாலும், தமக்கு, ஒவ்வார் -- ஸத்ருஶமாகமாட்டார், அதாவது தன்னோடு அபின்னரான பரமபதநாதனும், ஸ்ரீதேவப்பெருமாளுக்கு ஸத்ருஶராகமாட்டார் என்றபடி. அங்கு பரத்வம் விஞ்சியிருப்பதினாலும் இங்கு ஸெளால்யம் விஞ்சியிருப்பதினாலும் ஸத்ருஶமாக மாட்டார் என்று தாத்பர்யம். அன்றிக்கே திருமேனியின் ஸெளாஷ்டைத்தில் விஞ்சியிருப்பவர் என்றபடியாகவுமாம். கல் நெஞ்சரும் கரைந்துருகும்படியிறே அர்ச்சாருபத்தில் ஸெளாந்தர்யமிருப்பது.

இப்படிப் பெருமானுடைய உணர்க்கீள வகை யும் துஞ்சக்கடிமாக வகுத்து கநாலவிக்கிற வைப்புதொ ஹாவனு யூஹா மேல் ஹாவத்தாலே பிஜுவாடுத்தின் மேல் பாதியிலே வெஃகாவில் துயிலமர்த்த வேந்தை யும் கீழ் ஹாவத்தாலே உதாவெழியிலே நின்றநுளின

பெருமானியும் சேர சநாலவித்து இங்கனே சநாலவித்தான்--
வங்கா வெஷவதீ செலை ஹவி செலை வா டூஷாதெ |
உவாய மலுலாவெந வெயம் வாதூ வாரா உஹி, ||
என்று.

இப்படி யூஹா உஹா ஹவுவாவாஸானும் முகிழ் த்த உடம்பும் பனி அரும்பின கண்களும் தழுதழுத்த மிடறும் தளர்ந்த நிலையமாய்க் கொண்டு தன் சுயிகா ரச் சுமையை மறந்து அடிமையிலே அடி கொண்டு வேஷாது வாராவெரையை விண்ணப்பம் செய்ய, ப்ரஸாத ஸமுகரான பெருமாள் உனக்கு வேண்டின வரம் கொள்வாய் என்று அருளிச்செய்தார்.

இப்படிப் பெருமானுடைய குணங்களை வகையும் துகையு காக வகுத்து அனுபவிக்கிற ஸர்வதோழுகனான ப்ரஹ்ம ல் முகத்தாலே யஜ்ஞவாடத்தின் ல்ப தியிலே வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தையும் கீழ் முகத்தாலே உத்தர வேதியில் நின்றநுளின பெரு காளையும் சேர அனுபவித்து இங்ஙனே அநுஸந்தித்தான்.

ஏகம் வேகவதீ மத்தீய ஹாஷ்டிகைலே ச த்ருஶ்யதே |
உபாய பபொவேந ஸ்வயம் வ்யக்தம் பரம மஹ: |||
என்று.

இப்படி ப்ரஹ்மா மஹா ஹர்ஷபரவாணாய் முகிழ்தத உடம்பும் பனி அரும்பின கண்க ம் தழுதழுத்த மிடறும் தளர்ந்த நிலையமாய்க் கொண்டு தன் அதிக ரச் சுமையை றந்து அடிமையிலே அடிகை ண்டு ஸ்தோத்ர பரம்பரையை விண்ணப்பம் செய்ய, ப்ரஸாத ஸமுகரான பெருமாள் உனக்கு வேண்டின வரம் கொள்வாய் என்று அருளிச்செய்தார்.





வாரங் வாய் தவழாகச் சுவங் யயால்லிஜதாகூநஃ |
 வஸவடுங் வஸங்பெதூதெ பொங்வஸாங் உயி ஜூஷ்டிபேயங் ஹதெ |||
 வரம் வரய தஸ்மாத் தவம் யதாபிமதமாதமநஃ:
 ஸர்வம் ஸம்பத்ஸ்யதே பும்ஸாம் மயி த்ருஷ்டிதம் கதே ||

வகையும் துகையுமாக -- தனித்தனியாகவும் சேர்த்தும், வகுத்து -- பிரித்து, ஸர்வதோமுக --நான்கு திக்குகளிலும் முகங்களை உடையவனான, மேல் முகத்தாலே -- மேற்கு திக்கை நோக்கியிருக்கும் முகத்தாலே, சேர அனுபவித்து -- ஒரே காலத்தில் அனுபவித்து,

உபாய பல பாலேவந் -- உபாயமாகவும் பலமாயும் கிருப்பதினால், ஸ்வயம் வ்யக்தம் -- தானே தோன்றியிருக்கிற, ஏகம் -- ஒரு, பரம் --உயர்ந்த, மஹ: -- தேஜஸ்ஸா, வேகவதீ மத்தேயே -- வேகவதீயின் மத்தியிலும், ஹஸ்திஶைலே ச -- பஞ் ஹஸ்திகிரியிலும், த்ருஶ்யதே -- காணப்படுகிறது, அதாவது வேகவதீயின் மத்தியிலே கிருக்கும் பகவான் யஜ்ஞத்தை ரக்ஷித்தபடியினால் உபாயமாகவும், அந்த யஜ்ஞத்தின் பலமாக ஸௌவை ஸாதித்த பஞ்சேதவாதிராஜன் பலமாகவும் கிருக்கிறார் என்றபடி.

முகிழ்து -- மயிர்க்கவச்சலுடன் கவடிய, பனி அரும்பின -- ஆனந்தக் கண்ணீரைப் பெருக்குகின்ற, மிடறு -- தொண்டை, அதிகாரச் சுமையை -- ப்ரும்மத்வமாகிற அதிகாரத்தின் பாரத்தை, அடிமையிலே -- தாஸ்யத்தில், அடி கொண்டு -- கால் ஊன்றி நின்று, ப்ரஸாத கீத்யாதி -- அனுக்ரஹம் செப்ப வேண்டும் என்கிற எண்ணத்தினால் ப்ரஸாண்னமான திருமுக மண்டலத்தை உடையவரான

பும்ஸாம் -- புருஷர்களுக்கு, மயி -- நான், த்ருஷ்டிபதும் -- கண்ணுக்கு விஷயமாயிருக்கையை, கதே -- அடைந்து கிருக்கும்பொழுது, ஸர்வம் -- எல்லாம், ஸம்பத்ஸ்யதே -- கைசூடப் போகிறது, தஸ்மாத் -- ஆகையினால், தவம் -- நி, ஆத்மந: -- உனக்கு, யதாபிமதம் -- கிஷ்டப்படி, வரம் வரய -- வரத்தைக் கேட்டுக்கொள்.

கிப்படி பகவான் ப்ரும்மாவை வினவியருளினபடியை ஒரு பாட்டாலே நிருபித்தருளுகிறார் -- எந்நிலமும் என்றாம்பித்து.

எந்நிலமும் குரத்தால் குறி செப்த வெழிற் பரி கொண்டு
 அன்னமுயர்த்தசெய்யோனன்றுவேள்வி செய்வேதியின்மேல்
 முன்னிலையாகிய மூர்த்தியுடன் நான்முக! மற்றுமுனக்கு
 என்ன வரம் தருவோமென்று நாதனியம்பினேன. 23

பதவுரை

அன்ன முயர்த்த - ஹம்ஸத்தை வாஹனமாகவுடைய, செய்யோன் ருஜாவான ஸ்வபாவத்தையுடைய ப்ரும்மா, அன்று க்ருத யுகத்தில், எந்நிலமும் - எல்லாப் பூமிகளிலும், குரத்தால் - தன்னுடைய குளம்புகளினாலே, குறி செய்த - அடையாளம் செய்த, எழில் - ப்ரகாஸமான, பரி கொண்டு - அஸ்வ மேத யாகம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட குதிரையை முக்கை ஹவிஸ்ஸாக வைத்துக் கொண்டு, வேள்வி செய் - யாகம் செய்த, வேதியின் மேல் உத்தர வேதியின் மேலே, நாதன் - ஸர்வ லோக நாதனான பகவான், முன்னிலையாகிய - முன்னே நிலையையுடைய, அதாவது எதிரே நிற்கிற, மூர்த்தியுடன் - திவ்யமங்களை விக்ரஹத்துடன், நான்முக! - ஓ ப்ரும்மாவே, உனக்கு, மற்றும் வேறு - யாகத்தினுடைய இடையூறைப் போக்கினதைத் தவிர வேறான, என்ன வரம் - எந்த வரத்தை, தருவோம் தாக்கடவோம், என்று, இயம்பினன் - சொன்னான். 23

அப்பொழுது ஸ்ரூவாவும் நிதாவஸாரிகள் வஸா இஶாநஂ பண்ண பூராதூபமான ஜெவரீ
 ருடைய திருமேனியை நான் கண்டு அனுபவிக்கப் பெற்ற இதுவொழிய வேறு எனக்கு
 வேண்டுவது ஒரு வரமுண்டோ? அது ஒழிய வஸாரிகள் பொய் நின்ற ஞானமும் பொல்லா





ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனி உறாதபடி இங்கே ஜெவரீர் நிதாவிலுதை
ராய் நின்று வேண்டுவார்க்கு வேண்டும் வரம் கொடுத்து வாழ்வித்தருள வேண்டும் என்றும்,

வெவகாணை தா யா மொகை யமெயவ கூஷாவாஹரோ | தயா வூதாவுத கூஷசூ
நிவாவஸவை ஹவெஷிஹை || ஹவையெஶாவலவஸு ஶரிவரோ வூவடு மொகை நஷஹூதெ
பாணைகொடி விளாநெஹூநு பொஷாதா சவாஂ நாரா ஹா || என்றும் விண்ணப்பித்தான்.

இப்படி வூவடு காலத்திலும் வூவடு பூராணிகளும், ஸாக்ஷாத்தாரிக்கலாம்படி கோலம்
செய்திங்ஙனே எழுந்தருளியிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,

ஜெவ தியதூஜாஷாணா உஹா பூதாக்ஷதாஂ மத: |

கூசெசுவ நிவவிஷாஶி வூதாஜெதக பூவீ தீ தோ ||

என்று இப்படிப் பெருமாள் அருளிச் செய்கையாலே கூதாயடுனான பூவா கூதா
செஷத்தைத் தலைக்கட்டி, காதுயாஹ யஜு பூக்கிரெயையாலே வூஜுனை வூஶாராயநு
பண்ணி பொசு ஹாஹவதரான உஹஷிதுகளைக் குறித்துத் தான் பண்ணின கஷிஹங்நாா
ராபோது பாஷகாலிக வூஶாராயந கூஜத்தை வூஜுஹித்து உபெசெரித்தான்.

அப்பொழுது ரத்தாவும் நித்யஸூரிகள் ஸதா ஦ர்சன் பண்ண பாஸமான ஦ேவரீருடைய திருமேனியை நான்
கண்டு அனுபவிக்கப் பெற்ற இதுவொழிய வேறு எனக்கு வேண்டுவது ஒரு வரமுண்டோ? அது
ஒழிய ஸ்ஸாரிகள் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை
இனி உறாதபடி இங்கே ஦ேவரீர் நித்யாவிர்த்த ராய் நின்று வேண்டுவார்க்கு வேண்டும் வரம் கொடுத்து
வாழ்வித்தருள வேண்டும் என்றும்,

வைகுஞ்சு து யதா லோக யதை க்ஷீரஸாகரோ | தா ஸத்யவை க்ஷேத்ர நிவாஸ்தே மத: | ஹஸ்திஶைலஸ்ய ஶி஖ரே ஸர்வ லோக நமஸ்கரே |
புண்யகோடி விமானேஸ்மிந் பஶ்யந்து த்வ நர ஸ்ஸா || என்றும் விண்ணப்பித்தான்.

இப்படி ஸர்வ காலத்திலும் ஸர்வ பாணிகளும், ஸாக்ஷாத்தாரிக்கலாம்படி கோலம் செய்திங்ஙனே
எழுந்தருளியிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,

஦ேவ திர்யங்கநுஷ்யாணா மஹ் ப்ரத்யக்ஷதாஂ ஗த: |

அறை நிவசிஷ்யாமி ஸத்யமேதத் திருமை தோ ||

என்று இப்படிப் பெருமாள் அருளிச் செய்கையாலே குதார்ஞான ரத்தா க்ஷீர குது ஶேத்தைத் தலைக்கட்டி,
கார்த்யா ஧ர்ம பிரகியையாலே ஸம்பூர்ண ஸமாராதன பண்ணி பரம ஭ாగவதரான மஹர்ஷிகளைக் குறித்துத் தான்
பண்ணின அபி஗மனாடி ரூபாஷ்டிர பாஶ்காலிக ஸமாராதன க்ஷத்தை ஸங்காரத்து உபதேசித்தான்.

அப்பொழுது பாஷ்டிரஹ்மாவும் நித்யஸுரிகள் ஸதா³ தா³ர்ஶநம் பண்ண ப்ராப்தமான தே³வரீ
ருடைய திருமேனியை நான் கண்டு அனுபவிக்கப் பெற்ற இதுவொழிய வேறு எனக்கு





வேண்டுவது ஒரு வரமுன்டோ? அது ஒழிய ஸ்மஸாரிகள் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஓழக்கும் அழக்குடம்பும் இந்தின்ற நீர்மை இனி உறாதபடி இங்கே தேவேர் நித்யாவிர்பூத் ராய் நின்று வேண்டுவார்க்கு வேண்டும் வரம் கொடுத்து வாழ்வித்தருள வேண்டும் என்றும்,

வைகுண்டே² து யதா² லோகே யதை²வ சக்ரீஸாக³ரே | ததா² ஸத்யவரத சேஷ்ட்ரே நிவாஸஸ்தே ப⁴வேதி³ஹு || ஹஸ்திஶைஸலஸ்ய ஶரிக²ரே ஸர்வ லோக நமஸ்கருதே | புண்யகோடி விமாநேஸ்மிந் பஸ்யந்து தவாம் நரா ஸ்ஸதா³|| என்றும் விண்ணப்பித்தான்.

இப்படி ஸர்வ காலத்திலும் ஸர்வ ப்ராணிகளும், ஸாக்ஷாத்கரிக்கலாம்படி கோலம் செய்திங்வனே எழுந்தருளியிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,

தேவே திர்யங்மநுஷ்யாணா மஹம் ப்ரத்யசஷதாம் க³த: |

அத்ரைவ நிவளிஷ்யாமி ஸத்யமேதத் ப³ரவீமி தே ||

என்று இப்படிப் பெருமாள் அருளிச் செய்கையாலே க்ருதார்த²னான ப³ரஹ்மா க்ரது ஶேஷ்ட்தைத் தலைக்கட்டி, கார்தயுக³ த⁴ர்ம ப்ரக்ரியையாலே ஸம்பூர்ண ஸமாராத⁴நம் பண்ணி பரம பா⁴க³வதரான மஹர்ஷிகளைக் குறித்துத் தான் பண்ணின அபி⁴க³மநாதி³ ரூபாச்சி²த³ர பாஞ்சகாலிக ஸமாராத⁴ந க்ரமத்தை ஸங்க³ரஹித்து உபதே³ஶித்தான்.

இப்படி எம்பெருமான் கேட்டருள, ப்ரும்மா ப்ரார்த்தித்த வரத்தையும், அப்படியே பகவான் கிருபை செய்தருளினதையும் நிருபித்து ப்ரும்மா தன்னுடைய ப்ரீத்யதிஶயத்தினாலே பகவானை ஆராதித்து, அப்படிப்பட்ட ஆராதனத்தினுடைய க்ரமத்தையும் மற்றவர்களுக்கு உபதேஶித்தான் என்று அருளிச் செய்கிறார் - "அப்பொழுது" என்றாரம்பித்து.

பொய் நின்ற ஞானமும் - பொய்யாக நிற்கிற ஜ்ஞானமும், அன்றிக்கே பொய்யான வஸ்துக்களில் அப்ராப்யமானவற்றை ப்ராப்யமாக நினைத்தபடியினால் நிலை பெற்ற ஜ்ஞானமும், பொல்லா ஓழக்கும் - துராசாரமும், அழக்குடம்பும் - மலமயமான ஶரீரமும், இந்தின்ற நீர்மை - இப்படிப்பட்ட ஸ்வபாவத்தையே, இனி - இதற்குப் பிற்பட்ட காலத்திலும், உறாதபடி - அடையாமல் இருக்கும்படி. நித்யாவிர்பூதராய் - எப்பொழுதும் ஆவிரப்பவித்திருப்பவராய்,

வைகுண்டே து ததா லோகே - வைகுண்ட லோகத்திலே எப்படியோ, யதைவ சக்ரீஸாகரே - திருப்பாற் கடலில் எப்படியோ, ததா - அப்படியே, இஹு - இந்த லோகத்தில், ஸத்யவரத சேஷ்ட்ரே - ஸத்யவரத சேஷ்ட்திரத்தில், தெ - உமக்கு, வாஸ: - வளிப்பதானது, பவேத் - உண்டாகட்டும், அதாவது அந்த இடங்களிலேபோல இங்கும் நித்யமாக வளிக்க வேண்டும், ஸர்வலோக நமஸ்கருதே - எல்லா ஜனங்களி னாலும் நமஸ்காரம் செய்யப்பட்டிருக்கிற, ஹஸ்திஶைஸலஸ்ய - ஸ்ரீ ஹஸ்திகிரியினுடைய ஶரிகரே - உச்சியில், அஸ்மிந் - இந்த, புண்யகோடி விமாநே - புண்யகோடி விமானத்தில், தவாம் - உம்மை, நரா:- மனி தர்கள், ஸதா - எப்பொழுதும், பஸ்யந்து- பார்க்கட்டும், அதாவது ஸேவிக்கட்டும்.

அஹம் -- நான், தேவதிர்யங் மநுஷ்யாணாம் . - தேவதைகள், திர்யக்குகள், மனுஷ்யர்கள், இவர்களுக்கு, ப்ரத்யசஷதாம் கத: - ப்ரத்யசஷமாயிருக்கையை அடைந்தவளாய், அத்ரைவ -இங்கேயே, நிவளிஷ்யாமி - வளிக்கப்போகிறேன், ஏ தத் - இதை,தே -உனக்கு ஸத்யம் -- ஸத்யமாக, ப்ரவீமி - சொல்லுகிறேன். க்ரது





ஸேஷத்தை - யாகத்தின் மிகுதியை. 'கார்த்தயுக' இத்யாதி -- க்ருதயுகத்தில் செய்யக்கூடிய தர்மத்தின் ப்ரகாரத்தாலே. அபிகமநாதி ரூப - அபிகமனம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகமென்னப் படுகிற, அச்சித்ர -- இடைவிடாத, பாஞ்சகாலிக -- ஜந்து காலங்களில் செய்யப் படுகிற, ஸமாராதந -- திருவாராதனம்.

சென்று மலர் பறித்து எந்நாதன் சேவடிப் போதுகந்து
நன்றென நீர் சுடர் தூப நன்முகவாச விலை கொடுத்துக்
கண்ணலிலட்டுவத்தோ டன்னம் சீடைக் கறி படைத்துப்
பின்னும் செபித்தவன் பாதம் என்னுங்கள் முனிகளென்றான். 24

பதவுரை

முனிகள் - ஓ ! ரிஷிகளே, முனிகாள் என்பது குறைந்து முனிகள் என்று கிடக்கிறது, சென்று - பகவத் ஸந்நிதிக்கு சென்று, இத்தால் சுவிஹஸு ஹரி பூராத : (அபிகம்ய ஹரிம் ப்ராத;) என்று சொல்லப்பட்ட அபிகமனம் ஸங்க்ரஹிக்கப் பட்டதாகிறது, பகவத் ஸந்நிதிகளுக்குப் போய் அவ்விடத்தில் தவய தத் விவரணாதிகளினாலே ப்ரபத்தியை அனுஸந்திக்கை அருளிச் செய்யப் பட்டது, 'தனி முதலடியினை அடைபவர் தமரே ' என்று இவர் தாமே ஸுா வைஷ்ணவ தினசரியில் அனுஸந்தித்தாரிறே, மார் - புஷ்பங்களை, யந்து, இத்தால் பகவதாராதனத்திற்கு உபயுக்தமான பாஹ்யோபகரண த்ரவ்யங்களை ஸம்பாதிப்பது குறிப்பிடப்பட்டதாகிறது, என - என்னுடைய, நாநள் - ஸ்வாமியான பகவானுடைய, சேவா - சிவந்த திருவடிகளாகிற, யோது - புஷ்பங்களை, உகந்து - ப்ரீதி பூர்வகமாக ஆசைப்பட்டு, இத்தால் மானஸமான பூஜோபகரணங்களை ஸம்பாதிப்பது சொல்லப் பட்டதாகிறது, ப்ரீதி காரிதமாகவிறே ஸமாராதனம் தானும் இருப்பது என்று நித்யத்தில் நிரூபிக்கப்பட்டது, இத்தால் பகவானுடைய திருவடிகளில் ப்ரீதியை வருத்திசெய்யக்கூடிய ஸுநிஃஸாக்திகளின் பரிசயமும் ஸாதிதமாகிறது, இப்படி உபாதானம் ஸங்க்ரஹிக்கப்பட்டது, நன்றேன - நல்லது என்று சொல்லப்பட்ட, அதாவது ஶாஸ்திரங்களில் பூஜைக்கு உசிதங்கள் என்று விதிக்கப்பட்ட, நீர் - ஜைலம், கூட்டு - தீபம், தூப-தூபம், நன்-நல்ல, முகவாசவிலை- முகவாஸ தாம்பூலம் இவைகளை, கொடுத்து - ஸமர்ப்பிவித்து, கன்னல் - சர்க்கரை, இலட்டுவத்தோடு- ஸல்டுக்களுடன், அன்னம் - ஓதனம், கீடை, கறி - வ்யஞ்ஜனாதிகள் இவைகளை, யடைத்து - நிவேதனம் செய்து, தனக்கு ப்ரீதிகரங்களாய் ஶாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவைகளாய் இருக்கும் த்ரவ்யங்களைக் கொண்டும் பல விதமான வ்யஞ்ஜனாதி களைக் கொண்டும் ஓதனாதிகளைக் கொண்டும் நிவேதனம் செய்து என்றபடி, அதாவது ஒளபசாரிக 'ஸாம் ஸ்பர்மிக ஸாந்தருஷ்டிக ஆப்யவஹாரிகங்களான எல்லா உபசாரங்களை யும் ஸமர்ப்பித்து, இத்தால் இஜ்யை நிரூபிக்கப்பட்டது, சின்னும் - அதற்குப் பின்னால், செந்து - மூல மந்திராதிகளை ஜைபம் செய்து, இத்தால் ஸ்வாத்யாயம் நிரூபிக்கப்பட்டது, அவன் யாநம் - அவன் திருவடிகளை, என்னுங்கள் - த்யானித்துக்கொண்டிருங்கள், இத்தால் யோகம் சொல்லப்பட்டது, என்றான் - என்று சொன்னான். 24





ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்

25 & 26

78

ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்.

• சுந்தரம் பெருமானும் சுதிவசஞ்சஷ்டராய், வூ
ஹாவே! உனக்கு நான் தந்த சுயிகாரக் குறை தீரும்
படி ஸரவா தீவாவித்திகள் முதலான யச்ச வத்திகளு
டனே உன்னுடைய ஹாகத்தேறச் சென் று சுயி
கார ஹெஷத்தை நடத்துவாய்" என்று அருளிச்செய்
ய, வூஹாவும் சண்ணஞ்சுக்கிட ஏ ராக கங்கனுக்கு
மேலான வத்துஹாகத்திலே சென்று வத்துவுதகெஷ்
தூஹாஹாத்துதையும் ஸாதுவுதரான பெருமாள் திரு
வருளோயும் சுந்தரவுத்துக் கொண்டு வங்பான்டு

79

ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்.

ஹாவத்தாலை ஸவஹரித ஸஹாயி விஶேஷத்தாலே
வரி தாஷ்டுயிருந்தான்.

ஆழி நிலை வினைகடிவானை மேதமுடிந்ததற் பின்
வேழ மலை நாயகனூர் விடை கொடுக்க விண்ணேனி
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான்
ஹாழியெலா மழியாத யோகமடைந்திருந்தானே. 25

ந்த, ஸஹாயி விஶேஷத்தாலே - த்யான விஶேஷத்தினால், வரி
தாஷ்டுயோ - க்ருதார்த்தனுய்.

அநந்தரம் பெருமானும் அதிஸெந்துஷ்டராய் "ப்ரஹ்மாவே! உனக்கு நான் தந்த அதிகாரக் குறை தீரும்படி ஸரஸ்வதீ ஸாவித்ரிகள் முதலான தர்மபத்நிகளுடனே உன்னுடைய லோகத்தேறச் சென்று அதிகார ஶேஷத்தை நடத்துவாய்" என்று அருளிச் செய்ய, ப்ரஹ்மாவும், அண்டாந்தர் வர்த்தி லோகங்களுக்கு மேலான ஸத்யலோகத்திலே சென்று ஸத்யவரத சேஷத்ர மாஹாத்ம யத்தையும் ஸத்யவரதரான பெருமாள் திருவருளுளையும் அநுஸந்தித்துக் கொண்டு ஸம்பூர்ண பகவதனுபவ ரஸபரித ஸமாதி விஶேஷத்தாலே சரிதார்த்தனாயிருந்தான்.

சரித்திரத்தை நிகமனம் செய்தருளுகிறார் -- "அநந்தரம்" என்றாரம்பித்து. அதிகாரக் குறை -- ப்ரும்மத்வமாகிற அதிகாரத்தினால் பகவானை அனுபவிக்காத குறை. ஶேஷத்தை -- மிகுதியான காலத்தை, அண்டாந்தரவர்த்தி -- அண்டத்திற்குள்பட்ட, ஸத்யவரதரான -- நெருக்காத நீள்வரதம் என்றும், ஒஜாஜைதங்க வூதம் 77 (ததாம்யேதத் வரதம் மம) என்றும் சொன்ன வரதத்தை. பெருமாள் திருவருளையும் --பகவானுடைய க்ருபையையும், "அருளே" என்று உபக்ரமித்ததையே ப்ரும்மாவிற்கு அனுக்ரஹம் செய்த வருத்தாந்தத்தைக் கொண்டு இதுகாறும் நிருபித்தருளி அத்தையே உபஸம்ஹாரம் செய்தருளுகிறார். ஸம்பூர்ண -- குணாதிகளால் நிறைந்த, பகவதனுபவ -- பகவானை அனுபவிப்பதினால் உண்டான. ரஸபரித -- ஆனந்தத்தினால் நிறைந்த, ஸமாதி விஶேஷத்தாலே -- த்யான விஶேஷத்தாலே, சரிதார்த்தனாய் -- க்ருதார்த்தனாய்.

இந்த அர்த்தத்தையே ஒரு பாட்டாலே ஸங்க்ரஹித்தருளுகிறார் -- ஆழி என்றாரம்பித்து.

ஆழிநிலை வினைகடிவான மேதமுடிந்ததற் பின்

வேழமலை நாயகனாய் விடைகொடுக்க விண்ணேறி

நாழிகையில் வானவரை மற்றியிடு நான்முகன்தான்

ஹாழியெலா மழியாத யோகமடைந்திருந்தானே. 25.





பதவுரை

நாழிகையில் - அஸ்ப காலத்திற்குள், **வானவரை** - தேவதைகளை, **மாற்றியிடும்** - மாற்றி விடுகிற, **நான்முகன் தான்** - ப்ரும்மா, அதாவது தன்னுடைய கால அளவினால் மிகவும் ஸவல்பமான காலத்திற்குள்ளே இந்திராதி தேவர்கள் நாசத்தை அடைந்து விடுகிற படியினால் அந்த ஸ்தானத்தில் வேறு சிலரை நியமிக்கிற ப்ரும்மா என்றபடி, **ஆழி நிலை** - ஸமுத்திரத்தின் நிலையைப் போன்ற நிலையையுடையதான், அதாவது அளவிறந்ததான், **வினை** - கர்மங்களை, **கடிவான்** - போக்கடிப்பதற்காக, செய்த என்று ஒரு பதத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், **அயமேதம்** - அஸ்வமேத யாகம், **முடிந்ததற் பின்** - முடிந்த பிறகு, **வேழமலை நாயகனார்** - ஸ்ரீஹஸ்திகிரிக்கு நாதனான ஸ்ரீதேவப்பெருமாள், **விடை கொடுக்க** - நியமனம் கொடுத்தனுப்ப, **விண்ணேஞ்சூ** ஸத்ய லோகம் சென்று, **ஊழியெலாம்** - கல்ப காலத்தை எல்லாம், அதாவது தன்னுடைய மிகுதி காலம் எல்லாம், **அழியாத** - நலியாத, **யோகம்** - பகவத் த்யானத்தை, **அடைந்திருந்தான்** - செய்துகொண்டிருந்தான். 25

இப்படி க்ருத யுகத்தில் ஆஸ்ரிதருக்கு க்ருபை செய்தது மாத்திரமன்றியே மற்ற யுகங்களிலும் அப்படியே ஆஸ்ரிதர்களை அனுக்ரஹித்தருளிய க்ருபையையும் சுருக்கமாக நிருபித்தருளுகிறார் - "ஆதியுகத்து" என்றாரம்பித்து.

**ஆதியுகத்துயன் கண்டிட நின்றவருள் வழுது
காதலுயயர்த்த களிற்றைக் திரேதையில் காத்துளித்து
வா துயர் தேவ குருவுக்கிரங்கித் துவாபரத்தில்
சேஷியந்தன் கலியில் தொழுதேழு நின்றனரே.** 26

பதவுரை

ஆதியுகத்து - முதல் யுகமான க்ருதயுகத்திலே, **அயன்** -ப்ரும்மா, **கண்டிட** - ப்ரத்யசஷமாகப் பார்க்கும்படி, **நின்ற** - ஆவிர்ப்பவித்து ப்ரும்மாவிற்கு ஆராத்யராய் நின்ற, **அருள் வரதர்** - க்ருபையையே தனக்கு நிருபகமாகவுடைய ஸ்ரீதேவப்பெருமாள், **திரேதையில்** - திரேதா யுகத்தில், **காதல்** - பக்தியினால், **உயர்த்த** - உயர்ந்த என்பது மாறி உயர்த்த என்றிருக்கிறது, **களிற்றை** - ஸ்ரீ கஜேந்திராழ்வானை, தினம் தோறும் ஆயிரம் தாமரஸ புஷ்பங்களினால் பகவானுடைய திருவடிகளில் அர்ச்சனை செய்து கொண்டு வந்து ஒரு நாள் அது செய்யப் பெறாமையினாலே மிகவும் ஶோகிக்கும்படியான ப்ரீதி விஶேஷஷ்ததையுடையதாகையினால் காதல் உயர்த்த என்று நிருபிக்கப்பட்டது, "தொழும் காதல் களிறு' என்றிரே நம் கூடஸ்தர் அனுஸந்தித்தது, **காந்து** - ரசஷ்தித்து, **அளிந்து** - க்ருபையைச்செய்து, அதாவது முதலில் அதை முதலை வாயிலிருந்து காப்பாற்றி, அதின் மனோரதமான தன் திருவடிகளில் அர்ச்சனை செய்யவில்லையே என்கிற துக்கத்தைப் போக்கி, **துவாபரத்தில்** - தவாபர யுகத்தில், **வாது** - வாதம் செய்வதில், **உயர்** - உயர்ந்த, **தேவ குருவுக்கு** - ப்ருஹஸ்பதிக்கு, **இரங்கி** - க்ருபையைச் செய்து, அதாவது தேவ ஸதஸ்ஸிலே தர்ம ஸம்ஶாயம் வந்தபொழுது மத்யஸ்தமாக இருந்த ப்ருஹஸ்பதி பசஷபாதத்தினால் தர்ம விருத்தமாக முடிவு செய்ததினால் தேவதைகளினால் சபிக்கப்பட்டு, பூமியிலே துக்கப்பட்டுக் கொண்டிருந்தபொழுது இந்த ஷேத்திரத்தை அடைந்து பகவானை ஆராதித்து சாப விமோசனம் பெற்ற சரித்திர விஶேஷஷ்ம் ஸாசிப்பிக்கப்பட்டதாகிறது. **கலியில்** - கலி யுகத்தில், **சோதி** - ப்ரகாஸம் நிறைந்த, **அநந்தன்** - திருவனந்தாழ்வான், **தொழுது** - ஆஸ்ரயித்து, **எழு** - உஜ்ஜீவிக்கும்படி, **நின்றனர்** - நின்றார், அதாவது அனந்த ஸரஸ்ஸூ என்னும் தீர்த்த ரூபமாக பகவானை அனுபவித்துக்



கொண்டிருக்கும்படி ஸேவை ஸாதிப்பது தெரிவிக்கப்படுகிறது. இத்தால் ப்ரும்மா பகவானை எல்லாக் காலத்திலும் இந்த சேஷத்திரத்தில் ஸேவை சாதிக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்ததைத் தலைக்கட்டினமை அருளிச்செய்யப்பட்ட தாகிறது. 26

புண்டரீக முயற்றத் புராணார்

பொய்யின் மரமக வுத்துரவேதியில்

கொண்டலராநுண் மாரி பொழிந்திடக்

கொண்ட தோருயர் கூர் மதியன்பினால்

பண்டை நான் மறை மௌலி படிந்த நான்

பாரில் மெய் விரதக் கவி பாடி னேன்

தோண்டை மண்டல வேதியர் வாழுவே

தூய தேன் மறை வல்லவர் வாழுவே. 27

வக்த்ரு வைலசஷன்யத்தையும் விஷய வைலசஷன்யத்தையும் நிருபித்தருளிக் கொண்டு இந்த ப்ரபந்தம் எல்லோருக்கும் உபாதேயம் என்று நிகமனம் செய்தருளுகிறார் - **புண்டரீகம்** என்றாரம்பித்து.

பண்டை - அநாதியான, நான்மறை - நாலு வேதங்களினுடைய, மௌலி - ஸிரஸ்ஸில், அதாவது உபநிஷத் பாகங்களில், படிந்த - ஸிக்ஷிதனான, அதாவது எப்பொழுதும் அவைகளையே பரிசயம் பண்ணி வந்த, நான், உபநிஷத்துக்களும் படிந்து நிற்கும்படியான பெருமையையுடைய நான் என்றாகவுமாம், அதாவது ப்ரபஞ்சத்திலுள்ள ஸர்வ வஸ்துக்களுக்கும் நாம ஏநுபங்களைக் கொடுத்தருளும் பகவானால் அநிதர ஸாதாரணமாகக் கொடுக்கப்பட்ட வேதாந்தாசார்யர் என்கிற பிருதைப் பெற்றிருந்தபடியினாலே வேதாந்தங்கள் தமக்கு ஸிஷ்ய ஸ்தானத்தில் நின்றமை விவக்ஷிதம், இப்படித் தாம் இந்தப் பிருதைப் பெற்ற விஶேஷங்களை இவர் தாமே

விலைவூலினால் ராஹோணாநாவிஹி தவதா தெந செவேந ஒதாா

ஹூஹிதி ஹரிதூதம் யாழாந ஜூஶு வூதூ வூவூணாத நிஹாஞாஓயாயுகாங் வெஜ்ஜெடாஸ:

விஸ்வिस்மநாம ரூபாண்யநுவிஹிதவதா தேன ஦ேவேந ஦த்தாா

ஸ்வगமிதி ஹரி஦த்த யாமுன ஸ்தோத்ர வூத்யா வ்யவூது நிகமாந்தாசார்யகம் வேங்கடேஸ:

விஸ்வலஸ்மிந்நாம ரூபாண்யநுவிஹிதவதா தேந தேவேந தத்தாம்

ஸ்வகமிதி ஹரிதத்தம் யாமுந ஸ்தோத்ர வருத்த்யா வ்யவூது நிகமாந்தாசார்யகம் வேங்கடேஸ:

என்று அருளிச்செய்தாரிறே, **புண்டரீகம் உயர்த்த** - தாமரைப்புஷ்பத்தினால் வஹிக்கப்பட்டவரான, அதாவது அதை ஆஸனமாகவுடைய, **புராணார்** - மிகவும் பழையவரான ப்ரும்மாவினுடைய, பொய்யில் - பொய்யில்லாத, அதாவது பகவானுடைய திருவடிகளை ஸாக்ஷாத்கரிப்பதற்காகவே அனுஷ்டிக்கப்பட்ட, **மா மக** - பெரியதான அஸ்வமேத யாகத்தினுடைய, **உத்தர வேதியில்** - உத்தர வேதியிலே, **கொண்டல்** - மேகம் போன்ற பகவான், **ஆர்** - நிறைந்த, **அருள் மாரி** - க்ருபையாகிற மழையை, **பொழிந்திட** - வர்ஷிக்க, **கொண்டது** - க்ரஹித்துக் கொள்ளப்பட்ட, அதாவது அவனுடைய க்ருபையினால் கிடைத்ததான, **ஷூர்** - விலசஷனமான, **உயர்** - உயர்ந்த, அதாவது ஸர்வோத்க்ருஷ்டமான, **சுவர்** - தீக்ஷண்யமான, **மதி அன்பினால்** -- ஜ்ஞானம் ப்ரீதி இவைகளினால், அதாவது ஆழ்வாரைப் போலே தாழும் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றமை விவக்ஷிதம், **பாரில்** - பூமியில், **மெய் விரதக் கவி** - பூர்ணமாக முறையில் ஸ்தானத்தை, **பாடினேன்** - கீழ் நிருபித்தபடியே அனுஸந்தித்தேன்,

இப்படிக் கவி பாடியதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் - **தொண்டை மண்டல** ' என்றாரம்பித்து, **தொண்டை மண்டல** - துண்மெரமண்டலத்தில் இருக்கும், **வேதியர்** - வேதாத்யயனம் செய்தவர்கள், **வாழுவே** - வாழ்வதற்காக, காம்ய கர்மங்களையே அதிகமாக ப்ரதிபாதிக்கிற வேதங்களை அத்யயனம்



செய்தவர்கள் பகவத்குணத்தை ஸாலபமாய் அனுஸந்திப்பதற்காக, தூய - பரித்தமான, தென் மறை - த்ரவிட வேதங்களை, வல்லவர் - அப்யளித்தவர்கள், அன்றிக்கே த்ரவிடவேத தாத்பர்யவித்துக்கள், மழவே - வாழ்வதற்காக, அதாவது அஸாரம் அல்ப ஸாரம் கலந்திருப்பதினாலே

கிசுஹாண்டு விஷயா வெஞா: யாவாநயடு உழ்பாநெ (ஓருண் விஷயா வேடா: யாவாநர்த்த உதபாநே)

என்றிவை முதலியவைகளிற்படியே கழிக்க வேண்டிய பாகம் அதிகமாயும் உபாதேயமான பாகம் ஸ்வல்பமாயும் இருக்கிற வேதங்கள் போலன்றிக்கே ஸாரஸ்ஸாரஸ்வதாநாம் இத்யாதிகளிற்படியே நிருபாதிக ஸாரத்தையே முழுவதும் ப்ரதிபாதிக்கிறபடியினாலே பரமைகாந்திகளுக்கு மிகவும் உபாதேய மாகையினாலே 'தூய' என்கிற விஶேஷங்களை, அன்றிக்கே இது ' வல்லவர் ' என்பதற்கு விஶேஷங்களைமாகவுமாம். அப்பொழுது 'இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே ' என்கிறபடியே நித்ய ஸுரிகளினாலும் தங்களுக்கு பரிசாத்தியைத் தாக்கடியவர்கள் என்று கொண்டாடப்படும் பாவன த்வத்தை உடையவர்கள் என்றார்த்தம், 'வாழ' என்றது 'நன்னாவசரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த எண்ணாதனக ளெண்ணும் நன் முனிவர் இன்பம் தலைச்சிறைப்ப பண்ணார் பாடலின் கவிகள் ' என்னப்பட்ட திருவாய்மொழியைப் போலே தேசாந்தர வாளிகளும் உஜ்ஜீவிக்கும்படியாகவும், ' தொண்டர்க்கமுதுண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்' என்கிறபடியே பாகவதோத்தமர்களுடைய கைங்கர்யமாகவும் அருளிச்செய்யப்பட்டது என்று தாத்பர்யம். இத்தால் இதின் ஆரம்பத்தில் ஹ்ரவந்திஷ்டருடைய ஹ்ராயாநாயுமாக (பகவந்திஷ்டருடைய ஹ்ருதயரஞ்ஜநார்த்தமாக) என்று உபக்ரமிக்கப்பட்டதே உபஸம்ஹாரம் செய்யப்படுகிறது என்பது தெரிவிக்கப் பட்டதாகிறது.

இப்படித் தாம் இந்த ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்மயம் என்னும் க்ரந்தத்தை அருளிச்செய்ததற்குக் காரணத்தை நிருபித்தருளுகிறார்-- "உய்விரதம்" என்றாரம்பித்து.

உய்விரத மொன்றின்றி அடைந்தாருய்ய

ஓரு விரதம் தான் கொண்ட உயர்ந்த மாலை

செய் விரதமொன்றாலும் தெளியகில்லாச்

சிந்தையினால் திசை படைத்த திசைமுகன்றான்

பொய் விரத நிலமெல்லாம் போயே மீண்டு

புகலிதுவே புண்ணியத்துக்கென்று சேர்ந்த

மெய் விரத நன்னிலத்து மேன்மையேற்றி

"வேதாந்த வாசிரியன் விளங்கினானே. 28

பதவுரை

திசை படைத்த - திக்குக்களைப் படைத்தவனான, இது அவைகளிலிருக்கும் சேதனாசேதனங் களுக்கு உபலசஷணம், **திசைமுகன்தான்** - ப்ரும்மா, **உய்விரதம்** - உஜ்ஜீவிப்பதற்குக் காரணமான வரதம், **ஓன்றின்றி** - ஓன்றுமில்லாமல், அதாவது உபாயாந்தர ஸுந்யராய், அடைந்தார் - ஸரணமாக அடைந்தவர்கள், உய்ய - உஜ்ஜீவிக்கும்படி, ஓரு விரதம் - ஓப்பற்றதான ஓரு வரதத்தை, அதாவது 'நீள் விரதம்' என்றும், ஒஞாசீதசு வருதம் ஐ (ததாம் யேதத் வரதம் மம) என்றும் சொல்லப்படுகிற வரதத்தை, இங்கு ' ஓரு ' என்றது பகவானுக்கு ஸரணாகத ஸம்ரக்ஷணம் ஓன்றுமே வரதம், வேறு வரதம் இல்லையென்றபடி, அதாவது மாலி ஸாமாலி யுத்தத்தில் பட்டோடின மால்யவான், முதுகுகாட்டி ஓடும் அளவிலும் பின் துடர்ந்து பான ப்ரயோகம் செய்த பகவானைப் பார்த்து "நாராயண ந ஜா நீஷீ கஷாசு யஜு ஸநாதநாம்" (நாராயண ந ஜா நீஷீ கஷாத்ரம் தர்மம் ஸநாதநம்)- என்று கேட்க, பகவானும் ததீததநாபாலுதெ (ததே ததநறபால்யதே) என்றிரே பதில் உரைத்து, அதாவது ' நீயும் என்னை நாராயண என்று கூப்பிட்டாய், அந்த நாராயண தர்மமானது ஸரணாகத ஸம்ரக்ஷணமே, அத்தையே நாம் இப்பொழுது பரிபாலிக்கிறோம்' என்று ஸமாதானம் அருளிச்செய்தாராயிற்று, அன்றிக்கே ஓருகாலத்திலும் ஓருவராலும் ஓருபடியாலும் கலைக்க முடியாத விரதம் என்றபடி. இந்த விரதத்தினுடைய விஶேஷங்களை ' இது தான் ஓதுமிருக்காலும் எழின் முனிவர் நினைவினாலும் இவையறிவார் செயலுடன் என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம் எனக்கொன்று' என்று இவர் தாமே அருளிச்செய்தாரிறே. **தான் கொண்ட** - தான்





அங்கீகரித்த, அதாவது தன்னை ஆஸ்ரயித்தவர்கள் ஒரு விரதமும் அனுஷ்டிக்க வேண்டாதபடி பண்ணுகிறான், அவர்கள் பல வாதங்களைச் செய்து பெறவேண்டும் பலங்களை எல்லாம் தான் ஒருவனே கொடுத்தருளுகிறான் என்றதாயிற்று, **உயர்ந்த** - இவ்விதமாக ஆஸ்ரிதர்களை ரசஷிப்பதில் ஸர்வோத்க்ருஷ்டரான, **மாலை** - ஆஸ்ரிதர்களிடத்திலுள்ள வ்யாமோஹமே ஒரு வடிவு கொண்டாப் போலே இருக்கிற பகவானை, ' மாலே மணிவண்ணா ' என்று உபநிஷத்து உத்கோஷித்ததிறே, **செய்** - அனுஷ்டிக்கப்பட்ட, **விரதம்**, **ஓன்றாலும், தெளியகில்லா** -- ஸாக்ஷாத்கரிக்கமுடியாமையினால் உண்டான, **சிந்தையினால்** - துக்கத்தினாலே, **பொய்விரத நிலமெல்லாம்** - தன்னிடத்தில் செய்யப்பட்ட வரதங்கள் எல்லாம் பலிக்காமையினாலே பொய்யான வரதத்தையுடைய பூமி எல்லாவற்றையும், **போயே மீண்டு** - அங்கங்கு போய்த் திரும்பி வந்து, ' **போயே**' என்று போகாத இடமே இல்லை என்றபடி, **இதுவே** - இந்த ஸத்ய வரத சேஷத்திரமே, **புண்ணியத்துக்கு, புகல் - உபாயம், என்று** - என்று நிருபித்து, **சேர்ந்த** - வந்தடைந்த, **மெய் விரத** - ஸத்ய வரதமாகிற, நன்னிலத்து - நல்ல சேஷத்திரத்தினுடைய, **மேன்மை** -- உத்கர்ஷத்தை, அதாவது, **ஏற்றி** -- ஸதோத்திரம் செய்து, **வேதாந்தவாசிரியன்** - வேறு ஒருவருக்கும் கிடைக்காத வேதாந்தாசார்யர் என்கிற பிருதையுடைய இந்த ஆசார்யன், **விளங்கினானே** -- ஸர்வோத்க்ருஷ்டனாக ப்ரகாசித்தான்.

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான்,
தாராராருளாளர் தாள் நயந்து- சீராக
மெய்விரத நன்னிலத்து மேன்மை யிது மொழிந்தான்
கையில் கனி போலக் கண்டு. 29

சீர் - கல்யாண குணங்களினால், **ஆரும்** - பூர்ணமான, **தூப்புல்** - தூப்புல் குடியில் அவதரித்தருளின, **திருவேங்கடமுடையான்** - பூந் வேங்கட நாதன் என்கிற திருநாமத்தையுடைய ஸ்வாமி, 'சீராரும்' என்கிற விஶேஷங்களினால்' வென்றி புகழ் திருவேங்கட நாதனென்னும் குருவாய் ' என்னப்பட்ட ஏற்றம் தெரிவிக்கப் படுகிறது, அந்தத் திருவேங்கடமுடையானும் தன்னை அடுத்த தொண்டைமான் சக்ரவர்த்திக்கு இதுவே எல்லா மங்களங்களையும் கொடுக்கக்கூடியது என்று உபதேசித்த இவர் விஷயமான தனியனிலும் பூர்மாந் என்னும் விஶேஷங்களைத் தர்யோகித்தானிறே, **த ர்** - புஷ்பமாலைகளினால் பூர்ணமாயிருக்கிற, **அருளாளர்** - பூர்தேவப்பெருமாளுடைய, தாள்-திருவடிகளை, **நயந்து** - ஆஸைப்பட்டு, அதாவது அவைகளையே ப்ராப்யமாக அத்யவளித்து, **மெய் விரத நன்னிலத்து** - ஸத்ய வரத சேஷத்திரத்தினுடைய, **இது** - இந்த, **மேன்மை** - மாஹாத்மயத்தை, **சீராக** - குணங்களினால் நிறைந்ததாக, அதாவது பாலோ ஹ்ரெய வூ ஜயாரங் (பாட்டேய கேயே ச மதுரம்) என்கிற மேன்மை பெறுவதற்காக, **கையில்** - உள்ளங்கையில் வைக்கப்பட்ட, கனிபோல - பழத்தைப்போல, கண்டு - ஸாக்ஷாத்கரித்து, (பாணாவாஜலகாங் யஷா (பாணாவாமலகம் யதா) என்றது இங்கனுஸந்தேயம், **மொழிந்தான்** - சொன்னான். 29.

இப்படித் தாம் ஒரு க்ரந்தம் அருளிச்செய்ததற்குக் காரணத்தை நிருபித்துக்கொண்டு நிகமனம் செய்தருளுகிறார் - "கவிகாயக" (கவிகதக) என்றாரம்பித்து.

கவிகாயக பதூவச்சு வெஹூது
ஸாராஹிலூக ஜஹந்யாது |
ஸதாவுத ஓஹாதூங் வாதநாத
஗்ரவிதாதி வெஜிடூஶஹாரா : ||

கவிகாயக பதூவச்சு வெஹூது

குருஞ்சிலோக மஹாயம் |

ஸத்ய மாஹாத்ம் வ்யதிநுத

லக்ஷ்மிதி வேங்டேஶயரு: ||

கவிகதக பந்துவக்த்ர ஸ்த்ரைய்யந்த
குருஸ்த்ரிலோக மஹநீயம் |





ஸத்யவரத மாஹாத்மயம் வ்யதநுத
லளிதமிதி வேங்கடோகரு: ||

பதவுரை

கவிகதக பந்துவக்த்ர -- கவிதார்க்கிக ஸிம்ஹம் என்கிற பிருதையுடைய, **த்ரையந்த குரு** -- வேதாந்தாசார்யன் என்னும், **வேங்கடோ** குரு -- பூர் வேங்கடநாதனாகிற ஆசார்யன், **ரிலோக மஹநீயம்** -- மூன்று லோகங்களாலும் கொண்டாடத் தகுந்த, **ஸத்யவரத மாஹாத்மயம்** -- ஸத்யவரத சேஷத்திரத்தின் மாஹாத்மயத்தை, **இதி** --இந்தவிதமாக, **லளிதம்** -- எளிதாக, வ்யதநுத --செய்தார், அதாவது ஸம்ஸ்கருத பாஷையில் கடினமாயிருந்ததை எல்லாரும் ஸாலபமாய் அறியக்கூடியதான் த்ரமிட பாஷையில் ராக தாளத்துடன் அனுஸந்திக்கும்படி அருளிச் செய்தார். ஆக இதுவே இந்த க்ரந்த நிர்மாணத்திற்குக் காரணம் என்பதும் ஸாசிப்பிக்கப் பட்டதாகிறது.

ஹதி கவிதாகிடுக வளிவழவஸு வஸவுதசூலூதசூலஸு

ஸ்ரீவெஜடநாயவஸு ஸ்ரீஷேஷாஞாஊயவஸு சூதிஷோ

|| ஸ்ரீ ஹவூலிநிரி ஊஹாதூஃ ஸெஜு ||

இதி கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்தர ஸ்வதந்த்ரஸ்ய

பூர்வேங்கடநாதஸ்ய பூர்மத்வேதாந்தசார்யஸ்ய க்ருதிஷோ

பூர் ஹஸ்திகிரி மாஹாத்மயம் ஸம்பூர்ணம் ||

|| ஸ்ரீஷெத நிஹஶாஞ ஊஹா ஜெஶரிகாய நஜ: ||

பூர்மதே நிகமாந்த மஹா தேஸ்ரிகாய நமட

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

ஹவளி ஸ்ரீஷாவ செஏசெ ஜெஶரிகாய நஜ: ஸு

ஹவளிக்ஷாயாரெவஹவஸு விவூதி० யதெஹாரோ: பொஜியோ: |

காஶவிக்ஷ ஸ்ரீநியிலக்ஷ்மணாஹியாஞாந ராவூயிதொ ஜூஷிஹி:

ஸ்ரீஷெஶரிக இவூஸைக்தி விவூதி வாவாத விவூதிஜாஞ |

ஸ்வஸ்தி ஶ்ரீமுख சைதே ஦ேஶிகமணி ஶ்ரீஜம்தாரோத்ஸவே

ஹஸ்திக்ஷமாதரவைமக்ஷஸ்ய விவுதி० பத்தேஶுரோ: பாத: |

கஷ்மீர் ஶ்ரீநிபிலக்ஷ்மணமிழமுனே ராப்யாயிதோ டைமி:

ஶ்ரீமதேஶிக ஦ிவ்யஸूக்தி விவுதி வ்யாக்ஷாத விவுதாதிமாந |

ஸ்வஸ்தி பூர்முக² சைத்ரே தே³ஸரிகமணி பூர்ஜீந்மதாரோத்ஸவே
ஹஸ்திக்ஷமாத⁴ரவைப⁴வஸ்ய விவருதி० த⁴த்தேகு³ரோ: பாத³யோ: |
கஸ்சித் பூர்நிதி⁴லக்ஷ்மணாபி⁴த⁴முநே ராப்யாயிதோ த³ருஷ்டிபி⁴:
பூர்மத³தே³ஸரிக தி³வ்யஸுக்தி விவருதி வ்யாக²யாத விக²யாதிமாந |





திருவஷ்ணுந்திரபுரம் சேட்லூர் வித்வான் பகவத் விஷயம்
பண்டித பூஷணம் தேசிக தர்பநாசார்யர்
ஸ்ரீ உப.வே. மஹாமஹாபாத்யாய

நரலிம்மாசார்யர் ஸ்வாமியின்

வ்யாக்யானம் முற்றிற்று.

|| ஸ்ரீஈதெநிஹாஞ் ஜஹா ஜெஶிகாய நங்கள் ||
|| ஸ்ரீஈதெ ஸ்ரீநிவாஸ ராஶாநாஜ ஜஹா ஜெஶிகாய நங்கள் ||

